

நிதியியல்துறை செயலாற்றமும் முறைமை உறுதித்தன்மையும்

8.1 பொதுநோக்கு

நிதியியல் முறைமையின் மீது அநுசரணையான மதிநுட்பமான அளவீடுகள் தொடர்ச்சியாகப் பிரயோகித்த அழுத்தம் காரணமாக நிதியியல்துறையானது 2017ஆம் ஆண்டில் சிறந்த தொழிலாற்றுகையைக் காட்டியது. இத்தொழிலாற்றுகை வெளிப்படானது மிகவும் பரந்ததாகவும், வங்கிகள் மற்றும் வைப்புக்களை ஏற்கும் நிதி நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்த சேமிப்பு நிறுவனங்களது பங்களிப்புடனானதாகவும் காணப்பட்டது.

வங்கித்தொழில் துறையானது காலத்திற்கேற்ப பொருத்தமான ஒழுங்குமுறைப்படுத்தல் அளவீடுகளை அமுல்படுத்துவதுடன் வளர்ச்சியடைந்த வியாபார தொழில் முறைகளையும் இடர்நேர்வு முகாமைத்துவ வழக்கங்களையும் தொடர்ச்சியாக விரிவுபடுத்தி வந்தது. வங்கித்தொழில் துறையின் சொத்து வளர்ச்சியானது ஆண்டின் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியில் மந்தமான நிலையைக் காட்டியபோதிலும், இறுக்கமான நாணயக்கொள்கை நிலை மற்றும் உயர் சந்தை வட்டி வீத விளைவுகளை எதிர்கொண்டும் உயர்வாகவே காணப்பட்டது. மேலும் செயற்படாக கடன் விகிதாசாரங்களின் குறைவின் வெளிப்பாட்டிற்கமைய வங்கித்தொழில் துறையின் சொத்துக்களின் தரம் விருத்தியடைந்தது. குறித்த துறையின் மூலதன போதுமாந்தன்மை விகிதம் மற்றும் திரவத்தன்மை விகிதம் ஆகியன ஆரோக்கியமான நிலையிலேயே காணப்பட்டன. வங்கித்தொழில் துறை விரிவாக்கத்திற்கு வைப்புக்கள் வழிகோலியதால் குறித்த காலத்தில் கடன் பெறுதலில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்களவு குறைவு காரணமாக அத்துறையின் உறுதித்தன்மையானது விருத்தியடைந்தது. முறைமையிலுள்ள காத்திரமான இடர்நேர்வுகளை தவிர்ப்பதற்காக வளங்களை கட்டியமைப்பதைக் குறிக்காட்டிக் கொண்டு வங்கித்தொழில் துறையின் இலாபத்தன்மையானது சொத்துக்கள் மீதான வருவாய் விகிதம், மூலதனத்தின் மீதான வருவாய் விகிதம் போன்றவற்றின் மூலம் வெளிப்படுத்தப்பட்டவாறு அதிகரித்தது. வங்கித்தொழில்

துறையானது தனது பணிகளை வசதிப்படுத்தியதனூடாக கிளை வலைப்பின்னல்களையும் அதிகரித்து பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு தொடர்ச்சியான ஆதரவளித்து வந்தது.

உரிமம் பெற்ற நிதியியல் கம்பனிகள் மற்றும் விசேட குத்தகைக்குவிடும் கம்பனிகள் துறைகளின் செயலாற்றம் இலாபக்குறைவினாலும் செயற்படாக கடன்களின் அதிகரிப்பாலும் குறைந்த கடன் வளர்ச்சியுடன் குறைவடைந்தது. இத்துறையின் சரிவிற்கு உந்து ஊர்திகளின் இறக்குமதியைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்ட இறை மற்றும் பேரண்ட முன்மதியுடைய கொள்கை அளவீடுகள், பொருளாதார வளர்ச்சிக் குறைவு மற்றும் வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை அழிவுகளின் நிலைமைகள் 2017இல் காணப்பட்டமை முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இருப்பினும், இத்துறையின் முக்கிய செயலாற்றக் குறிகாட்டிகளான மூலதனம், திரவத்தன்மை மற்றும் இலாபத்தன்மை என்பன தொடர்ந்தும் சாதகமாக இருந்தன. பலயீனமான நிதியியல் நிலைமைகளுடனான கம்பனிகளின் தளத்தை புதுப்பித்தலை மிகவும் கருத்திற்கொண்டு முன்மதியுடைய அளவீடுகள் இலங்கை மத்திய வங்கியால் ஆரம்பிக்கப்பட்டன. நிதியியல் துறையின் நண்ட கால உறுதித்தன்மையையும் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பதற்காக பலயீனமான நிதிக் கம்பனிகளின் நிதியியல் வியாபார நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவும் நிறுத்தவும் தேவையான நடவடிக்கைககள் எடுக்கப்பட்டுள்ளன. தங்களது அங்கத்தவர்களிற்கு நியாயமான வருவாயை வழங்கிய ஊழியர் சேம நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தினால் ஆதிக்கப்படுத்தப்பட்ட ஒப்பந்த சேமிப்பு நிறுவனங்கள் ஆரோக்கியமான வளர்ச்சியை பதிவுசெய்தன. ஆண்டுப்பகுதியில் காப்புறுதித் துறை, அரச பிணையங்களின் முதன்மை வணிகர்கள் மற்றும் கூறுநம்பிக்கை துறை போன்ற மற்றைய நிதியியல் துறைத் துறைகள் முக்கிய உறுதித்தன்மை கரிசனைகளல்லாது சாதகமான வியாபார செயலாற்றத்தினை பதிவுசெய்தன.

அட்டவணை 8.1
நிதியியல் முறைமையின் மொத்தச் சொத்துக்கள்

	2016 (அ)		2017 (ஆ)	
	ரூ. பில்	பங்கு (%)	ரூ. பில்	பங்கு (%)
வங்கித்தொழில்துறை	10,575.8	69.5	11,897.4	69.8
மத்திய வங்கி	1,529.2	10.1	1,604.8	9.4
உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்	7,843.3	50.9	8,926.4	52.3
உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்	1,203.2	7.8	1,366.2	8.0
வைப்புக்களை ஏற்கும் ஏனைய நிதியியல் நிறுவனங்கள்	1,246.7	8.1	1,370.4	8.0
உரிமம்பெற்ற நிதி கம்பனிகள்	1,112.1	7.2	1,227.5	7.2
கூட்டுறவு கிராமிய வங்கிகள்	122.2	0.8	132.7	0.8
சிக்கன கொடுகடன் கூட்டுறவுச் சங்கம்	12.4	0.1	10.2	0.1
சிறப்பியல்பு வாய்ந்த நிதியியல் நிறுவனங்கள்	335.4	2.2	388.9	2.3
சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள்	99.8	0.6	127.5	0.7
முதலிலை வணிகர்கள் (இ)	71.1	0.5	77.3	0.5
பங்குதரகர்கள்	10.1	0.1	9.1	0.1
நம்பிக்கைக் கூறுகள் / நம்பிக்கை கூறு முகாமைத்துவக் கம்பனிகள்	106.7	0.7	131.7	0.8
சந்தை இடையீட்டாளர்கள் (ஈ)	30.8	0.2	28.7	0.2
துணிகர மூலதனக் கம்பனிகள்	11.0	0.1	14.6	0.1
ஒப்பந்த அடிப்படையிலான சேமிப்பு நிறுவனங்கள்	3058.1	21.1	3,395.8	19.9
காப்புறுதிக் கம்பனிகள்	521.4	3.4	559.2	3.3
ஊழியர் சேமலாப நிதியம்	1,841.5	12.1	2,066.3	12.1
ஊழியர் நம்பிக்கை நிதியம்	248.9	1.6	279.0	1.6
அனுமதியளிக்கப்பட்ட ஒய்வுதியம் மற்றும் சேமலாப நிதியங்கள்	398.6	2.6	437.3	2.6
அரசு பணி சேமலாப நிதியம்	47.7	0.3	53.9	0.3
மொத்தம்	15,216.0	100.0	17,052.5	100.0

(அ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது
(இ) உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் உள்ளடக்கப்பட்ட வங்கி முதலிலை வணிகர் அலகுகள் மற்றும் என்ரஸ்ட் செக்யூரிற்றர்ஸ் லிமிடெட் என்பவற்றின் சொத்துகள் நிகலாக
(ஈ) முதலீட்டு முகாமையாளர்கள், கடன் வசதியளிப்போர், ஒப்பறுதியாளர்கள் மற்றும் கொடுகடன் தரமிட முகலர்கள் உள்ளடக்கலாக

மூலம்: இலங்கை மத்திய வங்கி கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கலனம் தொழில் திணைக்கலனம் ஒய்வுதியத் திணைக்கலனம் ஊழியர் நம்பிக்கை நிதியசபை இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு சணச கூட்டமையு இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவாத்தணை ஆணைக்குழு இலங்கை கூறு நம்பிக்கை சங்கம் துணிகர மூலதன கம்பனிகள்

2017 ஆண்டுப்பகுதியில் உலகளாவிய மற்றும் உள்நாட்டு சூழல் ஒழுங்கிற்கேற்ப நிதிச் சந்தையானது ஏற்றத்தாழ்வாகக் காணப்பட்டது. முதல் அரையாண்டு காலப்பகுதியில் மிதமான குறைவைக் காட்டிய பணச்சந்தையில் இருந்த மேலதிக ரூபா திரவத்தன்மையானது இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியில் உச்ச மட்டத்திற்கு அதிகரித்தது. ஏற்றத்தாழ்வான திரவத்தன்மை நிலைமைகளால் வெளிப்படும் குறுகியகால வட்டி வீதங்கள் மீதான அழுத்தமானது மத்திய வங்கியின் திறந்த சந்தை நடவடிக்கைகளுடாகக் கையாளப்பட்டது. நாணயமாற்று விடயத்தில் பாரியளவிலான நெகிழ்தன்மை அனுமதிக்கப்பட்ட சூழ்நிலையில் அமெரிக்க டொலருக்கெதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இவ்வாண்டுப்பகுதியில் படிப்படியாகத் தொடர்ச்சியாக தேய்வடைந்தது. பெடரல் ரிசேர்வ் வங்கியின் வட்டிவீத உயர்வை எதிர்பார்த்து அரசு முறிகள் சந்தையிலான வெளிநாட்டு முதலீடுகளின் விடுவிப்பானது 2017இன் முற்பகுதியில் இலங்கை ரூபாவின் பெறுமதி இறக்கத்திற்கான அழுத்தத்தைக் கொண்டு வந்தது. எவ்வாறாயினும் அரசு முறிகள் மற்றும் மூலதனச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளின் அதிகரிப்பு மற்றும் இலங்கைக்கான சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதிகள் மீதான ஒதுக்கு போன்றவற்றின் காரணமாக இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியில் இந்நிலைமையானது நேர்மாறாகியது. நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை வினைத்திறனாக வைத்திருப்பதை வசதிப்படுத்தும் முகமாக கொடுப்பனவுகளின் பாதுகாப்பையும் வசதியையும் விரிவுபடுத்துதலில் கவனம் செலுத்தும் அதேவேளை கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமை வினைத்திறனாகவும் சுமுகமாகவும் தொழிற்படுத்தப்பட்டது. தேசிய கொடுப்பனவு முறைமையின் ஒழுங்குபடுத்துறாக இருக்கிற மத்திய வங்கியானது கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமையுடன் இணைந்து காணப்படுகின்ற இடர்நேர்வுகளைக் குறைப்பதற்கு நிதியியல் முறைமையின் வலுவையும் உறுதித்தன்மையையும் உறுதிப்படுத்தும் நோக்கத்திற்காக தனது மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை விரிவாக்கியது.

ஆண்டுப்பகுதியில் இலங்கை நிதியியல் துறையின் தாக்குப்பிடிக்கும்தன்மை மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்குடன் முன்மதியுடைய அளவீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டு நிதியியல் முறைமையின் ஆட்சிக்குட்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பு மேலும் வலுவாக்கப்பட்டது. இம்முன்மதியுடைய அளவீடுகள் முக்கியமாக வெளிப்படைத்தன்மை அதிகரிப்பு, மூலதனத் தேவைப்பாடு, நிதியியல் கிடைப்பனவு, திரவத்தன்மை மற்றும் இடர்நேர்வு முகாமைத்துவ கட்டமைப்பு போன்றவற்றின் மீது கவனம் செலுத்தியிருந்தன. இதற்கு மேலாக, இலங்கை மத்திய வங்கி நிதியியல் முறைமையின் உறுதித்தன்மைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பலயீனமான நிதியியல் நிறுவனங்களிற்கான தீர்மானத்தை துரிதப்படுத்துவதற்காக தீர்மானம் மற்றும் நடைமுறைப்படுத்தல் திணைக்களத்தை நிறுவியுள்ளது.

8.2 வங்கித்தொழில் துறையின் செயலாற்றம் வங்கித்தொழில் துறை

நிதியியல் துறையில் வங்கித்தொழில் துறை தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தி, நிதியியல் துறையின் மொத்தச் சொத்துக்களில் 60.3 சதவீதத்திற்கு வகைகூறியதுடன் 2017இல் அதன் செயலாற்றம் உத்வேகம் மிக்கதாகவும் காணப்பட்டது. சரியான நேரத்தில் பொருத்தமான ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகள் நடைமுறைக்கிடப்பட்டமை மற்றும் அதிகரித்தளவு இடர்நேர்வு முகாமைத்துவ வழிமுறைகள் பின்பற்றப்பட்டமை என்பன அனைத்து இடர்நேர்வுகளையும் (கொடுகடன், சந்தை, திரவத்தன்மை, தொழிற்பாடுகள் மற்றும் ஏனையவை) முகாமைப்படுத்தக்கூடிய மட்டத்தில் பேணுவதற்கு துறைக்கு உதவியது. மேலும், அத்தகைய முன்மதியுடைய



வழிமுறைகளின் விளைவாக கடன்களின் மோசமான செறிவு கட்டுப்படுத்தப்பட்ட வேளையில், தொழிற்பாட்டுச் செயலாற்றும் மற்றும் துறையின் தாக்குப்பிடிக்கக்கூடியதன்மை மேலும் மேம்பட்டது. ஆண்டின் முதலரைப்பகுதியில் உயர்வடையத் தொடங்கிய சொத்துக்களின் வளர்ச்சி, இலக்கிடப்பட்ட கொள்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டமையினைத் தொடர்ந்து, ஆண்டின் பின்னரைப்பகுதியில் படிப்படியாக மிதமடைந்தது. சொத்துக்களின் தர மேம்பாடு, செயற்படாக கடன்களின் விகிதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியின் மூலம் அவதானிக்கப்பட்டது. சொத்துக்கள் மீதான வருவாய் மற்றும் பங்குரிமை மூலதனம் மீதான வருவாய் விகிதங்களில் ஏற்பட்ட முன்னேற்றத்தினால் பிரதிபலிக்கப்பட்டவாறு வங்கித்தொழில் துறையின் இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017இல் மேம்பட்டது. பொதுவாக வங்கித்தொழில் துறை ஆண்டு முழுவதும் போதுமான மூலதனம் மற்றும் திரவத்தன்மை தாங்கிருப்பதன் தொழிற்பட்டது.

வியாபார வளர்ச்சி

(அ) விரிவாக்கம்: 2017 இறுதியில் வங்கித்தொழில் துறை, வெளிநாட்டு வங்கிகளின் 12 கிளைகள் உட்பட 25 உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளையும் 7 உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளையும் உள்ளடக்கியிருந்தது. வங்கித்தொழில் துறை பொருளாதார வளர்ச்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவளித்ததுடன் மேம்பட்ட வங்கித்தொழில் பணிகளினால் ஏற்பட்ட அபிவிருத்தியும் வங்கித்தொழில் வலையமைப்பினால் ஏற்பட்ட விரிவும் நாட்டில் நிதியியல் உள்ளீட்டினை (அதாவது தாங்கக்கூடிய செலவில் அனைவரும் வங்கிப் பணிகளைப் பெற்றுக் கொள்வதனை) இயலுமைப்படுத்தியது. 2017இல் நிதியியல் உள்ளீட்டினை வசதிப்படுத்துவதற்காக அநேக வங்கிகள் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட பொருட்கள் பணிகளை அறிமுகப்படுத்தின. மேலும், 2017இன் இறுதியில் 43 புதிய வங்கித்தொழில் கிளைகளும் (மாணவர் சேமிப்பு அலகுகள் நீங்கலாக) 684 புதிய தன்னியக்கக் கூற்றுப் பொறிகளும் நிறுவப்பட்டமையின் மூலம் வங்கித்தொழில் நிலையங்களின் எண்ணிக்கை 6,227இற்கும் தன்னியக்கக் கூற்றுப்பொறிகளின் எண்ணிக்கை 4,416 இற்கும் உயர்வடைந்தன.

(ஆ) சொத்துக்கள்: 2017 இறுதியில் வங்கித்தொழில் துறையின் சொத்துக்களின் தளம் ரூ.10 லில்லியனை விஞ்சியதுடன், ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி 2016 இறுதியின் 12.0 சதவீதத்திலிருந்து 2017 இறுதியில் 13.8 சதவீதத்தினை அடைந்தன. 2016இல் மெதுவடைந்த சொத்துக்களின் வளர்ச்சி 2017இன் முதலரைப்பகுதியில் உயர்வடையத் தொடங்கியதெனினும், 2017இன் இறுதிக் காலாண்டில் மீண்டும் மிதமடைந்தது. சொத்துக்களில் ஏற்பட்ட வளர்ச்சிக்கு, 2017 இறுதியில் மொத்தச் சொத்துக்களில் 62.5 சதவீதத்திற்கு (அட்டவணை 8.3) வகைகூறிய கடன்கள் மற்றும் முற்பணங்களில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். 2017 மார்ச்சில்

அட்டவணை 8.2
வங்கிகள், வங்கிக் கிளைகளின் பரம்பல் மற்றும் ஏனைய வங்கி பணிநிலையங்கள்,

வகை	2016 (முடிவில்)	2017 (அ/முடிவில்) (ஆ)
உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்		
I. உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் மொத்த எண்ணிக்கை	25	25
உள்நாட்டு வங்கிகள்	13	13
வெளிநாட்டு வங்கிகள்	12	12
II. உரிமம்பெற்ற வர்த்தக வங்கிப்பணி நிலையங்களின் மொத்த எண்ணிக்கை	5,397	5,508
கிளைகள் (இ)	2,841	2,869
உள்நாட்டு வங்கிகள்	2,788	2,816
வெளிநாட்டு வங்கிகள்	53	53
மாணவர் சேமிப்பு பிரிவுகள்	2,556	2,639
தன்னியக்க கூற்றுப் பொறிகள்	3,531	4,083
உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்		
I. உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் மொத்த எண்ணிக்கை	7	7
தேசிய மட்ட பிரதேச அபிவிருத்தி வங்கி	1	1
தேசிய மட்ட சேமிப்பு வங்கிகள்	1	1
வீடமைப்பு நிதி நிறுவனங்கள்	2	2
ஏனைய உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்	3	3
II. உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிப்பணி நிலையங்களின் மொத்த எண்ணிக்கை	710	719
கிளைகள் (இ)	683	691
தேசிய மட்ட பிரதேச அபிவிருத்தி வங்கிகள்	265	265
தேசிய மட்ட சேமிப்பு வங்கி	255	259
வீடமைப்பு நிதி நிறுவனங்கள்	63	64
ஏனைய உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்	100	103
மாணவர் சேமிப்பு பிரிவுகள்	27	28
தன்னியக்க கூற்றுப் பொறிகள்	320	333
வங்கிக் கிளைகளினதும் ஏனைய பணி நிலையங்களினதும் மொத்த எண்ணிக்கை	6,107	6,227
தன்னியக்க கூற்றுப் பொறிகளின் மொத்த எண்ணிக்கை	3,851	4,416

(அ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது
(இ) மாணவர் சேமிப்பு பிரிவு தவிர்ந்த எல்லா வங்கிப் பணி நிலையங்களும்

மூலம்: இலங்கை மத்திய வங்கி

இறுக்கமாக்கப்பட்ட நாணயக் கொள்கையின் தாக்கம் ஆண்டின் பிற்பகுதியில் மிதமடைந்த கொடுகடன் வளர்ச்சியில் பிரதிபலிக்கப்பட்டது. ஆண்டில் முதலரைப்பகுதியில் உறுதியான வளர்ச்சியைப் பதிவுசெய்த கொடுகடன் வளர்ச்சி 2016 இறுதியில் 17.5 சதவீதத்திலிருந்து 2017 யின் இறுதியில் 20.1 சதவீதத்தினை அடைந்து 2017 இறுதியில் 16.1 சதவீதத்திற்கு மிதமடைந்தது. 2017ஆம் ஆண்டுப்பகுதியில் கடன்களும் முற்பணங்களும் பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளுக்கும் வழங்கப்பட்டன. அதிகரித்த கடன்வழங்கல் முக்கியமாக தயாரிப்பு (21.9 சதவீதம்), வர்த்தகம் (19.8 சதவீதம்), கட்டுமானம் (19.5 சதவீதம்) மற்றும் நுகர்வு மற்றும் ஏனையவை (15.8 சதவீதம்) ஆகிய துறைகளில் பிரதிபலிக்கப்பட்டது. சாதனங்களின் நியதிகளில் காலக்கடன்களும் மேலதிகப் பற்றுக்களும் முறையே 16.5 சதவீதத்தினாலும் 21.2 சதவீதத்தினாலும் வளர்ச்சியடைந்ததுடன், மொத்தக் கொடுகடன் அதிகரிப்பில் முறையே 58.4 சதவீதம் மற்றும் 17.3 சதவீதத்திற்கும் வகைகூறின. அடகுபிடித்தல் முற்பணங்கள் மூலமான கொடுகடன் 2016இன் 2.4 சதவீதம் கொண்ட வீழ்ச்சியிலிருந்து 2017இல் 15.2

அட்டவணை 8.3
வங்கித் தொழில் துறையின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் உள்ளடக்கம்

விடயம்	2016 (அ)		2017 (ஆ)		மாற்றம் (%)	
	ரூபில்	பங்கு (%)	ரூபில்	பங்கு (%)	2016 (அ)	2017 (ஆ)
சொத்துக்கள்						
கடன் மற்றும் முற்பணங்கள்	5,540.8	61.2	6,430.9	62.5	17.5	16.1
முதலீடுகள்	2,270.5	25.1	2,554.4	24.8	-3.3	12.5
ஏனையவை (இ)	1,235.3	13.7	1,307.3	12.7	21.8	5.8
பொறுப்புக்கள்						
வைப்புக்கள்	6,295.6	69.6	7,399.0	71.9	16.5	17.5
கடன் பெறுகைகள்	1,696.4	18.8	1,607.1	15.6	-3.5	-5.3
முதலீட்டு நிதிகள்	707.3	7.8	867.0	8.4	11.1	22.6
ஏனையவை	347.3	3.8	419.6	4.1	24.4	20.8
மொத்த சொத்துக்கள்/ பொறுப்புக்கள்	9,046.6	100.0	10,292.6	100.0	12.0	13.8

(அ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது
(இ) காசு மற்றும் வங்கி மீதிகள், வைப்புகள், நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கைகள் மற்றும் நிலையான சொத்துக்கள் உள்ளடக்கலாக

மூலம்: இலங்கை மத்திய வங்கி

சதவீதத்திற்குக் குறிப்பிடத்தக்களவிற்கு வளர்ச்சியடைந்தது. 2015 இறுதியில் 52.9 சதவீதம் கொண்ட உயர்ந்த வளர்ச்சி வீதத்தினைப் பதிவுசெய்த குத்தகைக்குவிடுதல் 2016 இறுதியில் 3.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு 2016 சனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட பெறுமதிக்கான கடன் விகிதம் காரணமாக விளங்கியதுடன் 2017இல் இது 5.8 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. முதலீட்டில் ஏற்பட்ட வளர்ச்சி 2016இன் 3.3 சதவீதம் கொண்ட வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2017இல் 12.5 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்து இவ்வாண்டுப்பகுதியில் மொத்தச் சொத்துக்களில் ஏற்பட்ட வளர்ச்சிக்குப் பங்களித்தது. முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்பட்ட மற்றும் வர்த்தக ஏடுகளிலுள்ள திறைசேரி உண்டியல்களிலான முதலீடுகள் முறையே ரூ.91 பில்லியனாலும் ரூ.122 பில்லியனாலும் அதிகரித்தன. 2017ஆம் ஆண்டுப்பகுதியில் வர்த்தகப்படுத்தல் சொத்துப்பட்டியலிலுள்ள திறைசேரி முறிகளில் ரூ.9 பில்லியன் கொண்ட வீழ்ச்சி காணப்பட்ட போதும் முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்படும் சொத்துப்பட்டியலிலுள்ள திறைசேரி முறிகள் ரூ.16 பில்லியனால் அதிகரித்தன. இலங்கை அபிவிருத்தி முறிகளில் காணப்பட்ட முதலீடுகள் மீளாய்விற்குரிய ஆண்டுப்பகுதியில் ரூ.67 பில்லியனினால் அதிகரித்தன. வங்கியிலிருந்து வரவேண்டிய காசும் மீதிகளும் இவ்வாண்டுப்பகுதியில் ரூ.35 பில்லியனால் (3.5 சதவீதம்) சிறிதளவால் அதிகரித்தன.

(இ) பொறுப்புக்கள்: வைப்புக்களையும் கடன்பாடுகளையும் முக்கியமாக உள்ளடக்கிய வங்கித்தொழில் துறையின் பொறுப்புத் தளம் 2017 இறுதியிலுள்ளவாறு மொத்த வங்கித்தொழில் துறையில் முறையே 71.9 சதவீதத்திற்கும் 15.6 சதவீதத்திற்கும் வகைகூறின. 2016 இறுதியின் 16.5 சதவீதத்திலிருந்து ஆண்டின் முதலரைப்பகுதியில் அதிகரிக்கத் தொடங்கிய வாடிக்கையாளர் வைப்புக்களின் வளர்ச்சி 2017 யின் இறுதியில் 20.6 சதவீதத்திற்கு அதிகரித்து 2017 இறுதியில்

அட்டவணை 8.4
வங்கித்தொழில் துறையின் வைப்புக்களின் உள்ளடக்கம்

விடயம்	தொகை (ரூபில்லியன்)		உள்ளடக்கம் (%)	
	2016 (அ)	2017(ஆ)	2016 (அ)	2017 (ஆ)
கேள்வி வைப்புக்கள்	479.2	496.0	7.6	6.7
சேமிப்பு வைப்புக்கள்	1,858.1	2,032.3	29.5	27.5
தவணை வைப்புக்கள்	3,812.5	4,704.3	60.6	63.6
ஏனைய வைப்புக்கள்	145.8	166.4	2.3	2.2
மொத்த வைப்புக்கள்	6,295.6	7,399.0	100.0	100.0


(அ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 17.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. 2017இல், தவணை வைப்புக்கள் 2016இன் மொத்த வைப்புக்களின் 60.6 சதவீதத்திலிருந்து 63.6 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, சேமிப்பு வைப்புக்கள் 2016இன் மொத்த வைப்புக்களின் 29.5 சதவீதத்திலிருந்து 2017 இறுதியில் 27.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தன. எனினும், தவணை வைப்புக்களின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி 2016 இறுதியின் 23.8 சதவீதத்திலிருந்து 2017 இறுதியில் 23.4 சதவீதத்திற்கு சிறிதளவில் வீழ்ச்சியடைந்த வேளையில் சேமிப்பு வைப்புக்கள் 2016 இறுதியின் 7.4 சதவீதத்திலிருந்து 2017 இறுதியில் 9.4 சதவீதத்திற்கு அதிகரித்தன. வட்டி வீதங்களில் ஏற்பட்ட உயர்வின் காரணமாக நடைமுறைக்கணக்கிற்கான சேமிப்புக் கணக்கினது விகிதம் 2016 இறுதியின் 37.1 சதவீதத்திலிருந்து 2017 இறுதியில் 33.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இலங்கை ரூபாவிலான மொத்தக் கடன்பாடுகள் ரூ.66 பில்லியனால் (-9.9 சதவீதம்) வீழ்ச்சியடைந்த வேளையில் வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட கடன்பாடுகள் ஐ.அ.டொலர் 290.7 மில்லியனால் (-4.2 சதவீதம்) குறைவடைந்து, 2017 இறுதியில் மொத்தக் கடன்பாடுகள் ரூ.1,607 பில்லியனுக்கு (-5.3 சதவீதம்) குறைவடைவதற்குக் காரணமாக அமைந்தன.

(ஈ) ஐந்தொகைக்கு வெளியேயான வெளிப்படுத்துகை: குறைந்த வெளிநாட்டுச் செலாவணி முன்னோக்கிய கொடுக்கல்வாங்கல்களின் விளைவாக, வங்கித்தொழில் துறையின் ஐந்தொகைக்கு வெளியேயான வெளிப்படுத்துகையின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி வீதம் 2016 இன் 9.1 சதவீதத்திலிருந்து 2017 இறுதியில் 5.6 சதவீதத்தால் ரூ. 3,874 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. எடுப்பனவு செய்யப்படாத கொடுகடன் தொடர்கள், 28.5 சதவீதப் பங்களிப்புடன் ஐந்தொகைக்கு வெளியேயான வெளிப்படுத்துகையில் பெரும் பங்கிற்கு 2017 இறுதியில் வகைகூறியது. வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகள் (17.9 சதவீதம்) மற்றும் விற்பனைகள் (13.8 சதவீதம்) என்பனவற்றின் வெளிப்படுத்துகைகள் சேர்ந்து 31.7 சதவீதத்திற்கு வகைகூறிய வேளையில், உத்தரவாதங்கள் மற்றும் முறிகள் ஆவணக் கொடுகடன், ஏற்றுக்கொள்ளத்தக்கவை மற்றும் பெறுதிகள் என்பன ஐந்தொகைக்கு வெளியேயான வெளிப்படுத்துகைகளின் எஞ்சிய பங்கினை உள்ளடக்கியிருந்தன. ரூ.32 பில்லியனாலும் (2.6

வரைபடம் 8.1
வங்கித்தொழில் துறையின் ஐந்தொகைக்கு வெளியேயான வெளிப்படுத்துகை - (2017 இறுதியில் உள்ளவாறு)




சதவீதம், ரூ.87 பில்லியனாலும் (48.6 சதவீதம்) வீழ்ச்சியடைந்த வெளிநாட்டு நாணய வெளிப்படுத்துகைய மற்றும் பெறுதிகள் நீங்கலான மற்றைய அனைத்து ஐந்தொகைக்கு வெளியேயான வெளிப்படுத்துகைகளும் 2017இல் அதிகரித்தன.


வங்கித்தொழில் துறையிலுள்ள இடர்நேர்வுகள்

(அ) கொடுகடன் இடர்நேர்வு: இவ்வாண்டுப்பகுதியில் வங்கித்தொழில் துறையின் கொடுகடன் தரம் மொத்தச் செயற்படாக் கடன்களின் விகிதம் 2016 இறுதியில் 2.6 சதவீதத்திலிருந்து 2017 இறுதியில் 2.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமையில் பிரதிபலிக்கப்பட்டவாறு சிறிதளவு மேம்பட்ட போதும், 2017ஆம் ஆண்டுப்பகுதியில் செயற்படாக் கடன்களில் ரூ.18.3 பில்லியன் அதிகரிப்புக் காணப்பட்டது. 2017ஆம் ஆண்டுப்பகுதியில் கடன் இழப்புக்களுக்கான மொத்த ஏற்பாடுகள் ரூ.10 பில்லியனால் அதிகரித்ததுடன் இதில் 55.3 சதவீதம் குறித்துரைக்கப்பட்ட ஏற்பாடுகளின் காரணமாக ஏற்பட்டதாகும். செயற்படாக் கடன்களில் ஏற்பட்ட அதிகரிப்பின் காரணமாக 2017 இறுதியில் குறித்துரைக்கப்பட்ட மற்றும்

வரைபடம் 8.2
வங்கித்தொழில் துறையின் செயற்படாக் கடன்கள்



வரைபடம் 8.3
வங்கித்தொழில் துறையின் செயற்படாக் கடன்களுக்கான ஏற்பாடுகள்




மொத்த ஏற்பாடுகளின் உள்ளடக்க விகிதங்கள் 2016 இறுதியின் முறையே 52.1 சதவீதம் மற்றும் 78.1 சதவீதத்திலிருந்து முறையே 49.6 சதவீதத்திற்கும் 69.9 சதவீதத்திற்கும் வீழ்ச்சியடைந்தன. வங்கித்தொழில் துறை கொடுகடன் சொத்துப்பட்டியல் பொருளாதாரத்திலுள்ள பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதாரத் துறைகளிடையே பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. 2017 இறுதியில் ஐந்து முக்கிய துறைகளாக நுகர்வு மற்றும் ஏனையவை (20.7 சதவீதம்), கட்டடவாக்கம் (18.4 சதவீதம்), வர்த்தகப்படுத்தல் (14.5 சதவீதம்), தயாரிப்பு (11.2 சதவீதம்) மற்றும் வேளாண்மை மற்றும் மீன்பிடித் துறைகள் (8.6 சதவீதம்) என்பன விளங்கி மொத்தக் கொடுகடன் சொத்துப்பட்டியலில் 70 சதவீதத்திற்கும் கூடுதலான பங்கிற்கு வகைகூறியது.

(ஆ) சந்தை இடர்நேர்வு:

வட்டி வீதங்கள்: ஆண்டின் பின்னரைப்பகுதியில் திறைசேரி முறி விளைவு வீதங்கள் வீழ்ச்சியடைந்தமை காரணமாக வங்கித்தொழில் துறை திறைசேரி முறி, முதலீடுகள் தொடர்பில் ரூ.4.8 பில்லியன் கொண்ட தேறிய மூலதன இலாபங்களை

வரைபடம் 8.4
வங்கித்தொழில் துறையின் கொடுகடன் வெளிப்படுத்துகை - (2017 இறுதியில் உள்ளவாறு)



அறிக்கையிட்டது. வங்கித்தொழில் துறையின் ஒன்றுசேர்ந்த வட்டி வீத உணர்திறன் இடைவெளி வீதம், அதாவது 12 மாத நேரக்கூடை வரையான வட்டி வீத உணர்திறன் சொத்துக்களின் சதவீதமாக, வட்டி வீத உணர்திறன் சொத்துக்களுக்கும் வட்டி வீத உணர்திறன் பொறுப்புக்களுக்குமிடையிலான இடைவெளி 2016 இறுதியின் 30.7 சதவீதம் கொண்ட எதிர்க்கணியத்துடன் ஒப்பிடுகையில் 2017 இறுதியில் 34.1 சதவீதம் கொண்ட எதிர்க்கணியத்திற்கு விரிவடைந்தமைக்கு ஓராண்டிற்கும் குறைவான முதிர்ச்சிகளுடன் கூடிய வைப்புக்களில் ஏற்பட்ட உயர்ந்த அதிகரிப்பே முக்கிய காரணமாகும்.

பங்குரிமை மூலதனத்தின் விலைகள்: பட்டியலிடப்பட்ட பங்குகளிலுள்ள மொத்த முதலீடுகள் ரூ.26 பில்லியனாக இருந்தமையினாலும் இது மொத்த முதலீட்டில் 1.0 சதவீதமாகவும் 2017இன் இறுதியில் வங்கித்தொழில் துறையின் மொத்தச் சொத்துக்களில் 0.2 சதவீதமாகவும் மாத்திரம் காணப்படுவதனால் பங்குரிமை மூலதன இடர்நேர்வு மிகக் குறைந்தமட்ட வெளிப்படுத்துகையுடன் தொழிற்பட்டது.

செலாவணி வீதங்கள்: வங்கித்தொழில் துறையின் வெளிநாட்டு நாணய இடர்நேர்வு இவ்வாண்டுப்பகுதியில் அதிகரித்தமைக்கு வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட பிணையங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் அதிகரித்தமையே முக்கிய காரணமாகும். வங்கித்தொழில் துறையின் உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவு 2016 இறுதியின் ரூ.16 பில்லியனுடன் ஒப்பிடுகையில், 2017 இறுதியில் ரூ.21 பில்லியன் கொண்ட நேர்க்கணிய வெளிநாட்டு நாணய வெளிப்படுத்துகையொன்றைப் பதிவுசெய்தது (வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களிலும் பார்க்க வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட சொத்தக்கள் அதிகம்). 2017 இறுதியில் வங்கித்தொழில் துறையின் உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவின் வெளிநாட்டு நாணய வெளிப்படுத்துகை வங்கிகளின் ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனம் மற்றும் ஐந்தொகைக்கு

உள்ளார்ந்த சொத்துக்களில் முறையே 2.3 சதவீதமாகவும் 0.2 சதவீதமாகவும் காணப்பட்டன. 2017இல் வங்கித்தொழில் துறை ரூ.8.6 பில்லியன் கொண்ட தேறிய வெளிநாட்டு நாணய மீள்மதிப்பீட்டு இலாபத்தினை அறிக்கையிட்டது.

(இ) திரவத்தன்மை இடர்நேர்வு: 2017இல் வங்கித்தொழில் துறை உயர்ந்தளவு திரவத்தன்மையுடன் தொழிற்பட்டது. உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவின் நியதி திரவச் சொத்துக்களின் விகிதம் 20 சதவீதம் கொண்ட குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தலுக்கு மிக மேலாக 2016இன் 29.9 சதவீதத்திலிருந்து 2017 இறுதியில் 31.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை, கரைகடந்த வங்கித்தொழிலின் நியதி திரவச்சொத்து விகிதம் 34.6 சதவீதமாகக் காணப்பட்டது. ஒரு சில வங்கிகளுக்கு மூலதனம் உள்ளீடு செய்யப்பட்டமையும் கொடுகடன் வளர்ச்சியில் ஏற்பட்ட வீழ்ச்சியும் வங்கித்தொழில் துறையின் திரவத்தன்மை அதிகரிக்க முக்கியமாகப் பங்களித்தது. மேலும், வைப்புக்கள் மற்றும் கடன்பாடுகளுக்கான கொடுகடன் விகிதம் இவ்வாண்டுப்பகுதியில் 208 அடிப்படைப் புள்ளிகளினால் அதிகரித்தது. மொத்தச் சொத்துக்களுக்கான திரவச் சொத்துக்களும் மொத்த வைப்புக்களுக்கான திரவச் சொத்துக்களும் 2017இல் 130 அடிப்படைப் புள்ளிகளினாலும் 56 அடிப்படைப் புள்ளிகளினாலும் அதிகரித்தன.

2017 இறுதியில் துறையின் மொத்த திரவச் சொத்துக்கள் ரூ. 474 பில்லியனால் (19.2 சதவீதம்) அதிகரித்து ரூ. 2,939 பில்லியனைக் காட்டின. 2017ஆம் ஆண்டுப்பகுதியில் திரவச் சொத்துக்களால் ஏற்பட்ட அதிகரிப்பில் 88.1 சதவீதத்திற்கு அரச பிணையங்கள் வகைகூறியதுடன் 2017 இறுதியிலுள்ளவாறு மொத்த திரவச் சொத்துக்களில் 75.5 சதவீதத்திற்கு வகைகூறின.

வங்கித்தொழில் துறையின் ஒன்றுசேர்ந்த பொறுப்புக்களின் சதவீதமாக ஒன்றுசேர்ந்த முதிர்ச்சி இடைவெளி 2016 உடன் ஒப்பிடுகையில் 2017 இறுதியில் 30 நாட்களுக்கும் குறைவான முதிர்ச்சிக் காலப்பகுதிக்கு (கூடைகள்) விரிவடைந்தது. மற்றைய முதிர்ச்சிக் கூடைகளின் வேறுபாடுகள் சிறிதளவில் குறைவடைந்தன.


அட்டவணை 8.5
வங்கித்தொழில் துறையின் நியதி திரவச் சொத்துக்களின் உள்ளடக்கம்

விடயம்	2016 (ஆ)		2017 (ஆ)		மாற்றம் (ரூ.பில்)	
	ரூ.பில்	பங்கு (%)	ரூ.பில்	பங்கு (%)	2016	2017 (ஆ)
திறைசேரி உண்டியல்கள்	506.6	20.5	742.4	25.3	-176.5	235.9
திறைசேரி முறிகள்	843.0	34.2	960.3	32.7	162.6	117.3
இலங்கை அபிவிருத்தி முறிகள்	451.7	18.3	515.6	17.5	-11.4	63.8
காக	122.0	4.9	165.5	5.6	5.9	43.5
அழைப்புப் பணம்	114.8	4.7	109.8	3.7	-27.0	-5.0
வெளிநாட்டிலுள்ள வங்கிகளுடனான மீதிகள்	322.2	13.1	307.7	10.5	93.1	-14.5
ஏனையவை	105.6	4.3	138.1	4.7	-7.7	32.5
மொத்த திரவச் சொத்துக்கள்	2,465.9	100.0	2,939.4	100.0	39.0	473.6

(அ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

வரைபடம் 8.5
வங்கித்தொழில் துறையின் திரவத்தன்மை விகிதங்கள்



2017 இறுதியில் வங்கித்தொழில் துறையின் திரவத்தன்மை உள்ளடக்க விகிதம், ஒழுங்குமுறைப்படுத்தல் வரையறையான 80 சதவீதத்திற்கும் மிக மேலே பேணப்பட்டது (வங்கிகள் 2018.01.01 இலிருந்து 90 சதவீதத்தினையும் 2019.01.01 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் 100 சதவீதத்திலும் பேணப்பட வேண்டும்). அனைத்து நாணயத் திரவத்தன்மைத் தேவைப்பாடுகளுக்கான திரவத்தன்மை உள்ளடக்க விகிதம் 2016 இறுதியின் 152.6 சதவீதத்திலிருந்து 2017 இறுதியில் 155.6 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில் ரூபா திரவத்தன்மைத் தேவைப்பாடுகளுக்கான திரவத்தன்மை உள்ளடக்க விகிதம் 200.8 சதவீதத்திலிருந்து 187.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

மூலவளங்கள்

(அ) இலாபத்தன்மை: வட்டி வருமானத்தில் ஏற்பட்ட வளர்ச்சியுடன் (28.3 சதவீதம்) ஒப்பிடுகையில் வட்டிச் செலவினத்தில் ஏற்பட்ட உயர்ந்த வளர்ச்சியின் (39.1 சதவீதம்) விளைவாக தேறிய வட்டி இலாபம் 2016 காலப்பகுதியின் 3.6 சதவீதத்திலிருந்து 2017 காலப்பகுதியில் 3.5 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது. வெளிநாட்டுச் செலாவணி வருமானம் ரூ.2 பில்லியனால் வீழ்ச்சியடைந்த போதும் வட்டியல்லா வருமானம் 2016 உடன் ஒப்பிடுகையில் 2017 காலப்பகுதியில் ரூ.19 பில்லியனால் அதிகரித்தது. அலுவலர் செலவுகள் அதிகரிப்பில் 62.6 சதவீதத்திற்குப் பங்களித்தமையுடன் வட்டியல்லாச் செலவினங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.7 பில்லியனால் அதிகரித்தன. கடன் இழப்பு ஏற்பாடுகள் கடந்த ஆண்டின் ரூ.10.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.9 பில்லியனால் ரூ.19.8 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு செயற்படாக் கடன்கள் இழப்பு வகைக்குள் வகைப்படுத்தப்பட்டமையே காரணமாகும்.

அட்டவணை 8.6
வங்கித்தொழில் துறையின் இலாபம்

விடயம்	2016 (அ)		2017 (ஆ)	
	தொகை (ரூ.பில்)	சராசரி சொத்தின் % ஆக	தொகை (ரூ.பில்)	சராசரி சொத்தின் % ஆக
தேறிய வட்டி வருமானம்	304.3	3.6	341.6	3.5
வட்டி வருமானம்	757.5	8.9	971.9	9.9
வட்டிச் செலவினம்	453.2	5.3	630.2	6.5
வட்டியல்லா வருமானம்	102.9	1.2	122.3	1.3
வெளிநாட்டு செலாவணி வருமானம்	25.9	0.3	23.5	0.2
வட்டியல்லா செலவினம்	197.2	2.3	204.8	2.1
ஊழியர் செலவுகள்	98.4	1.2	103.1	1.1
கடன் இழப்பீட்டு ஏற்பாடுகள்	10.5	0.1	19.8	0.2
வரிக்கு முன்னரான இலாபம் (பெறுமதி சேர் வரிக்குப் பின்னரான)	165.0	1.9	194.8	2.0
வரிக்கு பின்னரான இலாபம்	116.5	1.4	138.9	1.4


(அ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி


வங்கித்தொழில் துறையின் வரிக்குப் பின்னரான இலாபம், 2016இன் ரூ.116.5 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.139 பில்லியனுக்கு 19.2 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. இலாபத்தன்மையில் ஏற்பட்ட அதிகரிப்பு பங்குரிமை மூலதனத்தின் மீதான வருவாய் விகிதம் 28 அடிப்படைப் புள்ளிகளினால் 17.6 சதவீதத்திற்கு அதிகரித்தமையிலும் சொத்துக்கள் மீதான வருவாய் வரிக்கு முன்னரான விகிதம் 6 அடிப்படைப் புள்ளிகளினால் 1.4 சதவீதத்திற்கு அதிகரித்தமையிலும் பிரதிபலிக்கப்பட்டது. வருமானத்திற்கான செலவு விகிதம் 2016இன் 75.6 சதவீதத்திலிருந்து 2017இல் 76.3 சதவீதத்திற்கு மோசமடைந்தமைக்கு பணிமனைகள் மற்றும் நிறுவனச் செலவினங்களில் ஏற்பட்ட அதிகரிப்பு பெருமளவு காரணமாக இருந்த வேளையில் வினைத்திறன் விகிதம் 2017 காலப்பகுதியில் 358 அடிப்படைப் புள்ளிகளால் 45.7 சதவீதத்தினால் மேம்பட்டது.

(ஆ) மூலதனம்: 2017 யூலை 01 இலிருந்து வங்கித்தொழில் துறைக்கு பாசல் III மூலதன நியமங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், வங்கித்தொழில் துறை, ஏதேனும் மோசமான அதிர்வுகளை ஈர்த்துக் கொள்ளும் பொருட்டு பாசல் III இன் கீழ் மூலதன விகிதங்களை வசதியான மட்டமொன்றில் பேணியிருக்கிறது. 2017இற்கான மதிப்பிடப்பட்ட கணக்காய்வு செய்யப்பட்ட இலாபங்கள் உள்ளடக்கப்பட்டமையினைத் தொடர்ந்து 2017 இறுதியிலுள்ளவாறு மைய மூலதனப் போதுமை விகிதமும் மொத்த மூலதனப் போதுமை விகிதமும் முறையே 12.4 சதவீதத்திலும் 15.2 சதவீதத்திலும் காணப்பட்டன. அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்காக மூலதனம் உள்ளீடு செய்யப்பட்டமை அடுக்கு I மூலதனத்தின் அதிகரிப்பிற்குப் பெருமளவிற்குப் பங்களித்ததுடன் மொத்த மூலதனத்திற்கான அடுக்கு I மூலதனத்தின் பங்கு 2016 இறுதியின் 80.5 சதவீதத்திலிருந்து 2017 இறுதியில் 81.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. வங்கித்தொழில் துறையின் அடுக்கு II மூலதனம் கீழ்நிலை காலப்பகுதிக்களைப் பெருமளவிற்கு உள்ளடக்கியிருந்ததுடன்

வரைபடம் 8.6
வங்கித்தொழில் துறையின் திரண்ட பொறுப்புகளின் சதவீதமாக திரண்ட முதிர்ச்சி இடைவெளி



வரைபடம் 8.7
வங்கித்தொழில் துறையின் இலாபக் குறிகாட்டிகள்




மூலம்: இலங்கை மத்திய வங்கி

2017 இறுதியிலுள்ளவாறு இது அடுக்கு II மூலதனத்தின் 77.0 சதவீதத்திற்கு வகைகூறியது. பிடித்துவைக்கப்பட்ட இலாபங்கள் மேம்பட்டமை, பாசல் III இன் கீழ் அதிகரிக்கப்பட்ட மூலதனத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்ய புதிய மூலதனம் உள்ளீடு செய்யப்பட்டமை மற்றும் 2020 அளவில் குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாடுகள் அதிகரிக்கப்பட்டமை என்பனவற்றின் காரணமாக வங்கித்தொழில் துறையின் மூலதன மட்டங்கள் மேம்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கித்தொழில் துறையின் இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்கள் 2016 ஆண்டுப்பகுதியின் 17.9 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2017 காலப்பகுதியில் 13.0 சதவீதத்திற்கு அதிகரித்தமைக்குக் கொடுகடன் வளர்ச்சி மிதமடைந்தமையே முக்கிய காரணமாகும். மொத்த இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களில் கொடுகடன் இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்கள் 2016 இறுதியின் 86.6 சதவீதத்திலிருந்து 2017 இறுதியில் 88.7 சதவீதத்திற்கு அதிகரித்தது.

வரைபடம் 8.8
வங்கித்தொழில் துறையின் மூலதனப் போதுமாந்தன்மை



மூலம்: இலங்கை மத்திய வங்கி

அட்டவணை 8.7
வங்கித்தொழில் துறையின் ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனத்தின் உள்ளடக்கம்

விடயம்	தொகை (ரூ.யில்)		உள்ளடக்கம் (%)	
	2016 (அ)	2017 (ஆ)	2016 (அ)	2017 (ஆ)
அடுக்கு I மூலதனம்	633.7	706.2	100.0	100.0
பங்கு மூலதனம்	185.5	246.0	29.3	34.8
நியதி ஒதுக்கு நிதிகள்	40.8	41.7	6.4	5.9
பிடித்து வைத்திருக்கப்பட்ட இலாபம்	249.2	270.0	39.3	38.2
பொது மற்றும் ஏனைய ஒதுக்குகள்	188.8	176.9	29.8	25.1
ஏனையவை	-4.9	8.6	-0.8	1.2
ஒழுங்குமுறைப்படுத்தல் சீராக்கங்கள்	-25.7	-37.0	-4.0	-5.2
அடுக்கு II மூலதனம்	153.4	165.0	100.0	100.0
மீள் மதிப்பீட்டு ஒதுக்குகள்	13.9	15.2	9.1	9.2
கீழ்மட்ட தவணை படுகடன்	133.3	126.6	86.9	77.0
பொது ஏற்பாடு மற்றும் ஏனையவை	23.9	27.8	15.6	16.9
ஒழுங்குமுறைப்படுத்தல் சீராக்கங்கள்	-17.7	-5.3	-11.5	-3.2
மொத்த ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனத் தளம்	787.1	870.5		

(அ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்துதல் அபிவிருத்திகள்

2017 ஆண்டு காலப்பகுதியில் மத்திய வங்கி, இலங்கையில் வங்கித்தொழில் துறையின் பாதுகாப்பினையும் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையினையும் அதிகரிக்கும் நோக்குடன் முன்மதியுடைய கொள்கை வழிமுறைகளையும் ஒழுங்குமுறைப்படுத்தல்களையும் தொடர்ந்தும் முன்னெடுத்தது. வங்கித்தொழில் துறையின் தாக்குப்பிடிக்கும் தன்மையினை வலுப்படுத்தும்பொருட்டும் இலங்கையில் பாசல் III கட்டமைப்பினை நடைமுறைப்படுத்துவதற்கு உதவும் பொருட்டும் உரிமம் பெற்ற வங்கிகள் 2020 திசம்பர் 31 அளவில் குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாடுகளை உயர்த்துமாறு அறிவிக்கப்பட்டன. இதன்படி, தற்போதுள்ள உள்நாட்டில் கூட்டிணைக்கப்பட்ட உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் ரூ.20 பில்லியானான குறைந்தபட்ச மூலதனத்தைப் பேண வேண்டுமெனவும் இலங்கைக்கு வெளியே கூட்டிணைக்கப்பட்டு ரூ.100 பில்லியன் வரையான சொத்துக்களைக் கொண்ட வங்கிகள் ரூ.5 பில்லியனையும் ரூ.100 பில்லியனுக்கு மேற்பட்ட சொத்துக்களைக் கொண்ட வங்கிகள் ரூ.10 பில்லியனையும் பேண வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டன. உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் ரூ.7.5 பில்லியனைப் பேண வேண்டும். வங்கிகள் தேவையானவிடத்து அதிகரித்த தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கு மூலதனத் திட்டமொன்றினை வடிவமைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன. இத்தேவைப்பாடுகளுக்கு இணங்கத் தவறும் உரிமம் பெற்ற வங்கிகள், அத்தகைய இணங்குவிப்புக்கள் மேற்கொள்ளப்படும் வரை பங்கிலாபங்களைச் செலுத்தவோ இலாபங்களை வெளியில் அனுப்பவோ அல்லது வங்கியின் மூலதனத்தினை மேலும் மோசமடையச் செய்யும் வேறு ஏதேனும் வழிமுறைகளை மேற்கொள்ளவோ அனுமதிக்கப்படமாட்டா.

சிறப்புக்குறிப்பு 09

இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9 இணைப் பின்பற்றுவது: இலங்கையிலுள்ள வங்கிகளின் நிதியியல் சாதனங்கள்

1. பின்னணி

1.1 இலங்கையில், இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9இணை அறிமுகப்படுத்தல்

உலகளாவிய நிதியியல் நெருக்கடியினைக் கொண்ட காலப்பகுதியில் பன்னாட்டு கணக்கீட்டு நியமங்கள் 39 நிதியியல் சாதனங்களின் அங்கீகாரம் மற்றும் அளவீட்டின் கீழ் நியதிகளைக் கணக்காய்வு செய்கின்ற நோக்கம், கடன் இழப்புக்களைத் தாமதமான முறையில் அங்கீகரிப்பதன் மூலமாக நிதியியல் சாதனங்களின் கணக்கீடுகளுக்கான அடிப்படையொன்றாக, சந்தைப் பெறுமதியிணைப் பயன்படுத்துவதுவாடாகப் பொருளாதார நெருக்கடிகள் மோசமடைவதற்குப் பங்களித்ததாகக் கருதப்பட்டது. நெருக்கடிகளின் பின்விளைவுகள் தொடர்பில் பல நிபுணத்துவக் குழுக்கள் இப்பிரச்சனையை ஆய்வுசெய்ததுடன், முன்னோக்கிய ஏற்பாடுகளின் தேவைப்பாடுகள் அவசியமென்பதனை எடுத்துக்காட்டின. மேலும், நிதியியல் சாதனங்களின் வகைப்படுத்தல் மற்றும் அளவீட்டினை நோக்கிய ஒரு தர்க்க ரீதியான அணுகுமுறைக்கான தேவை எடுத்துக்காட்டப்பட்டுள்ளதுடன் இது இழப்புக்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு கொள்வதற்கும் சிறந்த இடர்நேர்வு முகாமைத்துவத்தினை உறுதிப்படுத்தும் பொருட்டு பன்னாட்டு நிதியியல் அறிக்கையிடல் நியமம் 9 I நோக்கி நகர்வதற்கு நியம நிர்ணயிப்பாளர்களை வழிப்படுத்தியது.

இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9: இலங்கையின் பட்டயக் கணக்காளர் நிறுவகத்தினால் வழங்கப்பட்ட நிதியியல் சாதனங்கள் (இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9), 2018 சனவரி 01 அல்லது அதற்கு பின்னர் ஆரம்பிக்கின்ற வருடாந்த நிதிசார் அறிக்கையிடல் காலப்பகுதிக்கு வலிதில் இருப்பதுடன், அது எல்லா நிறுவனங்களிலும் கட்டாயம் பின்பற்ற வேண்டியதாகவுள்ளது. எப்படியிருப்பினும், பட்டயக் கணக்காளர் நிறுவகம், இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9இன் கீழ், ஆரம்ப நிதியியல் ஆண்டின் முதல் மூன்று காற்பகுதிக்கான நிதியியல் சாதனங்களினை அங்கீகரித்தல் மற்றும் அளவிடுதலுக்காக இலங்கைக் கணக்கீட்டு நியமம் 39இன் கீழ், இடைக்காலக் காலாண்டு ரீதியான நிதியியல் அறிக்கைகளைத் தயாரிப்பதற்கான தெரிவினை வழங்கியிருக்கிறது.

புதிய நியமங்களானவை வகைப்படுத்தல், அளவீடல்கள், பெறுமதியிழத்தல், அங்கீகரிக்காமலிருத்தல் மற்றும் பொதுக் கட்டுக்காப்பு கணக்கீடு போன்றவற்றிற்கான தேவைகள் உட்பட, நிதியியல் சாதனங்களின் அறிக்கையிடுதலுக்கான கோட்பாடுகளை உருவாக்குகிறது. இது 2018 சனவரி 01 முதல் நடைமுறைக்குவரும் வகையில் பன்னாட்டு கணக்கீட்டு நியமங்கள் குழுவினால் 2014 யூலையில் வெளியிடப்பட்ட பன்னாட்டு நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9 உடன் தொடர்படைய கணக்கீட்டு நியமங்களாகக் காணப்படுகின்றன.

1.2 இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9ஆல் ஏற்படுத்தப்பட்டுள்ள பாரிய மாற்றங்கள்

இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9, இலங்கை கணக்கியல் நியமங்கள் 39இன் கீழ் முன்னர் ஏற்பட்ட

இழப்பு மாதிரிக்குப் பதிலாக முன்னோக்கிய கடன் இழப்பு ஏற்பாட்டுப் பொறிமுறையொன்றினை அறிமுகப்படுத்தியது. இம்முன்னோக்கிய ஏற்பாட்டுப் பொறிமுறையானது எதிர்பார்க்கப்பட்ட முன்னோக்கிச்செல்லும் கொடுகடன் இழப்பினை மிகச் சரியாக அறிந்து கொள்ளும் பொருட்டு அவர்களது வியாபார மாதிரியின் முக்கிய காரணிகள் மற்றும் சாதகமான எதிர்காலப் பொருளாதார சூழ்நிலைகளை அடையாளம் காண நிறுவனங்கள் தேவைப்படுத்தப்படுகின்றன. மேலும் இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9, நிதியியல் சொத்தின் வகைப்படுத்தலுக்கான ஒரு புதிய அடிப்படையையும் இடர்முகாமைத்துவச் செயற்பாடுகளுடன் கூடிய கணக்கியல் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கின்ற கட்டுக்கோப்பு கணக்கியலுக்கான மாதிரியொன்றிணையும் அறிமுகப்படுத்துகின்றது.

2. இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9இன் கீழ் நிதியியல் சாதனங்களின் வகைப்படுத்தல்

2.1 நிதியியல் சொத்துக்களின் வகைப்படுத்தல்

முன்னைய இலங்கை கணக்கியல் நியமங்கள் 39இன் கீழ் நிதியியல் சொத்துக்களானவை, முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்பட்டவை, கடன்களும் பெறத்தக்கவைகளும் இலாபம் மற்றும் இழப்புக்களினூடான சந்தைப் பெறுமதி மற்றும் விற்பனைக்காக கிடைக்கத்தக்கவையென 4 பிரிவுகளுக்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை கடன் தீர்ப்பளவுச் செலவு மற்றும் சந்தைப் பெறுமதி என்ற நிதியியல் சாதனங்களின் அளவைகளைப் பிரதிபலிக்கின்ற இரு பிரதான பிரிவுகளின் மூலம் இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9 இல் பதிலிடப்பட்டிருக்கின்றன. சந்தைப் பெறுமதி அளவீடல் என்பது மற்றைய அனைத்து வருமானத்தினூடான சந்தைப் பெறுமதி மற்றும் இலாபம் மற்றும் இழப்புக்களினூடான சந்தைப் பெறுமதி என இரு உப பிரிவுகளைக் கொண்டிருக்கும்.

படுகடன் பாதுகாப்புகளுக்கான இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9இன் கீழ் நிதியியல் சொத்து வகைப்படுத்தலானது, நிதியியல் சொத்துக்களினை முகாமை செய்வதற்கான வியாபார மாதிரி, சொத்துக்களின் ஒப்பந்த ரீதியான காசுப்பாய்ச்சல் பண்புகள் மற்றும் அவர்களது தற்றுணிபின் அடிப்படையில் நிதியிடல் சாதனங்களினை வகைப்படுத்தல் மற்றும் அளவை செய்தல் போன்றவற்றினை வகைப்படுத்துவதற்கு நிறுவனங்களின் இயலுமையை அனுமதிக்காதவிடல் போன்றவற்றினால் தூண்டப்பட்டது. இலங்கை நிதியிடல் அறிக்கையிடல் நியமங்கள் 9இன் கீழ், பங்குரிமைச் சாதனங்களின் முதலீடுகளானவை சந்தைப் பெறுமதியில் அளவிடப்பட்டிருக்கிறதுடன் இலங்கை கணக்கியல் நியமங்கள் 39இன் கீழ் பங்குரிமைச் சாதனங்களில் வகைப்படுத்தல் மற்றும் அளவீடலுக்கான அத்தகைய தடைகள் எதுவும் இருக்கவில்லை.

2.2 நிதியியல் பொறுப்புக்களின் பகுப்பாய்வு

இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9 இன் கீழ், நிதியியல் பொறுப்புக்களின் பகுப்பாய்வுகள் மற்றும் அளவீடல்கள், இலாபங்கள் மற்றும் இழப்புக்களினூடான

சந்தைப் பெறுமதியில் ஒரு நிதியியல் பொறுப்பினை அளவிடுவதற்கு நிறுவனமொன்று தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற சூழ்நிலைகள் தவிர, மற்றையவற்றில் இலங்கை கணக்கியல் நியமங்கள் 39 இனைப் போன்றே இருக்கின்றன. அத்தகைய விடயங்களில், சொந்தக் கடன் இடர்நேர்வுகளிலுள்ள மாற்றங்கள் தொடர்பான சந்தைப் பெறுமதியிலுள்ள மாற்றங்கள் மற்றைய அனைத்தையுமுள்ளடக்கிய வருமானத்தில் தனித்தனியாகச் சீராக்கம் செய்யப்பட்டுள்ளன.

3. இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9/ கொடுகடன் இழப்பிற்கான ஏற்பாடுகள்

3.1 இலங்கை கணக்கியல் நியமங்கள் 39 மற்றும் இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9இன் கீழான ஏற்பாடுகள்


இலங்கை கணக்கியல் நியமங்கள் 39இன் கீழ் கடன் இழப்புக்களை அடையாளம் கண்டு கொள்வதற்கான கணக்கியல் மாதிரியானது, பொதுவாக சாத்தியமான எதிர்கால இழப்புக்களிலும் பார்க்க அறிவிப்புத் திகதியிலுள்ளவாறு உறப்பட்ட கடன் இழப்புக்களின் அறிக்கையிடலை தேவைப்படுத்துகின்ற “உறப்பட்ட இழப்பு மாதிரியை” குறிப்பிடப்படுகிறது. மாறாக இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9, கடன் இழப்புக்களின் உரிய நேரத்தில் அடையாளப்படுத்துவதனை எளிதாக்குவதன் பொருட்டு எதிர்பார்த்த கடன் இழப்பு அணுகுமுறையினை அடிப்படையாகக் கொண்ட கடன் இழப்புக்களின் வழங்குவதற்கு வங்கிகளைத் தேவைப்படுத்துகின்றது. புதிய நியமம், முறையே 12 மாத எதிர்பார்த்த கடன் இழப்புக்கள் மற்றும் ஆயுள்கால எதிர்பார்க்கப்பட்ட இழப்புக்கள் மற்றும் செயலாற்றம் அல்லது குறைவாகவுள்ள அல்லது செயற்படாத சொத்துக்கள் போன்றவற்றினைக் கணிப்பதற்கு வங்கிகளை தேவைப்படுத்துகின்றன.

3.2 இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9இன் கீழ் மூன்று கட்ட ஏற்பாட்டு மாதிரிகள்

இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9 கடன் தரத்தில் ஏற்படும் மாற்றங்களினை அடிப்படையாகக் கொண்ட வழங்கலுக்கான ஒரு “மூன்று கட்ட” மாதிரியை மேலோட்டமாகக் காட்டுகின்றது (வரைபடம் 1). ஆரம்பக் கட்ட அடையாளப்படுத்தலில் செயற்படும் கொடுகடன் வசதிகள் கட்டம் 1 இற்கு வகைப்படுத்தப்பட்டதுடன் நிறுவனங்கள் அடுத்த 12 மாதங்களுக்கான எதிர்பார்த்த கடன் இழப்பினை ஏற்பாடு செய்யத் தேவைப்படுத்தப்பட்டன. கொடுகடன் வசதிகள் குறைந்த செயலாற்றம் (கட்டம் 2) அல்லது செயற்படாதவை (கட்டம் 3) என வகைப்படுத்தப்பட்ட வேளையில் கொடுகடன் இடர்நேர்வுகள் ஆரம்ப இடர்நேர்வுகளின் காரணமாக குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரிக்குமென அநுமானிக்கப்படுவதனால் எதிர்பார்க்கப்பட்ட ஆயுள்கால இழப்புக்கள் அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். இவ்வாறாக ஆயுள்கால எதிர்பார்ப்பு இழப்புக்கள் அடையாளம் காணப்பட வேண்டியிருக்கின்றன.

வரைபடம் 1

இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9இன் கீழ் கடன் இழப்பினை அடையாளம் காண்கின்ற கட்டங்கள்



மேலும், வங்கிகள் செயற்படுகின்ற அந்தஸ்தினைப் பொறுத்து, வட்டி வருவாயினைக் கணக்கிடும் தேவை காணப்படுகிறது. சொத்தானது செயற்பட்டுக் கொண்டு அல்லது குறைவாக செயற்பட்டுக் கொண்டிருக்குமாயின் வட்டி வருவாயானது சொத்தின் முழுப் பெறுமதியினை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட வேண்டியிருக்கும் என்பதுடன், சொத்தானது செயற்படாதிருந்திருக்குமாயின், வட்டி வருவாயினைச் சொத்திலிருந்து எதிர்பார்க்கப்பட்ட இழப்பினைக் கழித்த பின்னர் பெறுமதியினை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட வேண்டியிருக்கும்.

3.3 மாதிரிகள், அளவுகள் மற்றும் தீர்ப்புக்களின் பயன்பாடு

இலங்கை, நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9இனைப் பின்பற்றுவதன் காரணமாக, இடர்நேர்வு மாதிரியின் வகிபாகம் மற்றும் அத்தகைய மாதிரிகளின் வெளிப்படத்தன்மை போன்றன மிக முக்கியமானதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்பினை துல்லியமாக அளவிடுவதன் பொருட்டு, நம்பகமானதும் மற்றும் நியாயமானதுமான முன்னோக்கிய தகவல்களால் ஆதரவளிக்கப்பட்ட கடன் இடர்நேர்வுகளின் முக்கிய அதிகரிப்பினை மதிப்பிடலின் வங்கியின் அனுபவம் மிக முக்கியமானதாகும்.

வங்கிகள், மாதிரிகளின் மீது அதிகரித்தளவிற்கு தங்கியிருப்பதனால், கடன் இடர்நேர்வு மதிப்பீடு மற்றும் அளவிடல் மாதிரிகள் துல்லியம், உறுதி மற்றும் நடுநிலையான மதிப்பீடு என்பவற்றினை உருவாக்க முடியுமாயுள்ளதனை உறுதிப்படுத்தும் விதத்தில் செல்லுபடியாகும் செயல்முறைகளை நடைமுறையில் வைத்திருக்க வேண்டியிருக்கிறது.

4. உலகளாவிய ஒழுங்குமுறைப்படுத்தல் நடைமுறைகள்

4.1 மற்றைய நாடுகளில் பன்னாட்டு நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9 இனைப் பின்பற்றுதல்

உலகம் முழுவதிலுமுள்ள அநேக நாடுகள் பொருத்தமான கணக்கீட்டு ஒழுங்குமுறைப்படுத்தல் சபைகளின் மேற்பார்வையின் கீழ் பன்னாட்டு நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9இனைப் பின்பற்றுவதில் பல்வேறுபட்ட அணுகுமுறைகளைப் பயன்படுத்தி வருகின்றன. எப்படியிருப்பினும், எதிர்பார்க்கப்படாத கொடுகடன் இழப்பு அணுகுமுறையினைப் பயன்படுத்துவதுவாறாக கடன் இழப்பு ஏற்பாடுகளிலிருந்து தோன்றுகின்ற நிதியியல் துறையில்

பன்னாட்டு நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9இன் மீதான முக்கிய தாக்கத்தின் காரணமாக மத்திய வங்கிகள் மற்றும் சில நாடுகளின் ஏனைய முன்மதியுடைய ஒழுங்குமுறை அதிகாரசபை நிதியியல் துறைகளுக்கு நியமங்களின் சீரான அல்லது நிலையான பயன்பாட்டினை உறுதிப்படுத்துவதற்கு வங்கிகளுக்கு ஆலோசனைகளை ஏற்கனவே வழங்கியிருக்கின்றன. பாசல் II/ III இன் கீழ் கடன் இடர்நேர்வுகளுக்கான ஒழுங்குமுறைப்படுத்தல் நடத்தை, தரப்படுத்தப்பட்ட அணுகுமுறை1 மற்றும் உள்ளக மதிப்பீட்டினை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை2 என்பவற்றின் நிபந்தனைகளின் கீழ் வேறுபடும். மேலும், பன்னாட்டு நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9இல் ஏற்கனவே வழிகாட்டலை வழங்கியிருக்கிற நாடுகள் கடன் இடர்நேர்வுக்கான உயர்தர அணுகுமுறைகளுக்கு நகர்ந்திருக்கிற நாடுகளாக இருக்கின்றன. இலங்கை போன்ற நிலையான அணுகுமுறைகளைப் பயன்படுத்தும் நாடுகளுக்கு, பன்னாட்டு நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9 சிக்கலான கடன் ஏற்பாட்டு மாதிரிகளில் அதிகளவாக தங்கியிருப்பதால், சவாலுக்குரியதாக இருக்கும்.

4.2 ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட மூலதனக் கணிப்பிற்கான கணக்கீட்டு ஏற்பாடுகளின் நடவடிக்கைகள்

ஒரு முன்னோக்கிய கடன் இழப்பு ஏற்பாட்டு பொறிமுறையினை நோக்கி நகரும் போது, இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமம் 9இனைப் பின்பற்றும் முதல் நாளில், இலாபத்தினைப் பிடித்துவைத்துக் கொள்வதற்காக ஏற்கனவேயுள்ள கடன் சொத்துப்பட்டியல்கள் மற்றும் நிதியியல் சாதனங்களின் மீதான எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பின் தாக்கத்தினை வங்கிகள் அடையாளம் கண்டுகொள்ளுதல் வேண்டுமென்பதுடன் இது “முதல் நாள் தாக்கம்” எனப் பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது.

பன்னாட்டுத் தீர்ப்பளவிற்கான வங்கியானது, எதிர்பார்த்த கடன் இழப்பு கணக்கீட்டின் அறிமுகத்திலிருந்து எழுகின்ற குறிப்பிடத்தக்க எதிர்மறையான விளைவுகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி வரை மூலதனத்தில் விளைவுகளைத் தளர்த்துவதற்கு ஒரு இடைக்கால ஏற்பாடுகளை வழங்குவதற்காக, 2017 மாச்சு மாதம் “கணக்கீட்டு ஏற்பாடுகளின் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் - இடைக்கால அணுகுமுறையும் மாற்றமடைந்துவரும் ஒழுங்குமுறையும்” என்ற ஒரு பத்திரத்தினை வழங்கியிருக்கிறது. முதல் நாள் தாக்கத்தினைத் தளர்த்துவது அவர்களது மூலதனத்தினை மீளக் கட்டியெழுப்புவதற்கு வங்கிகளை இயலுமைப்படுத்துவதுடன் மூலதனம் மீதான அழுத்தத்தினையும் குறைக்கும்.

5. இலங்கையில் வங்கித் துறையின் மீதான தாக்கம்

5.1 வங்கியின் மூலதன நிலைமைகள் மீதான தாக்கம்

கிடைக்கக்கூடியதாகவிருக்கிற தகவல்களின் அடிப்படையில், முதல் நாள் சீராக்கமாக, ஏற்கனவேயுள்ள கடன் இழப்பு ஏற்பாடுகளின் அதிகரிப்பானது, இலங்கை வங்கித் துறைகளுக்கு ஏறத்தாழ 20 சதவீதம் தொடக்கம் 40 சதவீதம் வரையில் இருக்குமென எதிர்பார்க்கப்படுவதுடன் அவை தொடர்பான வங்கிகளின் வியாபார மாதிரிகள் மற்றும் செயற்பாடுகளைப் பொறுத்து வேறுபடும்.

முதல் நாள் தாக்கத்திற்குப் புறம்பாக, இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9இனைப் பின்பற்றுவது, புதிய வசதிகள் வழங்கப்படுகின்ற போது வருமானக் கூற்றுக்களில் காணப்படும் கட்டம் 1 இழப்புகள் உடனடியாக அங்கீகரிக்கப்படுவதன் காரணமாக வங்கிகளின் மூலதன நிலைமைகள் மற்றும் வளர்ச்சி இயலாற்றலின் மீது குறிப்பிடத்தக்களவு தாக்கத்தினைக் கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாசல் III இன் கீழ், உயர் மூலதனத் தேவைப்பாடுகளின் கட்டம் கட்டமான ஒழுங்குகள் உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாடுகள் மற்றும் முன்மொழியப்பட்ட முடுக்கி விசிதம் என்பவற்றுடன் குறிப்பிட்ட வங்கிகள் மூலதனத்தின் சரியான மட்டங்களினைப் பராமரிக்கும் அதேவேளையில் நீடித்த வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கு ஒரு சவால்மிக்க நிலைமைக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படலாம்.

5.2 கடன் இடர்நேர்வினை மாதிரிப்படுத்தல்

தற்போது, பாசல் III இன் கீழ் தரப்படுத்தப்பட்ட அணுகுமுறைகள், கடன் இடர்நேர்வுகளை அளவிடுவதற்குப் இலங்கையின் வங்கிகளில் பயன்படுத்தப்படுகின்றன. எப்படியிருப்பினும், எல்லா வங்கிகளும் இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9இன் கீழ் எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்புக்களைக் கணிப்பதற்கு மாதிரியை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைகளை நோக்கி நகர வேண்டியிருக்கிறது. இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9இன் கீழ் எதிர்பார்க்கப்பட்ட கடன் இடர்நேர்வு மாதிரிக்கு, முன்னர் பயன்படுத்தாதிருந்த அதிக எண்ணிக்கையிலான தகவல்களைப் பிரித்தெடுப்பதற்கு வங்கிகள் தேவைப்படுத்தப்படுகின்றன. அதற்கிணங்க, வங்கிகள் அவைகளின் முகாமைத்துவத் தகவல் முறைமைகளை மேம்படுத்துவதில் முதலீடு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றன.

5.3 கொடுகடன் தரம் மோசமடையும் புள்ளி

கடன் பெற்றவர் கடன் தொகையை 30 நாட்களுக்குள் செலுத்தாத போது ஏற்படக்கூடிய கொடுகடன் இடர்நேர்வில் ஏற்படக்கூடிய குறிப்பிடத்தக்க அதிகரிப்பு மற்றும் இத்தகைய கொடுகடன் வசதிகளிற்கான எதிர்பார்க்கப்பட்ட இழப்பினை ஊகிக்கச் செய்யும் வேளையில் குறைவாகச் செயற்படுகின்ற சொத்துக்களாக வகைப்படுத்தப்படுவதற்கு இது தேவைப்படுத்துகின்றது என்ற மறுக்க முடியாத ஊகத்தினை இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9 அறிமுகப்படுத்துகிறது. இலங்கை கணக்கியல் நியமங்கள் 39இன் கீழ், பெறுமதியிழப்பிற்கான கடன் வசதிகளைக் கவனத்திற் கொள்வதற்கு வங்கித்தொழில் துறைகளில் பயன்படுத்தப்பட்ட ஒரு வகைப்படுத்தலாக கொடுகடன் வசதிகளில் தற்போது நிலவுகின்ற ஒழுங்குமுறைப்படுத்துகையுடன் இசைந்து செல்லும் விதத்தில் 90 நாட்களைக் கொண்ட கீழ்மட்டம் விளங்கும். எப்படியிருப்பினும், 30 நாட்களை விட அதிகமான காலம் கடனாளிகளால் ஒப்பந்த ரீதியான கட்டணம் செலுத்தப்படாவிட்டாலும் கூட கடன் இடர்நேர்வுகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருக்கவில்லை என வங்கிகள் நிரூபித்தால் 30 நாள் மறுக்கமுடியாத ஊகம் என்று மறுக்கத்தக்கவையாக மாத்திரம் இருக்கமுடியும்.

இத்துறையிலுள்ள நிபுணர்கள், மேலே கூறப்பட்ட ஊழல்களின் மறுக்க முடியாத தன்மையானது இலங்கையின் பின்னணியில் சவாலுக்குரியதாக இருக்குமென்பதை அவதானித்திருக்கின்றனர்.

6. முன்னோக்கிய பாதை

6.1 இலங்கை மத்திய வங்கியின் அணுகுமுறை

இலங்கை மத்திய வங்கியானது ஏற்கனவே தயார்நிலை பற்றியும் வங்கித்தொழில் துறை மீதான அதன் தாக்கம் பற்றியும் ஆராய்ந்துள்ளதுடன், அது இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9இன் நிலையான பயன்பாட்டினை உறுதிப்படுத்துவதும் நடைமுறைப்படுத்துகின்ற செயற்பாட்டினை ஒழுங்குமுறைப்படுத்துவதும் உரிமம் பெற்ற வங்கிகளில் இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9இனைப் பின்பற்றுவது தொடர்பில் பரந்த வழிகாட்டலினை வழங்க உத்தேசித்திருக்கிறது.

மேலும், இலங்கை மத்திய வங்கியானது, இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9 தொடர்பில் ஆர்வலர்களுக்கிடையில் கலந்துரையாடப்படவுள்ள துறைகளுள் நிலையான பயன்பாட்டினை உறுதிப்படுத்துவதற்கு வங்கிகள் மற்றும் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்திற்கிடையிலான வினைத்திறானான தொடர்பாடலினை கட்டியெழுப்புவதற்கும் வசதியளிக்கும்.

இலங்கை மத்திய வங்கியானது, இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9இன் பின்பற்றுவதல் காரணமாக கடன் இழப்பு ஏற்பாடுகளின் அதிகரிப்பினை ஈர்க்க வங்கிகளை அனுமதிப்பதில் ஒரு சில ஆண்டுகளாக மூலதன ஏற்றத்தாழ்வுகளின் தாக்கங்களை தளர்த்தும் விதத்தில் பன்னாட்டு தீர்ப்பளவிற்கான வங்கியினால் வழங்கப்பட்டதையொத்த அணுகுமுறையைப் பரிசீலனையில் கொள்ளும்.

இலங்கை மத்திய வங்கியானது, இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9இனைப் பின்பற்றுவது தொடர்பில் வங்கிகளின் நிலைமைகளை மதிப்பிட திட்டமிடுவதுடன் துறைக்குள் இயலாற்றலைக் கட்டியெழுப்புவதற்கு எல்லா முயற்சிகளையும் வசதிப்படுத்தும்.

6.2 மேற்பார்வை எதிர்பார்ப்புக்கள்

வங்கிகளில் கிடைக்கத்தக்கதாகவுள்ள வரையறுக்கப்பட்ட நிபுணத்துவம் காரணமாக, பல வங்கிகள், இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9இனைச் செயற்படுத்துவது தொடர்பில் நடவடிக்கையை வழிநடத்துவதற்கு ஆலோசகர் பணிகளைப் பெற்றிருக்கின்றது. அலுவலர்களுக்குப் பயிற்சியை வழங்குவதன் மூலமும் தேவையான தேர்ச்சிகளைப் பெற்றுக்கொள்வதன் மூலமும் நிறுவனத்திற்குள்ளே இயலாற்றலைக் கட்டியெழுப்புவதனை உறுதிப்படுத்த எதிர்பார்க்கின்றன.

மேலும், கடன் இழப்பு ஏற்பாடுகளைத் தீர்மானிப்பதற்கும் மாதிரிகளிலுள்ள சிக்கலான தன்மைக்காகவும் புதிய மாதிரிகளை உருவாக்குமாறு வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டதுடன், நடைமுறைப்படுத்தல் செயன்முறைக்குக் குறிப்பிடத்தக்களவு நேரத்தினை செலவிடுவதையும் ஆயத்தங்களையும் தேவைப்படுத்தும். இதன் காரணமாக, வங்கிகளின் உள்ளகச்

செயற்பாடுகளுக்குள் பயனுள்ள ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்பாடலானது மிக முக்கியமானதாகும். விசேடமாக, சிரேஷ்ட முகாமைத்துவத்துடன் வங்கிகளின் உள்ளகக் கணக்காய்வு மற்றும் இடர்நேர்வு முகாமைத்துவத் திணைக்களங்கள் மாதிரிகளைச் செல்லுபடியாக்குதல் மற்றும் செயற்பாட்டினைப் பின்பற்றுவதில் சரியான ஆவணப்படுத்தல் போன்றன செயற்பாட்டிலிருந்தலை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9 உடன் இணங்கிச் செல்வதையும் பரந்தளவில் அதனைப் பிரயோகிப்பதையும் வங்கிகள் உறுதிப்படுத்த வேண்டும். முறையான சந்தை நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், நிதியியல் சொத்துக்கள், தீர்மானங்களின் பிரயோகம் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட இழப்பு ஏற்பாடுகள் தொடர்பில் புதுவகையான பண்பு சார்ந்த வெளிப்படுத்தல்களை, நிதியியல் அறிக்கைகளில் வெளிப்படுத்த வங்கிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

வங்கிகளின் பணிப்பாளர் சபையும் குறிப்பாக சபைக் கணக்காய்வுக் குழுவும் கிரமமான அடிப்படையில் இலங்கை கணக்கீட்டு அறிக்கையிடல் நியமம் 9 இனை மேற்பார்வை செய்ய வேண்டுமெனவும்/ அத்துடன் ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாட்டுடன் இணங்கிச் செல்வதனை உறுதிப்படுத்துவதற்கு மூலதனத் திட்டமிடலையும் அழுத்தப் பரீட்சிப்பினையும் ஒழுங்குமுறைப்படுத்துவதையும் இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமம் 9 இனைப் பின்பற்றும் போது வங்கிகள் எதிர்நோக்கக்கூடிய ஏனைய சவால்களைக் கட்டுப்படுத்துவதையும் மேற்பார்வை செய்ய எதிர்பார்க்கின்றன. முன்னோக்கிச் செல்கையில் இலங்கை மத்திய வங்கி, பயன்படுத்தப்படவுள்ள மாதிரிகள், மாதிரிகள் உள்ளீடுகள் எடுகோள்களைப் பயன்படுத்தல் இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமம் 9 தொடர்பான வெளிப்படுத்துகைகள் தொடர்பில் அவற்றை வங்கித்தொழில் துறை முழுவதும் தொடர்ச்சியாக பிரயோகிக்க எதிர்பார்க்கிறது.

6.3 எதிர்கால நன்மைகள்

சவால்களை ஒப்புக்கொள்வதுடன், சரியான நேரத்தில் இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் 9 இனைச் வங்கிகளில் அமுல்படுத்துவது மேம்படுத்தப்பட்ட முகாமைத்துவத் தகவல் முறைமை, உறுதியான கடன் முகாமைத்துவ நடைமுறைகள், மேம்பட்ட வெளிப்படுத்தல்கள் மற்றும் ஒவ்வொரு கடன் வசதிகளின் நடத்தைகளை ஆரம்ப முதல் நெருக்கமாகக் கண்காணிக்க வேண்டிய தேவை என்பவற்றிற்கு இட்டுச்செல்லும்.

மூலம்: பன்னாட்டு கணக்கியல் நியமங்கள் சபை, இலங்கையின் பட்டயக் கணக்காளர் நிறுவகம், வங்கித்தொழில் மேற்பார்வை மீதான பாசல் குழு என்பனவற்றினால் வெளியிடப்பட்ட தொடர்புடைய ஆவணங்கள் இலங்கையில் உரிமம் பெற்ற வங்கிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற வங்கி மேற்பார்வை மற்றும் தகவல்கள்.

மேலும், ஏதேனும் புதிதாக உள்நாட்டில் கூட்டிணைக்கப்பட்ட உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளும் அவை நுழைபு நேரத்தில் முறையே ரூ.20 பில்லியனையும் ரூ.7.5 பில்லியனையும் மூலதனமாகக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன. இலங்கைக்கு வெளியே கூட்டிணைக்கப்பட்ட வங்கிகள் ரூ.10 பில்லியன் மூலதனத்தைக் கொண்டு வர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டன.

பாசல் III கட்டமைப்பின் கீழ் முடுக்கி விகிதத்தின் நடைமுறைப்படுத்தல் மீதான ஆலோசனைப்பத்திரம் வங்கிகளுக்கு விடுக்கப்பட்டதுடன் கண்காணிப்பு நோக்கங்களுக்காக 2017 மார்ச்சு 31ஆம் நாள் தொடக்கம் வங்கிகள் ஒவ்வொரு காலாண்டும் முடிவடைவதிலிருந்து 30 நாட்களுக்குள் முடுக்கி விகிதத்தினை அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன. பரந்தளவு நிதியியல் முறைமையினையும் பொருளாதாரத்தினையும் மோசமாகப் பாதிக்கக்கூடிய, வங்கித்தொழில் துறையில் மிகையான முடுக்கி விரிவடைவதனை முடுக்கி விகிதம் கட்டுப்படுத்தும் என்பதுடன் பாசல் III முடுக்கி விகிதம் மீதான பணிப்புரை 2018இன் பின்னரைப்பகுதியில் விடுக்கப்படவுள்ளது. பாசல் III இன் கீழ் தேறிய உறுதியான நிதியிடல் விகிதம் வங்கிகள் அவற்றின் சொத்துக்களினது உள்ளமைப்பு தொடர்பிலும் ஐந்தொகைக்கு வெளியேயான நடவடிக்கைகள் தொடர்பிலும் உறுதியான நிதியிடல் தேவைப்பாட்டினைப் பேண வேண்டுமெனத் தேவைப்படுத்துகிறது. இதற்கமைய பாசல் III இன் கீழ் தேறிய உறுதியான நிதியிடல் விகிதம் தொடர்பில் வங்கிகளின் கருத்தினைக் கோரும் ஆலோசனைப்பத்திரம் உரிமம் பெற்ற வங்கிகளுக்கு விடுக்கப்பட்டதுடன் தேறிய உறுதியான நிதியிடல் விகிதத்தினை நடைமுறைப்படுத்துவது மீதான பணிப்புரைகள் 2018இன் பின்னரைப்பகுதியில் விடுக்கப்படவுள்ளன.

பெறுதிக் கொடுக்கல்வாங்கல்களின் இடர்நேர்வு முகாமைத்துவத்தினை வலுப்படுத்தும் நோக்குடன் உரிமம் பெற்ற வங்கிகளுக்கு நிதியியல் பெறுதிகள் தொடர்பில் குறைந்தபட்ச முன்மதியுடைய தேவைப்பாடுகள் விடுக்கப்பட்டன. இதற்கமைய வெளிப்படுத்துகை, முகாமைத்துவ இடர்நேர்வு என்பனவற்றை அடையாளம் காணவும் கணியப்படுத்தவும் மதிப்பிடவும் பெறுதிக் கொடுக்கல்வாங்கல்களைக் கண்காணிக்கவும் பெறுதிகளின் கொடுக்கல்வாங்கல் மற்றும் இடர்நேர்வு முகாமைத்துவக் கட்டமைப்பு தொடர்பில் சபை ஒப்புதலளித்த கொள்கைகளையும் நடைமுறைகளையும் கொண்டிருத்தல் வேண்டுமென வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டன.

வங்கிகளின் வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகளின் இடர்நேர்வு முகாமைத்துவ அம்சங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் 2018 சனவரி 01ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் புதிய கொள்கையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இப்புதிய கொள்கையானது, வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகளில் பெருமளவிற்குத் தங்கியிருப்பதனையும் அதன் விளைவாக

உரிமம் பெற்ற வங்கிகளில் தோன்றுகின்ற வெளிநாட்டுச் செலாவணி இடர்நேர்வுகளைக் கட்டுப்படுத்துவதனையும் வெளிநாட்டு நாணயத்திலான பாரிய கடன்பாடுகளிலிருந்து தோன்றுகின்ற நாட்டின் வெளிநாட்டு ஒதுக்கு மற்றும் செலாவணி வீதம் மீதான அழுத்தங்களைக் குறைப்பதனையும் நோக்காகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது.

உந்து ஊர்திகளின் கொள்வனவிற்காக வங்கித்தொழில் துறையில் ஏற்படக்கூடிய மிகையான கொடுகடனைக் கட்டுப்படுத்தும் பேரண்ட முன்மதியுடைய வழிமுறையாக, உரிமம் பெற்ற வங்கிகள் இறுதிப் பயன்படுத்துநரினால் உந்து ஊர்தியொன்றைக் கொள்வனவு செல்வதற்கு அல்லது பயன்படுத்துவதற்காக நிதிக் குத்தகைகள், தவணைக் கொள்வனவு வசதிகள் மற்றும் ஏனைய வசதிகள் உள்ளிட்ட கொடுகடன் வசதிகளை வழங்கும் பொழுது பெறுமதிக்கான கடன் விகிதத்தினைப் பின்பற்றமாறு அறிவுறுத்தப்பட்டன. எனினும், சுற்றுலா அத்துடன்/ அல்லது போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள ஏதேனும் கம்பனிக்கு அவர்களின் மைய வியாபாரத் தொழிற்பாடுகளுக்குப் பயன்படுத்துவதற்கான ஊர்தித் தொகுதிகளுக்கு வழங்கப்படும் கொடுகடன் வசதிகள், அத்தகைய ஊர்திகள் இன்னொரு தரப்பினருக்கு மாற்றப்படக்கூடாது என்ற நிபந்தனைக்குட்பட்டு, இக்கட்டுப்பாடுகளிலிருந்து விலக்களிக்கப்படுகின்றன.

செயற்படாக் கடன்களையும் உயர்வடைகின்ற சந்தை வட்டி வீதங்களையும் குறைக்கும் நோக்குடனும் கடந்த அண்மைக் காலத்தில் அதிகரித்திருக்கும் உற்பத்திக்குப் பயன்படாத தனியார் கடன்களை ஊக்கமிழக்கச் செய்யும் தேவைப்பாட்டின் பொருட்டும், வங்கிகள் அவற்றின் கொள்கைகளுக்கேற்ப கொடுகடன் சாதனங்களின் மீது வட்டி வீதங்களையும் தண்ட வீதங்களையும் விதிப்பதற்கு அனுமதிக்கும் சுற்றறிக்கையொன்று விடுக்கப்பட்டதுடன் அத்தகைய திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்னதாக அத்தகைய வீதங்கள், கணிப்பதற்கான அடிப்படை மற்றும் மாற்றங்களை வெளியிட வேண்டுமெனவும் தேவைப்படுத்தப்பட்டன. இது, கொடுகடன் சாதனங்களின் மீது போட்டித்தன்மை வாய்ந்த வட்டி வீதங்களை விதிப்பதற்கு அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளையும் இயலுமைப்படுத்தும். எனினும், வங்கிகள், தண்ட வீதங்கள் ஏதேனும்ருப்பின் அதனை உரிய காலத்தில் செலுத்தப்படாது நிலுவையிலுள்ள தொகைக்கு மாத்திரம் விதிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஊடகத்தில் கடன் சாதனங்களை ஊக்குவிக்கும் பொழுது எல்லா நேரங்களிலும் கொடுகடன் சாதனங்களின் மீதான ஏற்புடைத்தான வட்டி வீதங்களைத் தெளிவான முறையில் பிரசுரிக்க வேண்டுமெனவும் தண்ட வீதங்கள் ஏதுமிருப்பின் அவற்றைக் கணிக் குக் அடிப்படையுடன் சேர்த்து பொதுமக்களின் தகவலுக்காகக் குறைந்தபட்சம் வங்கியின் வெப்தளத்தில் பிரசுரிக்க வேண்டுமெனவும் நடப்பு வட்டி வீதங்களைப் பிரதிபலிக்கும் விதத்தில் கிரமமாக

சிறப்புக்குறிப்பு 10

தொழில்நுட்பத்தால் தூண்டப்படும் எதிர்கால வங்கித்தொழில்

வங்கித்தொழிலில் தொழில்நுட்பத்தின் வரலாறு

மரபுசார்ந்த பாங்கிலான வங்கித்தொழிலிருந்து டிஜிட்டல்மயப்படுத்தப்பட்ட வங்கித் தொழிலுக்கான அதன் மாற்றம் முழுவதும் வங்கித்தொழில் துறையானது தொழில்நுட்பத்தின் பயன்பாட்டைத் தழுவிக்கொண்டுள்ளது. ஆரம்பகாலத்தில் கி.மு. 600களில் உத்தியோகபூர்வமான முதலாவது நாணயம் வார்க்கப்பட்டதுடன் 1659இல் முதலாவது காசோலை வரையப்பட்டது வரையில் பல மைல்கல்களைத் தாண்டி இது பயணித்ததுடன் 1920இல் கடன் அட்டை உருவாக்கமும் 1978இல் முதலாவது பற்று அட்டை உருவாக்கமும் இடம்பெற்றதுடன் 1984இல் முதலாவது கணனிவழி நேரடி பொருள் கொள்வனவு கொடுக்கல்வாங்கலும் நிறைவேற்றப்பட்டது.

டிஜிட்டல் மயமான சகாப்தம்

தொழில்நுட்பமானது வாடிக்கையாளர்களின் தேவைகளுடன் பின்னிப்பிணைந்திருப்பதனால், அது, பாரம்பரிய வங்கித்தொழிலில் முன்னொருபோதும் காணப்படாத வாய்ப்புக்களை வழங்கக்கூடியதான டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட சகாப்தத்திற்கு வங்கிகள் மாற்றமடைவதற்கு இட்டுச் செல்கின்றது. நடமாடும் பணப்பைகள், இலத்திரனியல் பணப்பைகள், முற்கொடுப்பனவு அட்டைகள், தொடர்பற்ற அட்டைகள், மணிக்கட்டு பட்டிகளுக்கூடான கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட மாற்றுவழி ஏற்பாடுகள் என்பன கவர்ச்சிமிக்கவனவாக தோற்றம்பெறும் அதேவேளை சிலர் வங்கிக்கு நேரடியாக செல்லும்மனப்போக்கு காணப்படுகின்றது. தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் அதன் மீதான நுகர்வோரின் நம்பிக்கை அதிகரித்து வருகின்றமை காரணமாக வங்கித்தொழில் உற்பத்திகள் வழங்கலிலான மாற்றங்கள் வினைத்திறனானதும் காத்திரமானதுமானதுமாக இருக்கும்.

தொழில்நுட்பத்தால் தூண்டப்படும் எதிர்காலம்

பின்டெக் மற்றும் தொலைத்தொடர்பூட்டல் நிறுவனங்கள் கடந்தகாலங்களில் பல புதுமைப்படைப்புகளுக்கு இட்டுச்சென்றுள்ள அதேவேளை நிதியியல் குழலமைப்பைத் தீவிரமாக மாற்றியமைத்துவருகின்றன. வாடிக்கையாளர்களின் மாறிவரும் இயக்கவாற்றல்களுக்கும் டிஜிட்டல் நிதியியல் சேவைகளுக்கான கேள்விக்கும் ஈடுகொடுக்கின்ற விதத்தில் தொழில்நுட்ப அறிவுபெற்ற வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்ட தீர்வுகளை அவை வழங்குகின்றன. பின்டெக் மற்றும் தொலைத்தொடர்பூட்டல் நிறுவனங்கள் நிதிச்சேவைகளில் நுழைவதற்கான தடைகளைக் குறைப்பதற்கான உள்ளார்ந்த வளத்தைக் கொண்டிருப்பதுடன் தகவலினால் தூண்டப்படும் நிதிச்சேவைகள் மீது தங்கியிருக்கும் தன்மையை உயர்த்தி புதிய வர்த்தக மாதிரிகளின் எழுச்சியைத் தூண்டுகின்றது. பின்டெக் மற்றும் தொலைத்தொடர்பூட்டல் நிறுவனங்களின் துரித வளர்ச்சி மாற்றமானது வங்கிகளின் வர்த்தக மாதிரிகளை அதிக சவால்மிக்கதும் போட்டித்தன்மைமிக்கதாகவும்

மாற்றியிருக்கிறது. செலவுச் சிக்கனமாக இருப்பதன் மூலமும் வாடிக்கையாளர் சனத்தொகையினை அடிப்படையாகக் கொண்டு பணி வழங்குவதன் மூலமும் புதிதாக நுழைபவற்றுடன் போட்டியிடுவதற்கு வங்கிகள் டிஜிட்டல்மயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் விருத்தியடைவது அவசியமாகும். எனினும், டிஜிட்டல்மயப்படுத்தப்பட்ட சகாப்தத்தினால் வழங்கப்படுகின்ற வாய்ப்புக்களை முழுமையாகத் தழுவிக்கொள்வதற்கு இடநேர்வுகளுடன் இசைந்து செல்லக்கூடிய வலுவான ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்புக்கூடாக வழிப்படுத்துவதற்கு வங்கிகள் இயலுமைகொண்டனவாகவிருக்க வேண்டும்.

வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள்

அண்மைக்காலங்களில் வங்கித்தொழில் துறையானது வளர்ந்துவருகின்ற பின்வரும் தொழில்நுட்பங்களை நோக்கி கவரப்பட்டுக் காணப்படுகின்றது.

(அ) திறந்த வங்கித்தொழில்

திறந்த வங்கித்தொழிலில், மூன்றாம் தரப்பு பிரயோகங்கள், பிரயோகச் செய்நிரலாக்க இடைமுகங்களுக்கூடாக இணங்கப்பட்ட வாடிக்கையாளர் தரவுகளை அணுகுவதற்கு அனுமதி வழங்கப்படும். இது, தனியொரு இலத்திரனியல் தளத்தினூடாக வெவ்வேறுபட்ட வங்கிகளுக்கு அணுகுவழியினை இயலச்செய்வதன் மூலம் வங்கித்தொழில் அதிக வசதியினையும் தெரிவினையும் வழங்குகின்றது.

(ஆ) க்லவுட் கணனிப்படுத்தல்

க்லவுட் கணனிப்படுத்தல் என்பது கணனி செயன்முறைப்படுத்துகின்ற வளங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன, நுகர்வு செய்யப்படுகின்றன மற்றும் பகிரப்படுகின்றன என்பவற்றிலுள்ள மாறுதலொன்றாகும். சேவை வழங்குனர்கள் தரவு மையங்களை வழங்குகின்றமையினால் வங்கிகள் தங்களது கோரிக்கைகள் மீதான செயன்முறைப்படுத்தல் மற்றும் சேமிப்பு வசதிகளின் அணுகுவதற்காக சொந்தத் தரவு மையங்களைப் பேணவேண்டிய தேவைப்பாடு இல்லை. க்லவுட் கணனிப்படுத்தலானது செலவுச்சிக்கனம், செயற்பாட்டு நெகிழ்வுத்தன்மை மற்றும் உயர்ந்த பாதுகாப்பு என்பவற்றை வழங்குகின்றது. எனினும், இது தரவுகளின் அந்தரங்கம், இடைத்தடங்கலற்ற அணுகுவழி மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் என்பவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியதாக இருக்கின்றது.

(இ) இலத்திரனியல் நுழைவும் (இ-நுழைவு) மற்றும் உறுதிப்படுத்தலும்

வங்கித்தொழிலில் வர்த்தக உறவுகளைக் கட்டியெழுப்புகின்றபோது நேருக்கு நேரான இடைத்தொடர்பு முக்கிய அம்சமாக அமைகின்றது. எனினும், வங்கிகள் தொழில்நுட்பம் மீது தங்கி இருப்பதனாலும்

வாடிக்கையாளர்கள் குறைந்தது ஒரு முறையேனும் வங்கிக்குச் செல்ல விரும்பாதமையினாலும் வாடிக்கையாளர்களின் இலத்திரனியல் நுழைவு தேவைமிக்கதாக மாறி வருகின்றது. இதன் நன்மைகள் தெளிவாகப் புலப்படுகின்ற போதிலும் பணம் தூயதாக்கலுக்கெதிரான, தீவிரவாத நிதியிடலை ஒழித்தல், வாடிக்கையாளரை நுணுக்கமாகக் கவனித்தல் போன்ற தேவைப்பாடுகளைக் கடைப்பிடித்தல் என்பவற்றில் சவால்மிக்கவாயிருக்கும்.

(ஈ) மெய்நிகர் நாணயம்

மெய்நிகர் நாணயம் என்பது மறையீட்டியலைப் பயன்படுத்துகின்ற பரிமாற்று ஊடகமாக தொழிற்படுவதற்காக வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல்மயப்படுத்தப்பட்ட சொத்தொன்றாவதுடன் மத்திய வங்கியுடன் தங்கியிருந்து சுதந்திரமான முறையில் செயற்படுகின்றது. நாணயத் தாக்கங்கள், ஊக அழுத்தம், பாதுகாப்பு மீறல்கள், ஒழுங்குவிதிகள் போதாமையால், பணம் தூயதாக்கல், தீவிரவாத நிதியிடல் என்பவற்றிலான இடர்நீர்வுகள், வரி ஏய்ப்புக்கள் போன்ற இணைந்து காணப்படும் இடர்நீர்வுகளின் காரணமாக மெய்நிகர் நாணயம் பற்றி ஒழுங்குமுறைப்படுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்கின்றனர். இவ்இடர்நீர்வுகளின் காரணமாக சில ஒழுங்குமுறைப்படுத்துபவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அணுகுமுறைகளைக் கையாள்கின்றனர்.

(உ) பகிரப்பட்ட பேரேட்டு தொழில்நுட்பமும் சங்கிலித்தொடர் பதிவேடுகளும்

பகிரப்பட்ட பேரேட்டுத் தொழில்நுட்பம் என்பது பங்குபற்றுகள் பேரேட்டின் ஒரேமாதிரியான சொந்த பிரதியினைக் பெறக்கூடிய வலயமைப்பு முழுவதும் பகிரக்கூடிய சொத்து தரவுத்தளமொன்றாகும். இணைப்புச்சங்கிலி தொடர் பதிவேடுகள் என்பது சங்கிலித் தொடராக தரவுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பகிரப்பட்ட பேரேட்டு தொழில்நுட்பத்தின் மாறுபாடொன்றாகும். கொடுகடன் தகவல்களைத் தொகுத்தல், உங்களது வாடிக்கையாளர்களை அறிந்துகொள்ளும் தகவல்களைப் பகிர்தல், பணம் தூயதாக்கல் மற்றும் சட்டரீதியற்ற நிதியின் ஏனைய வடிவங்களைக் கண்டுபிடித்தல் போன்றவற்றில் இதன் பயன்பாட்டை சில நாடுகள் ஆராய்ந்து வருகின்றனது. சங்கிலித்தொடர் பதிவேடுகள் உள்ளடங்கலாக பகிரப்பட்ட பேரேட்டு தொழில்நுட்ப அபிவிருத்திகள், தரவுகளின் அந்தரங்கத் தன்மையைப் பேணுதல், தொழில்துறை தரங்களின் பற்றாக்குறை தொடர்பில் கவனங்களைத் தூண்டுகின்றன.

செயற்கைப் மதிநுட்பமும், பாரிய தரவுப்பகுப்பாய்வுகளும்

செயற்கை மதிநுட்பமானது, முன்னர் மனிதனால் செய்யப்பட்ட தொழிற்பாடுகளை கணனி நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பு கொள்ளவும் அறியவும் மிகத்தூரிதமானதும் மிகத்துல்லியமான முடிவுகளை மேற்கொள்ளவும் இயலச்செய்துள்ளது. இதன்

பிரதான நன்மைகளாவன, மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் தனிப்பயனாக்கல், உற்பத்தித்திறன் இலாபங்கள், மோசடித்தணிப்பு, சிறந்த உற்பத்தி அல்லது சேவை விதந்துரைப்புக்கள் என்பனவாகும். இது படங்கள், குறப்பதிவுகள் மற்றும் சமூக ஊடக நடத்தைகள் போன்ற கட்டமைக்கப்படாத தரவுகளினுடைய பகுப்பாய்வை அனுமதிக்கும் பெரிய தரவு பகுப்பாய்வின் அபிவிருத்திகளால் பூரணப்படுத்துகின்றது.

தொழில்நுட்பத்தில் அதிகம் தங்கியிருக்கும் காரணத்தால் வங்கித்துறையின் வளர்ந்துவரும் இடர்நீர்வுகள்

(அ) பணம் தூயதாக்கல், உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளல் மற்றும் தீவிரவாதத்திற்கு நிதியிடுதல் போன்றவற்றின் இடர்நீர்வுகள்

குழப்பம்தரும் புதிய கண்டுபிடிப்புகளால் பாரம்பரிய வங்கித்தொழிலைப் பிரதியீடுசெய்வது வங்கித்தொழிலின் காத்திரமான கண்காணப்பின் இயலுமையைக் குறையச் செய்கின்றது. பின்னெக் மற்றும் இலத்திரனியல் வங்கித் தொழில் அபிவிருத்திகள் போன்றன இவ்வாடிக்கையாளர் நுழைவு நேருக்குநேரான இடைத்தொடர்புகளை நீக்குதல், பணம் தூயதாக்கல், உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளல் மற்றும் தீவிரவாதத்திற்கு நிதியிடல் அச்சுறுத்தல்களின் உயர்ந்த மட்டமொன்றினை தோற்றுவிப்பதனை நோக்கி வங்கிகளை கட்டாயப்படுத்துகின்றது.

(ஆ) தொழில்நுட்ப இடர்நீர்வு முகாமைத்துவம் மற்றும் இணையப் பாதுகாப்பு

வங்கித்தொழிற் துறையின் டிஜிட்டல்மயப்படுத்தலை நோக்கிய நிறுத்தமுடியாத போக்கானது தொழில்நுட்பம் மற்றும் இணைய இடர்நீர்வு வெளிப்பாடுகளை அதிகரிக்கின்றது. அண்மைக்கால அதிகூடிய உலகளாவிய இணையத்தள தாக்குதல்கள், அதன் நவீனத்தன்மை மற்றும் நிகழும் தன்மையின் அதிகரிப்பு நிதியியல் முறைமையின் உறுதிப்பாடு மற்றும் ஆற்றல்வாய்ந்த தன்மைக்கு அச்சுறுத்தலைத் தோற்றுவிக்கின்றது.

(இ) அந்தரங்கமும் தகவல் பாதுகாப்பும்

அந்தரங்கத்தினைப் பேணுவதற்கான வாடிக்கையாளர் உரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு என்பன வங்கியினுடைய புதிய பரிமாற்று செயற்பாட்டு சூழலினால் தோற்றுவிக்கப்படும் சவால்களுடன் வளர்ந்துவரும் பிரச்சனையொன்றாக மாறிவருகின்றன. உலகளாவிய ரீதியிலான தரவுக்கசிவுகள், உணர்வுமிக்க வாடிக்கையாளர் தகவல்கள் பாதுகாக்கப்படாவிட்டால், தவறானவர்களிடம் சென்றடையும் என்பதை நிரூபிக்கின்றன.

(ஈ) மனிதத்தன்மை மற்றும் உள்ளுணர்வு சார்ந்த தீர்மானமெடுத்தல் என்பவற்றின் மறைவு

வங்கிகளின் தீர்மானமெடுத்தல் செயன்முறையில் பாரிய தகவல் பகுப்பாய்வின் ஆதிக்கம் மற்றும் இயந்திரவழி பயில்நெறிமுறைகள் என்பன கணனியில் முறைமையில் உள்ளீடு செய்யப்பட்ட

தரவுகளில் முழுமையாகத் தங்கியிருக்கும் இடர்நேர்வுகளைத் தோற்றுவித்து தொழில்துறையினை சமூகத்திலிருந்து மேலும் பிரித்துவைக்கின்றன.

சவால்கள்

சட்டம் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ளுதல், மத்திய வங்கியின் வகிபாகத்திற்கு சவால்விடுவதுடன் தொழில்நுட்பத்தினால் தூண்டப்படும் வங்கித்தொழிலில் வங்கிகள் எதிர்கொள்ளும் பிரதான சவால்கள் கீழே கலந்துரையாடப்படுகின்றன.

(அ) சட்ட மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தல்.

துரித தொழில்நுட்ப வளர்ச்சிகள், நடைமுறையிலுள்ள சட்ட மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பினைக் காலங்கடந்தவையாக்குகின்றன. புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல்களை அறிமுகப்படுத்துவதில் பின்பற்றப்படும் நீண்ட செயல்முறையானது இச்சூழ்நிலையை மேலும் சிக்கலானதாக்குகின்றது. உள்நாட்டு நோக்கில், கணனிக்குற்றவியல் சட்டம் மற்றும் இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்டம் என்பன தகவல் முறைமை மற்றும் இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் போன்றவற்றோடு தொடர்புடைய விடயங்களை ஆளும் பிரதான சட்டவகைகளாக விளங்குகின்றன. மேலும், இலங்கை மத்திய வங்கியினால் விதிக்கப்படும் குறித்துரைத்த ஒழுங்குமுறைப்படுத்தலானவை தகவல் பாதுகாப்பு, முறைமைகள் கிடைக்கக்கூடிய தன்மை மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பு போன்ற விடயப்பரப்புக்களை உள்ளடக்குகின்றன. எனினும், தகவல் பாதுகாப்பு, மெய்நிகர் நாணயம் மற்றும் க்லவுட் கணனிச் செயல்முறைகள் என்பன சட்டவாக்கங்கள் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தலினூடாக போதுமானளவு தீர்க்கப்பட வேண்டியவையாக இருந்துவருகின்றன.

(ஆ) மத்திய வங்கியின் சவால்மிக்க வகிபாகம்

மெய்நிகர் நாணயம் மற்றும் பகிரப்பட்ட பேரேட்டுத் தொழில்நுட்பம் போன்ற புதிய தொழில்நுட்பத்தைப் பின்பற்றும் சமூக வழக்கானது மத்திய வங்கியின் விலை உறுதித்தன்மை மற்றும் நிதியியல் முறைமை ஆகிய இரு குறிக்கோள்களுக்கும் சவால்களைத் தோற்றுவிக்கின்றன. தொழில்நுட்ப முன்னேற்றங்கள், ஒழுங்கு முறைப்படுத்தல் மேற்பார்வைக்குள் கவனமான முறையில் கொண்டுவரப்படாவிடின் பாரியளவிலான ஒழுங்குமுறைப்படுத்தப்படாத மாற்றுவிழி நிதியியல் முறைமை தோன்றுவதற்கு வாய்ப்புள்ளது.

(இ) வங்கிகளின் சவால்மிக்க வகிபாகம்

வங்கிகள் டிஜிட்டல் சகாப்தத்தில் முன்னோக்கிச் செல்லுகின்ற அதேவேளை தொடர்ச்சியாக பரிணமிக்கின்ற சவால்களை அறிந்துகொள்வதையும் அதன்மீது எதிர்ச்செயலாற்றுவதையும் எதிர்கொள்கின்றன. தமது

வியாபார இலக்குகளை எய்துகொள்ளுவதற்கு இணையாக புதிய துவாரங்கள்/ பரிணமிக்கும் இணையத்தாக்குதல்கள்/ சாத்தியமான பணம் தூயதாக்கல்/ தீவிரவாதத்திற்கு நிதியிடல் மற்றும் ஏனைய ஒழுங்குமுறைப்படுத்தலுடன் இணங்காமை என்பவற்றைத் தீர்ப்பதற்கு எச்சரிக்கையான பாதுகாப்புப் பொறிமுறைகள் அவர்களுக்குத் தேவைப்படுகின்றன. வங்கிகளின் பணிப்பாளர் சபையும் உயர்முகாமைத்துவமும் நிபுணத்துவமானது தீர்மானம் மேற்கொள்கின்ற செயல்முறையில் தொழில்நுட்பத்துடன் இணைந்த இடர்நேர்வுகளைப் புரிந்துகொள்ளவேண்டும்.

முன்னோக்கிய பாதை

தொழில்நுட்பத்தினை எச்சரிக்கையுடன் பின்பற்றுதல்

புத்தாக்க தொழில்நுட்பத்தில் தங்கியிருக்கும் வங்கிகள், புதிய இடர்நேர்வு மூலங்களைக் காத்திரமாகக் கையாளுவதற்கு இடர்நேர்வு முகாமைத்துவ செயல்முறை மற்றும் கட்டுப்பாடுகள் செயற்பாட்டிலுள்ளன என்பதனை உறுதிப்படுத்த வேண்டியிருக்கின்றது. மேலும், வங்கிகள் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட நிதிச்சேவைகளுக்காக மூன்றாம் தரப்பு சேவை வழங்குனர்கள் மீது பெருமளவிற்கு தங்கியிருக்க வேண்டியிருப்பதனால் அச்சேவைகளை தாமேகொண்டு நடாத்துவதைப் போன்று அதேதரத்திலான கட்டுப்பாடுகள் காணப்படல் வேண்டும்.

தொழில்நுட்பம் மீதான நிபுணத்துவத்தினதும் தலைமைத்துவத்திற்கான தூரநோக்குள்ள சபைகளினதும் அவசியம்

தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவமானது வணிகத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகளின் முகாமைத்துவம் மற்றும் பிரயோகங்களைப் பேணுதல் என்பவற்றைத் தான்டிச் செல்கின்றது. எதிர்கால வங்கித்தொழிலுக்காக தகவல் தொழில்நுட்ப தொழிற்பாட்டின் உபாய ஒருங்கமைப்பு மற்றும் முன்மதிமிக்க தொழில்நுட்ப மற்றும் இணைய இடர்நேர்முகாமைத்துவம் என்பவற்றை உறுதிசெய்வதில் தொடர்பான டிஜிட்டல் மயப்படுத்தல் அறிவைக் கொண்டுள்ள முன்மதிபுடைய மற்றும் தூரநோக்கு சபைகளின் அத்தியாவசியமாகக் காணப்படுகின்றன.

மாற்றியமைக்கத்தக்க ஒழுங்குமுறைப்படுத்தல் அணுகுமுறையும் ஒழுங்குமுறைப்படுத்தல் தொழில்நுட்ப பயன்பாடும்

வளர்ந்துவரும் இடர்நேர்வுகளிலிருந்து போதியளவு பாதுகாப்புக்காகவும், புதுமைப்படைப்புகளிலிருந்து சமூகமானது உச்சப்பயனைப் பெறுவதற்காகவும் ஆதரவானதும் விழிப்புணர்வு திறன்மிக்கதுமான ஒழுங்குபடுத்தல் முறைமை அவசியமாகின்றது. சரியான முறையில் எடுத்துரைக்கப்பட்ட ஒழுங்குவிதிகள், நிதியியல் முறைமையின் உறுதித்தன்மை பேணுவதற்கும் பாரியளவிலான ஒழுங்குமுறைப்படுத்தப்படாத மாற்றுவிழி நிதியியல் முறைமையினுடைய வளர்ச்சியின் இடர்நேர்வைத் தணிப்பதற்கும் உதவும்.

தொழில்நுட்ப இடநேர்வின் தாக்குப்பிடிக்கும் தன்மையினை வலுப்படுத்தல்

இது தொடர்பில், மத்திய வங்கியானது வங்கித் தொழில்துறையின் இடநேர்வுகளை தாக்குப்பிடிக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கு வழிகாட்டி ஒன்றினை உருவாக்கியுள்ளது. இது, தொழில்நுட்ப இடநேர்வு மதிப்பீடுகள், அடிப்படை பாதுகாப்பு நியமங்களுடனான இணக்கப்பாடு தொடர்பான வெளிவாரி உறுதிப்படுத்தல்கள், தகவல் மற்றும் தொடர்புட்ப தொழில்நுட்ப கட்டமைப்பின் மீதான பாதுகாப்பு மீளாய்வுகள், பணிப்பாளர் சபை மற்றும் உயர் முகாமைத்துவத்திற்கான விழிப்புணர்வு அமர்வுகள், தொழில்நுட்ப இடநேர்வு முகாமைத்துவ ஊழியர்களுக்கான பயிற்சி அல்லது சான்றுப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டங்கள், குறிக்கப்பட்ட தகைமைகளுடனான தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் ஆகக்குறைந்த எண்ணிக்கை தொடர்பான விதிகள், மற்றும் கணக்காய்வில் தகவல் பாதுகாப்பில் தகுதிபெற்ற தொழில்சார் நிபுணர்களைக்

மேலும், அதிஉயர்ந்த உள்ளார்ந்த தொழில்நுட்ப இடநேர்வுகள் கொண்ட வங்கிகளுக்கு தனிப்பயன்மிக்க தகவல் பாதுகாப்பு தொழிற்பாட்டு நிலையங்களை நிறுவுவதற்கு அல்லது

இற்றைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டன. கொடுகடன் ஆவணங்களைப் பூரணப்படுத்துவதற்கு முன்னதாக ஏற்புடைய வட்டி வீதங்களையும் அதன் பின்னர் வட்டி வீதங்களில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படின் ஏற்கனவேயுள்ள கொடுகடன்களுக்கான திருத்தங்களை மேற்கொள்ள முன்னர் அவ்வட்டி வீதங்களையும் கடன்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டன.

வங்கிகளினால் நடத்தப்படும் ஏலங்களில் அடகுவைக்கப்பட்ட தங்க ஆபரணங்களை தொகை வடிவில் கொள்வனவு செய்வதனூடாகத் தங்கம் நாட்டிற்கு வெளியே கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்குடன், ஏலங்களில் ரூ.500,000 இற்கு மேல் தங்க ஆபரணங்களைக் கொள்வனவு செய்யும் விபரங்களை மாதாந்தம் அறிக்கையிட வேண்டுமென உரிமம் பெற்ற வங்கிகளை அறிவுறுத்துகின்ற தீர்மானமொன்று விடுக்கப்பட்டது. மேலும், பெருமளவு தங்கத்தினை ஏலங்களில் வாங்கும் பொருட்டு இரண்டு அல்லது கூடுதலான தரப்பினர்களிடையே ஏதேனும் சதித்திட்டத்தினை எடுத்துக்காட்டும் சந்தேகத்திற்குரிய கொடுக்கல்வாங்கல்களும் அறிக்கையிடப்படுதல் வேண்டும்.

தேசிய நலனைக் கருத்திற் கொண்டு கடன்பாட்டாளர்களின் வியாபாரங்களையும் வழமையான தொழிற்பாடுகளையும் புனரமைப்பதற்கு வசதியளிப்பதற்காகப் பின்பற்றப்பட்ட தேசிய கொள்கையின் நியதிகளில் வெள்ளம், மோசமான வானிலை நிலைமைகள் மற்றும் அவற்றுடன் தொடர்பான சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்ட கடன்பாட்டாளர்களுக்கு ஒவ்வொரு விடயங்களாக ஆராய்ந்து அதன் அடிப்படையில் சலுகைகளை வழங்குமாறும் 2017

மூன்றாம் தரப்பு பகிரப்பட்ட தகவல் பாதுகாப்பு தொழிற்பாட்டு நிலையங்களுடன் இணைவதற்கு பொறுப்பாளையளிக்கும் சாத்தியப்பாட்டினைக் கண்டறியும் செயன்முறையை மத்திய வங்கி மேற்கொள்கின்றது. இதற்கு மேலதிகமாக, வங்கித்தொழில் செயற்பாடுகளின் டிஜிட்டல் மயமாக்கலை ஒழுங்குமுறைப்படுத்தல், க்லவுட் கணனிச் செயன்முறைக்கான குறைந்தளவிலான ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட எதிர்பார்ப்புக்களை வரையறுத்தல் மற்றும் பின்டெக் தீர்மானங்களினுடைய பயன்பாடு போன்றவற்றுக்கு கொள்கை கட்டமைப்புக்களை நிறுவும் செயற்பாட்டினை மத்திய வங்கியானது மேற்கொள்கின்றது. அதேபோல், மத்திய வங்கியானது இலங்கையில் சங்கிலித்தொடர் பதிவேட்டுத் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தல் மற்றும் பொருத்தமான பின்டெக் புதுமை படைப்புக்களைப் பின்பற்றுதல் பற்றி ஆய்வுசெய்வதற்கும் சிபாரிசுகளை வழங்குவதற்கும் தொழில்துறை பங்குபற்றுகையுடன் கூடிய இரண்டு குழுக்களை நிறுவியுள்ளது. இந்தத் தொடக்க முயற்சிகள் பின்டெக் மற்றும் நடைமுறை வங்கிகள் என்பவற்றுக்கிடையில் ஒரு சம வாய்ப்புக்களுக்கான சட்டவாக்க மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட அடிப்படையினை வழங்கும்.

யூன் அளவில் விபரங்களை வங்கி மேற்பார்வைப் பணிப்பாளருக்கு அறிவிக்குமாறும் உரிமம் பெற்ற வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டது.

2017இற்கான வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு நிதியினைப் பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களுக்கு ஆதரவளிக்கும் விதத்தில், உரிமம் பெற்ற வங்கிகள் குறிப்பிட்ட அடையாளம் காணப்பட்ட துறைகளுக்கு கொடுகடன் பகிர்ந்தளிப்புக்களை அதிகரிப்பதற்குப் பொருத்தமான வழிமுறைகளை எடுக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டன. இதற்கமைய சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள், ஏற்றுமதிகள் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகள் மற்றும் வேளாண்மை என்பனவற்றிற்கு வழங்கப்பட்ட கொடுகடன்களின் மொத்தக் கடன்களின் சதவீதமாக வழங்கப்பட்ட கொடுகடன்கள் 10 சதவீதத்திற்குக் குறைவாக இருக்கக்கூடாதென்பதுடன் இளைஞர் மற்றும் பெண்களுக்கான கடன்கள் ஒவ்வொன்றும் 5 சதவீதத்திற்குக் குறைவாக இருக்கக்கூடாது.

மேலும், உரிமம் பெற்ற வங்கிகள் ஒவ்வொரு கிளையும் திரட்டிய வைப்புக்களில் குறைந்தபட்சம் 15 சதவீதத்தினை அதே பிரதேசத்தில் கடனாக வழங்குதல், ரூ.5 மில்லியனுக்கும் குறைவான பெறுமதி கொண்ட கடன் வழங்கும் செயன்முறைகளை ஒரு மாத காலப்பகுதிக்குள் வழங்கும் விதத்தில் விரைவுபடுத்தல் மற்றும் சமய விடுமுறைகள் தவிர்த்து வாரத்தின் அனைத்து 7 நாட்களிலும் குறைந்தபட்சம் மாவட்டத்திற்கு ஒரு கிளையையாவது திறந்துவைத்தல் போன்ற அநேக வங்கித்தொழில் பணிகளை மேம்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டன. மேலும், தேசிய கொள்கையுடன் வங்கிகள்

இணக்கிச் செல்லும் தன்மையினைக் கண்காணிக்கும் பொருட்டு 2017 யூலை 01 இலிருந்து அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளும் மேலே கேட்டுக் கொள்ளப்பட்டவாறு வழங்கப்பட்ட கடன்களின் விபரங்களை ஒவ்வொரு காலாண்டிலும் அறிக்கையிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன.

8.3 வங்கித்தொழில் அல்லா நிதியியல் நிறுவனங்களின் செயலாற்றம்

உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள்

குறைந்த கொடுகடன் வளர்ச்சி, வீழ்ச்சியடைந்து செல்லும் இலாபத்தன்மை மற்றும் செயற்படாக் கடன்களில் ஏற்பட்ட அதிகரிப்பு என்பனவற்றின் காரணமாக இவ்வாண்டுப்பகுதியில் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள்/ சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் துறையின் செயலாற்றம் மிதமாகக் காணப்படுகிறது. எனினும், 2017இல் சொத்துக்களில் ஏற்பட்ட 11.8 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் துறை விரிவடைந்து, இலங்கையின் நிதியியல் முறைமையில் 7.9 சதவீதத்தினைப் பிரசன்னப்படுத்தியது. குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தல் மட்டங்களுக்கு மிக மேலாகக் காணப்பட்ட போதுமான திரவத்தன்மைத் தாங்கிருப்பதன் சேர்த்து மூலதனம் ஆரோக்கியமான மட்டத்தில் பேணப்பட்டமையின் காரணமாக துறையானது வலுவானதாகக் காணப்பட்டது. அதிகரித்த சொத்துக்கள் முக்கியமாக வைப்புக்களினூடாக நிதியிடப்பட்ட வேளையில் துறையின் கடன்பாடுகள் முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட உயர்ந்த வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்தமையினால் துறை நிதியிடல் கலப்பொன்றினை துறை எடுத்துக்காட்டியது. மத்திய வங்கி பலயீனமான நிதியியல் நிலைமையினைக் கொண்ட கம்பனிகளை மீளொழுச்சிப்படுத்துவதனை மிகக் கூடியளவிற்குப் பரிசீலனையில் கொண்டு, இத்துறையில் உறுதிப்பாட்டினைப் பேணுவதற்கு முன்மதியுடைய வழிமுறைகளைத் தொடர்ந்தும் எடுத்து வந்திருக்கிறது.

அட்டவணை 8.8

உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் / சிறப்பியல்பு வாய்ந்த குத்தகை கம்பனிகளின் மாகாண ரீதியான கிளைப் பரம்பல்

மாகாணம்	2016 முடிவில்	2017 முடிவில் (அ)
மேல்	424	442
தென்	144	148
சப்ரகமுவ	105	111
வட மேல்	136	147
மத்திய	147	152
ஊவா	66	68
வட மத்திய	94	100
கிழக்கு	107	110
வடக்கு	81	84
மொத்தம்	1,304	1,362

(அ) தற்காலிகமானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

வியாபார வளர்ச்சி

(அ) விரிவாக்கம்: 2017 இறுதியில், துறை 45 உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளையும் 6 சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளையும் உள்ளடக்கியிருந்தது. இவ்வாண்டுப்பகுதியில், சிலோ பினான்ஸ் பிஎல்சி, நிச்சார்ட் பீரிஸ் பினான்சியல் லிமிடெட்டுடன் இணைக்கப்பட்டமை மற்றும் இசுறு லீசிக் கம்பனி, சென்றல் பினான்ஸ் பிஎல்சியுடன் இணைக்கப்பட்டமை என்பனவற்றின் மூலம் இரண்டு ஒருங்கிணைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை அதிகரித்தமையின் மூலமும் அதன் கிளை வலையமைப்பினை விரிவுபடுத்தியதன் மூலமும் இவ்வாண்டுப்பகுதியில் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் அபிவிருத்திகளுக்கும் பங்களித்துள்ளன. 2017 இறுதியில், உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள்/ சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளின் 1,362 கிளைகளும் 781 ஏனைய கிளைகளும் காணப்பட்டன. இதில் 920 கிளைகள் (67 சதவீதம்) மேல் மாகாணத்திற்கு வெளியே காணப்பட்டன.

(ஆ) சொத்துக்கள்: துறையின் மொத்த சொத்துத் தளம் இவ்வாண்டுப்பகுதியில் ரூ.143 பில்லியனால் மிதமாக வளர்ச்சியடைந்து 2017 இறுதியில் ரூ.1,355 பில்லியனை அடைந்ததுடன் 2016இல் பதிவுசெய்யப்பட்ட 21.7 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 11.8 சதவீதம் கொண்ட வளர்ச்சி காணப்பட்டது. துறையின் சொத்துத் தளம் முக்கியமாகக் கடன்களையும் முற்பணங்களையும் உள்ளடக்கியிருந்ததுடன் இவை மொத்தச் சொத்துக்களில் 78 சதவீதத்திற்கு வகைகூறின. சொத்துக்களின் வளர்ச்சியில் 66 சதவீதத்திற்கு முக்கியமாக கடன்வழங்கல் நடவடிக்கைகள் வழிவகுத்தன. நிதிக் குத்தகைகள் முக்கியமான பகுதிக்கு வகைகூறி கடன்கள் மற்றும் முற்பணங்களின் 50 சதவீதத்திற்கு வகை கூறியதுடன் அதனைத் தொடர்ந்து மற்றைய பிணையிடப்பட்ட கடன்கள் 40 சதவீதத்திற்கு வகைகூறின.

அட்டவணை 8.9

உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் / சிறப்பியல்பு வாய்ந்த குத்தகை கம்பனிகள் துறையின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் உள்ளடக்கம்


விடயம்	2016 (அ)		2017 (ஆ)		மாற்றம் (%)	
	ரூ.பில்	பங்கு (%)	ரூ.பில்	பங்கு (%)	2016 (அ)	2017 (ஆ)
சொத்துக்கள்						
கடன் மற்றும் முற்பணங்கள் (தேறிய)	962.7	79.4	1,057.1	78.0	21.0	9.8
முதலீடுகள்	111.7	9.2	118.1	8.7	12.1	5.7
ஏனையவை	137.5	11.3	179.8	13.3	36.6	30.8
பொறுப்புக்கள்						
மொத்த வைப்புக்கள்	530.7	43.8	686.7	50.7	10.4	29.4
மொத்த கடன் பெறுகைகள்	438.7	36.2	396.0	29.2	39.6	-9.7
மூலதன கூறுகள்	146.1	12.1	169.7	12.5	18.7	16.1
ஏனையவை	96.4	8.0	102.6	7.6	23.5	6.4
மொத்த சொத்துக்கள்/ பொறுப்புக்கள்	1,211.9	100.0	1,355.0	100.0	21.7	11.8

(அ) திருத்தப்பட்டது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

(ஆ) தற்காலிகமானது

வரைபடம் 8.9
உரிமம் பெற்ற நிதிக்கம்பனிகள்/சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் துறையின் உற்பத்தி வாரியான மொத்தக் கடன்கள் மற்றும் முற்பணங்கள்



ஒட்டுமொத்தக் கொடுகடன் விரிவாக்கம் 2017ஆம் ஆண்டுப்பகுதியில் துறையின் வளர்ச்சி மெதுவடைவதற்கான தெளிவான சமிக்ஞைகளை எடுத்துக்காட்டியது. 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017ஆம் ஆண்டுப்பகுதியில் கொடுகடன் வளர்ச்சி மெதுவான தன்மையினைக் காட்டியமைக்கு, உந்து ஊர்திகளின் இறக்குமதியினைக் கட்டுப்படுத்துவதற்காகவும் ஊர்திகளுக்கான கடன்வழங்கல்களைக் கட்டுப்படுத்துவதற்காகவும் எடுக்கப்பட்ட இறை மற்றும் பேரண்ட முன்மதியுடைய கொள்கை வழிமுறைகளும் 2017இன் முதல் மூன்று காலாண்டுகளிலும் காணப்பட்ட மெதுவான பொருளாதார வளர்ச்சியும் சந்தையில் நிலவிய உயர்ந்த வட்டி வீதங்களும் காரணங்களாக அமைந்தன. துறையின் கொடுகடன் வளர்ச்சி வீழ்ச்சியடைந்தமைக்கு 2016ஆம் ஆண்டுப்பகுதியில் காணப்பட்ட 21.0 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2017இல் ரூ.1,057.1 பில்லியனுக்கு 9.8 சதவீதம் (ரூ.94 பில்லியன்) கொண்ட வளர்ச்சியைப் பதிவுசெய்தமையே காரணமாகும். எனினும், இக்கொடுகடன் வளர்ச்சியில் ஏறத்தாழ 62 சதவீதம் நிதிக் குத்தகைகள் மூலமாக ஏற்பட்ட வேளையில் 36 சதவீதம் பிணையிடப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்களினூடாக ஏற்பட்டது. தவணைக் கொள்வனவு சொத்துப்பட்டியல் இவ்வாண்டுப்பகுதியில் ரூ.15 பில்லியனால் (35.6 சதவீதம்) சுருக்கமடைந்தது. எனினும், 2017ஆம் ஆண்டிற்கான நிதிக் குத்தகைச் சொத்தப்பட்டியலின் வளர்ச்சி 2016ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 17 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 13 சதவீதமாகக் காணப்பட்டது.

பங்குரிமை மூலதனத்திலுள்ள முதலீடுகள், மூலதனச் சந்தைப் படுகடன் சாதனங்கள், அரசு பிணையங்கள் மற்றும் முதலீட்டுச் சொத்துப்பட்டியல்கள் என்பனவற்றை உள்ளடக்கிய முதலீட்டுச் சொத்துப்பட்டியலின் வளர்ச்சி 2017இல் மெதுவடைந்து 2016இன் 12.1 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடையில் 5.7 சதவீதம் கொண்ட வளர்ச்சி வீதத்தினைக் காட்டியது. அரசு பிணையங்களில் செய்யப்பட்ட முதலீடுகளும் பங்குரிமை

மூலதனத்தில் செய்யப்பட்ட முதலீடுகளும் இவ்வாண்டுப்பகுதியில் வீழ்ச்சியடைந்ததுடன் கூறுநம்பிக்கைகளில் செய்யப்பட்ட முதலீடுகள் இவ்வாண்டுப்பகுதியில் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தன. வங்கிகள் மற்றும் நிதியியல் நிறுவனங்களிலுள்ள காசு, நிலுவைகள், வர்த்தக இருப்புக்கள் மற்றும் நிலையான சொத்துக்கள் என்பனவற்றை உள்ளடக்கிய ஏனைய சொத்துக்கள் 2017இல் 30.8 சதவீதம் கொண்ட அதிகரிப்பினைக் காட்டியமைக்கு வங்கிகளிலும் நிதியியல் நிறுவனங்களிலும் செய்யப்பட்ட அதிகரித்த வைப்புக்களே பெருமளவிற்குக் காரணமாகும்.

(இ) பொறுப்புக்கள்: 2017இல் வாடிக்கையாளர் வைப்புக்கள் பொறுப்புக்களின் முக்கிய பாகமாகக் காணப்பட்டதுடன் இத்துறையின் மொத்தப் பொறுப்புக்களில் 50.7 சதவீதத்திற்கு வகைகூறின. துறைக் கடன்பாடுகளும் மூலதனமும் முறையே 29.2 சதவீதத்திற்கும் 12.5 சதவீதத்திற்கும் வகைகூறின.

விரிவாக்கமானது வாடிக்கையாளர் வைப்புத் திரட்சியின் மூலம் பெருமளவிற்கு நிதியிடப்பட்டமையினால் துறையானது நிதியிடல் கலப்பில் பெயர்வொன்றினை எடுத்துக்காட்டியது. வாடிக்கையாளர் வைப்புக்கள் 2016இன் 10.4 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2017இல் ரூ.686.7 பில்லியனுக்கு 29.4 சதவீதத்தினால் வளர்ச்சி கண்டன. தவணை வைப்புக்கள் 2016இன் 11.1 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 29.2 சதவீதத்தினாலும் சேமிப்பு வைப்புக்கள் முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 1.7 சதவீதம் கொண்ட எதிர்மறையான வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 35.4 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தன. இருப்பினும் கூட தவணை வைப்புக்கள் மொத்த வைப்புக்களில் முக்கியமான பங்கிற்கு வகைகூறி 95.5 சதவீதத்தினைப் பிரசன்னப்படுத்தின. 2017இல் துறையின் கடன்பாடுகள் 2016ஆம் ஆண்டுப்பகுதியில் காணப்பட்ட 39.6 சதவீதம் கொண்ட மிக உயர்ந்த கடன்பாட்டுடன் ஒப்பிடுகையில் ரூ.396.0 பில்லியனுக்கு 9.7 சதவீதம் கொண்ட எதிர்க்கணிமையான வளர்ச்சியைக் காட்டியது. வைப்புக்கள் மீது அதிகளவில் தங்கியிருப்பதற்கு வைப்பு வட்டி வீதங்களின் வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கு முக்கிய காரணமாகும்.

துறையின் மூலதனக் கூறுகள் 2017 இறுதியில் ரூ.169.7 பில்லியனுக்கு 16.1 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு 2018 சனவரி 01 அளவில் ரூ.1 பில்லியன் தேவைப்பாட்டினைப் பூர்த்திசெய்யும் விதத்தில் குறைந்தபட்ச மைய மூலதனத்தினை


அட்டவணை 8.10
உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் துறையின் வைப்புக்களின் உள்ளடக்கம்

வட்டியம்	தொகை (ரூ.பில்)		உள்ளடக்கம் (%)	
	2016	2017 (அ)	2016	2017 (அ)
தவணை வைப்புக்கள்	507.7	655.7	95.7	95.5
சேமிப்பு வைப்புக்கள்	22.2	30.0	4.2	4.4
வைப்புச் சான்றிதல்கள்	0.9	1.0	0.2	0.2
மொத்த வைப்புக்கள்	530.7	686.7	100.0	100.0

(அ) தற்காலிகமானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

வரைபடம் 8.10
உரிமம் பெற்ற நிதிக்கம்பனிகள் / சிறப்பியல்பு வாய்ந்த குத்தகை கம்பனிகள்
துறையின் செயற்படா கடன்கள் மற்றும் ஏற்பாட்டு உள்ளடக்கம்



மூலம்: இலங்கை மத்திய வங்கி

அதிகரிப்பதற்குக் கம்பனிகளினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக மூலதனத்தில் ஏற்பட்ட அதிகரிப்பும் அதேபோன்று 2016/2017 நிதியாண்டில் உள்ளக ரீதியாக உருவாக்கப்பட்ட இலாபமும் முக்கிய காரணங்களாக அமைந்தன.

உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள்/ சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் துறையின் இடர்நேர்வுகள்


(அ) கொடுகடன் இடர்நேர்வு: 2017இல் மொத்தச் செயற்படா கடன் சொத்துப்பட்டியல் ரூ.65.9 பில்லியனுக்கு ரூ.12.9 பில்லியனால் (24 சதவீத அதிகரிப்பு) அதிகரித்தமைக்கு 2017இன் முதலரைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளமும் நாடளாவிய வரட்சியும் மெதுவடைந்த பொருளாதாரமும் முக்கிய காரணங்களாக அமைந்தன. மொத்தச் செயற்படா கடன்கள் விகிதம் 2016இல் அறிவிக்கப்பட்ட 5.3 சதவீதத்திலிருந்து 2017இல் 5.9 சதவீதத்திற்கு அதிகரித்தமைக்கு மொத்த செயற்படா கடன்களில் ஏற்பட்ட அதிகரிப்பும் கடன் சொத்துப்பட்டியலின் வளர்ச்சியில் ஏற்பட்ட வீழ்ச்சியும் காரணங்களாக அமைந்தன. மொத்தக் கடன் இழப்பிற்கான ஒதுக்கங்கள் ரூ.7.4 பில்லியனால் ரூ.42.2 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு செயற்படா கடன்களுக்காக செய்யப்பட்ட குறித்துரைக்கப்பட்ட ஏற்பாடுகளில் காணப்பட்ட அதிகரிப்பே காரணமாகும். ஒதுக்க உள்ளடக்க விகிதம் 2016இன் 65.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2017இல் 64 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதன் விளைவாக 2017இல் தேசிய செயற்படா கடன் விகிதம் 2016இல் காணப்பட்ட 1.2 சதவீதம் கொண்ட அறிக்கையிடப்பட்ட விகிதத்திலிருந்து 1.5 சதவீதத்திற்கு அதிகரித்து துறையின் சொத்துக்களின் தரம் மோசமடைவதற்கான சமிக்ஞைகளைக் காட்டியது. எனினும், பொருத்தமான இடர்நேர்வு தணிப்பு நுணுக்க நடவடிக்கைகளின் காரணமாக துறையின் கொடுகடன் இடர்நேர்வு முகாமைப்படுத்தக்கூடிய மட்டத்தில் காணப்பட்டது.

(ஆ) சந்தை இடர்நேர்வு: உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளும் தொடர்ந்தும் குறைந்தபட்ச சந்தை இடர்நேர்வுகளைக் கொண்டிருந்தமைக்கு வர்த்தகப்படுத்தல் சொத்துப்பட்டியல் மற்றும் வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட வெளிப்படுத்துகைகளில் குறைந்தளவு வெளிப்படுத்துகைகளுக்குள்ளாகும் தன்மை காணப்பட்டமையே காரணமாகும்.

- வட்டி வீத இடர்நேர்வு: பின்னரைப்பகுதியில் வட்டி வீதங்கள் படிப்படியாக வீழ்ச்சியடைந்தமையின் காரணமாகத் துறையின் வட்டி வீத இடர்நேர்வு குறைவடைந்தது. இத்துறையின் வட்டி உழைக்கும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் முதிர்ச்சித் தோற்றப்பாட்டில் காணப்பட்ட எதிர்க்கையமான பொருத்தப்பாடினமை துறை தேறிய வட்டி இலாபம் உழைப்பதை இயலுமைப்படுத்தியது.

- பங்குரிமை மூலதனத்தின் விலைகள்: பட்டியலிடப்பட்ட

வரைபடம் 8.11
உரிமம் பெற்ற நிதிக்கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் துறையின் ஒழுங்குமுறைப்படுத்தல் திரவச்சொத்துக்கள்



மூலம்: இலங்கை மத்திய வங்கி

பங்குகளிலுள்ள முதலீட்டு வடிவத்திலான சந்தைப் பங்குகள் இடர்நேர்விற்குள்ளாகும் தன்மை மிகக் குறைவாக ரூ.14.2 பில்லியனாகக் காணப்பட்டமையினால் இவ்வாண்டுப்பகுதியில் துறையின் பங்குரிமை மூலதன இடர்நேர்வு குறைவாகக் காணப்பட்டது. இது துறையின் மொத்தச் சொத்துக்களில் 1.0 சதவீதமாக மாத்திரமே காணப்பட்டது.

(இ) திரவத்தன்மை இடர்நேர்வு: 2017இல் இத்துறையில் ஒட்டுமொத்த நியம திரவச் சொத்துக் கிடைப்பனவு குறித்துரைக்கப்பட்ட குறைந்தபட்சத் தேவைப்பாடான ரூ.91.1 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.35.5 பில்லியன் கொண்ட மிகையுடன் காணப்பட்டது. 2017ஆம் ஆண்டுப்பகுதியில் மிகையான திரவச் சொத்துக்கள் 2016இன் ரூ.15.4 பில்லியன் கொண்ட மிகையான திரவச்சொத்து மட்டங்களுடன் ஒப்பிடுகையில் அதிகரித்தமைக்கு துறையின் கடன்வழங்கல் நடவடிக்கைகள் சுருக்கமடைந்தமையே காரணமாகும். இதன் விளைவாக, மொத்தச் சொத்துக்களுக்கான திரவச் சொத்துக்களின் விகிதம் 2016இன் 7.1 சதவீதத்திலிருந்து 8.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. 2017 திசெம்பர் இறுதியிலுள்ளவாறு வைப்புக்களுக்கான திரவச் சொத்துக்களின் விகிதம் தவணை வைப்புக்கள் மற்றும் கடன்பாடுகளின் 10.0 சதவீதத்தினையும் சேமிப்பு வைப்புக்களின் 15.0 சதவீதத்தினையும் கொண்ட நியம குறைந்தபட்சத் தேவைப்பாடுகளுக்கு மேலாகக் காணப்பட்டது.

இலாபத்தன்மை மற்றும் மூலதன மூலவளங்கள்

(அ) இலாபத்தன்மை: துறையின் தேறிய வட்டி வருமானம் 2016இலும் பார்க்கக் குறைந்த வீதத்தில் அதிகரித்து, ரூ.102.7 பில்லியனுக்கு 11.5 சதவீதம் கொண்ட வளர்ச்சியைப் பதிவுசெய்தது. இதற்கு வட்டிச் செலவினங்கள், 22.6 சதவீதத்தினால் மாத்திரம் வளர்ச்சியடைந்த வட்டி வருமானத்துடன் ஒப்பிடுகையில் 31.1 சதவீதத்தினால் அதிகரித்தமையே முக்கிய காரணமாகும். இதன் விளைவாக, துறையின் தேறிய வட்டி இலாபம் (சராசரிச் சொத்துக்களின் சதவீதமாக தேறிய வட்டி வருமானம்) 2016இன் 7.9 சதவீதத்திலிருந்து 2017இல் 7.7 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது. வட்டியல்லா வருமானம் 20.3 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு செலுத்தத் தவறிய கட்டணங்களிலும் ஏனைய பணிக் கட்டணங்களிலும் ஏற்பட்ட அதிகரிப்புகள் முக்கிய காரணமாக இருந்த வேளையில் வட்டியல்லா செலவினங்கள் 21.9 சதவீதத்தினால் அதிகரித்து துறையின் இலாபத்தன்மையினை மோசமாகப் பாதித்தமைக்கு அலுவலகர் செலவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். செயற்படாக கடன்களுக்கெதிரான கடன் இழப்பிற்காக செய்யப்பட்ட ஒதுக்குகள் 2016இல் செய்யப்பட்ட ரூ.7.6 பில்லியன் கொண்ட ஒதுக்கத்துடன் ஒப்பிடுகையில் 2017இல் ரூ.6 பில்லியனால் அதிகரித்து ரூ.13.5 பில்லியனாகியதுடன் 2017இல் இலாபத்தன்மை பாதிப்பிற்குள்ளாக்கியது.

அட்டவணை 8.11

உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் / சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் துறையின் வருமானம் மற்றும் செலவுகளின் உள்ளடக்கம்

விடயம்	2016 (ஆ)		2017 (ஆ)	
	தொகை (ரூ.பில்)	சராசரிச் சொத்துக்களின் சதவீதமாக	தொகை (ரூ.பில்)	சராசரிச் சொத்துக்களின் சதவீதமாக
தேறிய வட்டி வருமானம்	92.1	7.9	102.7	7.7
வட்டி வருமானம்	188.9	16.1	231.5	17.3
வட்டிச் செலவினம்	96.8	8.3	128.9	9.6
வட்டியல்லா வருமானம்	28.3	2.4	34.0	2.5
வட்டியல்லா செலவினம்	65.6	5.6	80.0	6.0
கடன் இழப்பீடு ஏற்பாடுகள் (தேறிய)	7.6	0.6	13.5	1.0
வரிக்கு முன்னதான இலாபம்	47.2	4.0	43.2	3.2
வரிக்குப் பின்னான இலாபம்	31.5	2.7	25.8	1.9


(அ) திருத்தப்பட்டது மூலம் : இலங்கை மத்திய வங்கி
(ஆ) தற்காலிகமானது

இதற்கமைவாக, துறை வரிக்குப் பின்னான இலாபமாக ரூ.25.8 பில்லியனை வழங்கியதுடன் 2016இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.31.5 பில்லியன் இலாபத்துடன் ஒப்பிடுகையில் இது 18.0 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமைக்கு அதிகரித்த நிதியிடல் செலவும் உயர்ந்த கடன் இழப்பிற்கான ஏற்பாடுகளும் முக்கிய காரணங்களாக அமைந்தன. இவ்வாண்டுப்பகுதியில் சொத்துக்கள் மீதான வருவாய் 80 அடிப்படைப் புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்து 3.2 சதவீதமான விகிதமொன்றினையும் பங்குரிமை மூலதனம் மீதான வருவாய் ஏறத்தாழ 700 அடிப்படைப் புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்து 16.1 சதவீத விகிதத்தினையும் அறிக்கையிட்டதுடன் இது துறையின் இலாபத்தன்மை மீது காணப்படும் அழுத்தத்திற்கான சமிக்ஞைகளைக் காட்டியது.

(ஆ) மூலதனம்: இவ்வாண்டுப்பகுதியில் துறையானது அதன் ஒட்டுமொத்த மூலதன மட்டத்தினைக் குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாடுகளுக்கும் மிக மேலே பேணியதுடன் உணரப்படக்கூடிய எந்தவொரு மோசமான அதிர்வுகளுக்கும் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையினையும் அதிகரித்தது. மொத்த ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனம் ரூ.139.3 பில்லியனுக்கு 23.2 சதவீதத்தினால் மேம்பட்டமைக்கு தேவைப்படுத்தப்பட்டவாறு 2018 சனவரி 01 அளவில் குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாடுகளை

வவரைபடம் 8.12

உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் / சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் துறையின் இலாபக் குறிகாட்டிகள்



அட்டவணை 8.12

உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் / சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் துறையின் ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனத்தின் உள்ளடக்கம்

விடயம்	தொகை (ரூ.பில்)		உள்ளடக்கம் (%)	
	2016 (அ)	2017 (ஆ)	2016 (அ)	2017 (ஆ)
அடுக்கு I : மைய மூலதனம்	113.0	139.3	100.0	100.0
வழங்கப்பட்ட மற்றும் செலுத்தப்பட்ட சாதாரண பங்குகள் / பொதுப்பங்குகள் (பணம்)	63.4	65.9	56.2	47.3
திரளாத மற்றும் மீட்க முடியாத முன்னுரிமைப் பங்குகள்	0.1	0.1	0.1	0.1
பங்கு மேலதிக பெறுமதி	0.6	0.5	0.5	0.4
நியதி ஒதுக்கு நிதிகள்	15.6	19.1	13.8	13.7
பொது மற்றும் ஏனைய கட்டற்ற ஒதுக்குகள்	24.0	28.0	21.2	20.1
ஏனையவை	9.3	25.7	8.2	18.5
அடுக்கு II : துணை மூலதனம்	14.1	17.1	100.0	100.0
தகுதியுடைய மீள்மதிப்பீட்டு ஒதுக்குகள்	2.3	2.3	16.0	13.4
பொது ஏற்பாடுகள்	0.4	0.5	2.5	2.9
தகுதியுடைய ஒப்பீடுகளைக்கொண்ட பிணையமற்ற கீழ்மட்ட தவணைப்படுகடன் ஏனையவை	11.7	14.6	82.8	85.1
ஒழுங்குமுறைப்படுத்தல் சீராகக்கங்கள்	-0.2	-0.2	-1.4	-1.4
மொத்த ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனத் தளம்	116.2	145.3		

(அ) திருத்தப்பட்டது (ஆ) தற்காலிகமானது


மூலம்: இலங்கை மத்திய வங்கி

ரூ.1 பில்லியனுக்கு அதிகரிக்கும் விதத்தில் கம்பனிகளினால் எடுக்கப்பட முயற்சிகளும் பிடித்துவைக்கப்பட்ட இலாபத்தில் ஏற்பட்ட அதிகரிப்பும் இணைந்து முக்கிய காரணங்களாகக் காணப்பட்டன.

துறையின் மூலதனப் போதுமை விகிதம் அதிகரித்த போக்கினை எடுத்துக்காட்டியதுடன் இதில் மைய மூலதனம் மற்றும் மொத்த மூலதன விகிதம் என்பன 2016ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 11.3 சதவீதத்திலும் 11.7 சதவீதத்திலும் ஒப்பீடுகையில் முறையே 12.4 சதவீதத்திற்கும் 13.1 சதவீதத்திற்கும் அதிகரித்தன. இவை குறைந்தபட்ச கீழ் மட்டத்திற்கும் மிக மேலாகவே காணப்பட்டன. ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனமானது அடுக்கு I மற்றும் அடுக்கு II மூலதனத்தினை உள்ளடக்கியிருப்பதுடன் இதில் அடுக்கு I மூலதனம் மொத்த ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனத்தில் 95.8 சதவீதத்திற்குப் பங்களித்தது. அடுக்கு I

வரைபடம் 8.13

உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் துறையின் இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்கள் மற்றும் மூலதனப் போதுமானத்தின்மை



மூலதனம் முக்கியமாக வழங்கப்பட்ட பங்கு மூலதனம், நியதி ஒதுக்கு நிதியம் மற்றும் வெளியிடப்பட்ட பிடித்துவைக்கப்பட்ட இலாபம் என்பனவற்றை உள்ளடக்கியுள்ளது. அடுக்கு II மூலதனத்தின் 82.8 சதவீதம் கீழ் நிலைப்படுத்தப்பட்ட காலப் படுகடனை உள்ளடக்கியிருந்த வேளையில், மீள்மதிப்பீட்டு ஒதுக்குகள் 16.0 சதவீதத்தினை பிரசன்னப்படுத்தின. எனினும், ஒரு சில கம்பனிகள் பலயீனமான நிதியியல் நிலைமைகளின் காரணமாக குறைந்தபட்சத் தேவைப்பாட்டு மட்டங்களுக்கும் கீழே மூலதனத்தினைப் பேணியதுடன் இவற்றிற்கெதிராக தேவையான தீர்மான நடவடிக்கைகள் தற்பொழுது எடுக்கப்பட்டு வருகின்றன.

மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் அபிவிருத்திகள்

2017ஆம் ஆண்டுப்பகுதியில் இலங்கை மத்திய வங்கி இத்துறையின் உறுதிப்பாட்டிணையும் ஆற்றல் வாய்ந்த தன்மையினையும் அதிகரிக்கும் நோக்குடனும் இத்துறையில் வாடிக்கையாளர் நம்பிக்கையினை அதிகரிக்கும் விதத்திலும் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளினதும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகளினதும் மேற்பார்வையிணையும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பிணையும் வலுப்படுத்துவதற்காக பல முன்மதியுடைய கொள்கை வழிமுறைகளை முன்னெடுத்தது.

2017ஆம் ஆண்டிற்கான தேசிய வரவு செலவுத்திட்டத்துடன் இசைந்து செல்லும் விதத்தில் கொடுகடன் வசதிகளுக்காக பெறுமதிக்கான கடன் விகிதத்தினை திருத்தும் விதத்தில் புதிய முன்மதியுடைய பணிப்புரைகள் விடுக்கப்பட்டன. மேலும், மூலதன நிலைமையினை வலுப்படுத்துவதனையும் எதிர்பார்க்காத உள்ளக மற்றும் வெளிவாரி அதிர்வுகளை ஈர்த்துக் கொள்ளும் இயலாவினை அதிகரித்துக் கொள்ளுவதனையும் நோக்காகக் கொண்டு பாடிப்படியான அடிப்படையில் அவற்றை நிறைவு செய்யும் விதத்தில் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளுக்கான குறைந்தபட்ச மைய மூலதனத் தேவைப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. இதன்படி, குறைந்தபட்ச மைய மூலதனம் 2018 சனவரி 01 அளவில் ரூ.400 மில்லியனிலிருந்து ரூ.1.0 பில்லியனுக்கும் 2019 சனவரி 01 இலிருந்து ரூ.1.5 பில்லியனுக்கும் 2020 சனவரி 01 அளவில் ரூ.2.0 பில்லியனுக்கும் 2021 சனவரி 01 அளவில் ரூ.2.5 பில்லியனுக்கும் அதிகரிக்கப்பட்டது.

ஆண்டுப்பகுதியில் பலயீனப்பட்ட உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் விசேட குத்தகைக்குவிடும் கம்பனிகளின் மீது பல ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறைந்தபட்ச மைய மூலதனத் தேவைப்பாட்டிற்கு இணங்காத எல்லா உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் விசேட குத்தகைக்குவிடும் கம்பனிகள் மீது வைப்புக்களை ஏற்றுக்கொள்வதற்கும் கடன் பெறுகைக்கும் உச்ச எல்லை விதிக்கப்பட்டது. உரிமம்

சிறப்புக்குறிப்பு 11

உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளுக்கான நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்புத் தொடர்பான அறிமுகம்.

1. அறிமுகம்

நீண்ட காலத்தில் நிதியியல் உறுதிப்பாடு, வளர்ச்சி, வினைத்திறன் மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் நிதிச் சேவைகள் சந்தையின் பிரதான தூண்களாகக் காணப்படுவது வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் உறுதியேயாகும். இதன் பொருட்டு, நிதிச் சேவை வழங்குநர்களின் நேர்மையற்ற, நியாயமற்ற மற்றும் தவறான நடவடிக்கைகளைத் தவிர்த்துக்கொள்ள சட்டத்தினை அமுல்படுத்தல், நிதியியல் கல்வியினூடாக வாடிக்கையாளரின் அறிவினை மேம்படுத்தல், வெளிப்படுத்தல்கள் தேவையினை முன்னேற்றுதல். நிதியியல் சேவை வழங்குநர் மற்றும் வாடிக்கையாளரின் பொறுப்பான நடவடிக்கையினை ஊக்குவித்தல் மற்றும் முறைப்பாடுகளை கையாள்வதற்கு செயலாக்கமுடைய சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவது முக்கியமாகின்றது.

2. இலங்கையில் நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பின் தற்போதைய நிலைமை

இலங்கையில், நுகர்வோர்களுக்கு பண்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பில் பாதுகாப்பினை வழங்குவதற்கு 2003ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரச் சபைக்கு அதிகாரமளிக்கப்பட்டதுடன் நிதியியல் வாடிக்கையாளர்களுக்கு வரையறுக்கப்பட்டளவு பாதுகாப்பே வழங்கப்படுகிறது. பிரதானமாக நிதியியல் வாடிக்கையாளர்களின் உரிமைகள் மற்றும் நலவுரித்துக்களைப் பாதுகாப்பதற்காக 2003ஆம் ஆண்டு நிதியியல் ஆலாட்சி அலுவலகம் உருவாக்கப்பட்டது. இலங்கை வங்கிகள் சங்கம் நிதியியல் இடர்பாடுகளுக்குட்பட்ட நபர்களுக்கு ஆலோசனை வழங்கும்பொருட்டு, சனவரி 2009இல் “உபதேஷன்” எனும் பெயரிலான கொடுகடன் ஆலோசனை மையத்தை நிறுவியது. மேற்கூறியதைத் தவிர நிதியியல் வாடிக்கையாளர்களின் உரிமைகள் மற்றும் நலவுரித்துக்களைப் பாதுகாப்பதற்கு முறையான அதிகார சபையொன்று காணப்படவில்லை.

வங்கித்துறை வாடிக்கையாளர்களின் உரிமை மற்றும் நலவுரித்துக்களைப் பாதுகாத்தல், வாடிக்கையாளர் மற்றும் உரிமம் பெற்ற வங்கிகளுக்கிடையில் ஆரோக்கியமான உறவினைப் பேணுதல் போன்றவற்றினூடாக வங்கித் துறையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டினை உறுதிசெய்யும் நோக்கில் இலங்கை மத்திய வங்கி திசெம்பர் 2011இல் வாடிக்கையாளர் சாசன பணிப்புரைகளை வழங்கியிருந்தது, மேலும், அரசு பிணையங்களில் முதலீடு செய்துள்ளவர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் நோக்கில் முதலிலை வணிகர்கள் மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கிடையேயான உறவினை முறைப்படுத்த நவெம்பர் 2013இல் வாடிக்கையாளர் சாசன பணிப்புரை வழங்கப்பட்டது.

3. உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளின் துறை

உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளின் துறை கிளை வலையமைப்பானது ஏறத்தாழ 1360 கிளைகளுடனும், 3 மில்லியன் கடன் வாடிக்கையாளர்கள் மற்றும் 4 மில்லியன் வைப்பு வாடிக்கையாளர்களுடன் இலங்கை முழுவதும் பரந்து காணப்படுகிறது. இலங்கையில் நிதியியல் உட்படுத்தல்களுக்கு இத்துறை துணை புரிகின்ற போதிலும், கடந்த சில வருடங்களாக இவ்வியாபார நடத்தை தொடர்பாக பல்வேறு முறைகேடான செயல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதானது வாடிக்கையாளர்களின் உரிமைகளுக்கும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும். இவை, முறைகேடான மீட்பு முறைகள், பன்மடங்கு கடன்கள் மற்றும் அதிகளவான வட்டி வீதம் மற்றும் ஏனைய கட்டணங்களின் மூலம் வாடிக்கையாளர்களை அதிகப்படியான கடன்பாட்டு நிலைமைக்கு இட்டுச்செல்வதனை உள்ளடக்கும். மேற்கூறியவற்றைக் கருத்திற் கொண்டு இலங்கை மத்திய வங்கி உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்கு விடும் கம்பனிகள் துறையில் வியாபார நடத்தை செயல்முறை தொடர்பான பிரச்சனைகளை மையப்படுத்தும் நோக்கில் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பினை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளது.

4. புதிய நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு கட்டமைப்பு

ஏப்பிரல் 2018 முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பு, நிதியியல் சாதனங்கள்/ பணிகளைப் பயன்படுத்தும் எந்தவொரு வாடிக்கையாளரினதும் சாத்தியமான தீங்குகளை மட்டுப்படுத்தும் பொருட்டு நிதியியல் நிறுவனங்களினால் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்கள் மற்றும் கட்டளைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கட்டமைப்பானது ஜி-20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளால் ஒப்புதலளிக்கப்பட்ட நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பின் உயர்நிலை கொள்கைகளை பொறுத்து உருவாக்கப்பட்டது.

5. கட்டமைப்பின் சிறப்பம்சங்கள்

5.1 பணிப்பாளர் சபையின் வகிபாகமும் பொறுப்பாண்மையும்

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தகவல் வழங்குதல் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் என்பன உரிமம் பெற்ற நிதியியல் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளின் பணிப்பாளர் சபையின் பொறுப்பாகக் காணப்படுவதோடு அவை கம்பனி ஆளுகை, கலாச்சாரம் மற்றும் நிதியியல் நிறுவனங்களின் உடையத் தீர்மானங்களை மேற்கொள்ளுதல் என்பவற்றிலும் கருத்திற்கொள்ளப்பட வேண்டும். இப்பணிப்புரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வாடிக்கையாளர் பாதுகாப்புத் தொடர்பான குறைந்தபட்ச நியமங்களை அனைத்து ஊழியர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட முகவர்களும் இணங்கியொழுகுவதனை கண்காணிப்பது சபையின் கடப்பாடாகக் காணப்படுகிறது.

5.2 நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புத் தொடர்பான குறைந்தபட்ச நியமங்கள்

i. வெளிப்படுத்துகை மற்றும் வெளிப்படையான தன்மை

நிதியியல் சாதனங்கள் மற்றும் பணிகள் பற்றி முழுமையான தெளிவான மற்றும் தவறாக வழிநடத்தப்படாத தகவல்களைப் பெறுவது வாடிக்கையாளர்களின் நல்விரித்திற்கு முக்கியமானதாகையால் வெளிப்படுத்துகை மற்றும் வெளிப்படையான தன்மைக் கொள்கை முக்கியமாகின்றது. தகவல் வெளிப்படுத்துகை என்பது நிதியியல் சாதனங்கள் மற்றும் பணிகளின் சலுகைகளை மதிப்பீடு செய்வதற்கும் மற்றும் வாடிக்கையாளர்களின் தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாட்டிற்கு துணை புரியத் தேவைப்படும் தரமான மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தகவல்களை உள்ளடக்கியதேயாகும். வாடிக்கையாளருக்கு வெவ்வேறு சாதனங்கள் மற்றும் பணிகளை ஒப்பீடு செய்வதற்கான சந்தர்ப்பத்தினை மேம்படுத்த துணைபுரியும் பொருத்தமான தர நிர்ணயம் பணிப்புரைகளினூடாக வழங்கப்பட்டுள்ளது. இப்பணிப்புரையானது வாடிக்கையாளருக்கு அடிப்படைச் சலுகைகள், இடர்பாடு மற்றும் பொருள் தொடர்பான நியதி போன்ற முக்கியமான தகவல்களை விரும்பிய மொழியில் அதாவது சிங்களம்/ தமிழ் / ஆங்கிலம் மொழியில் அறிந்து கொள்ள வழிவகுக்கின்றது. கீழே காட்டப்பட்டுள்ளவாறு எல்லாக் கட்டத்திலும் வாடிக்கையாளருடனான உறவுமுறையில் வெளிப்படுத்துகை மற்றும் வெளிப்படையான தன்மை தேவைப்பாடு பொருந்தக்கூடியது.

- விளம்பரங்கள் மேற்கொள்ளப்படும் கட்டம்: அனைத்து நிதியியல் விளம்பர முலப்பொருட்கள் உண்மையானதும், விளங்கிக் கொள்ளக்கூடியதாகவும் வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தாததாகவும் காணப்படுதல் வேண்டும். எந்தவொரு வடிவிலுமான வெளியிடப்பட்ட விளம்பரங்கள் பிரதான தகவல்களை உள்ளடக்குவதாகவும் மற்றும் தகவல்கள் மறைக்கப்படாததாகவும் இலங்கை மத்திய வங்கி காலத்திற்குக் காலம் இடுக்கப்படும் விளம்பரம் பற்றிய ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக காணப்படுதல் வேண்டும்.
- ஒப்பந்தத்திற்கு முன்னரான கட்டம்: ஒவ்வொரு கம்பனியும் அவற்றின் கடன் மற்றும் வைப்புச் சாதனங்கள் பற்றிய பிரதான தகவல்களைக் கொண்ட முக்கியமான விடயங்களைக் கொண்ட ஆவணம் என்ற நியமப்படுத்தப்பட்ட ஆவணங்களை அனைத்து வாடிக்கையாளர்களாக வரக்கூடியவர்களுக்கும் கிடைக்கத்தக்கதாக இருக்க வேண்டும். அவையாவன சாதனங்கள்/ பணிகள் தொடர்பான பண்புகள், நிதியியல் மற்றும் ஏனைய சலுகைகள், கட்டணங்கள் மற்றும் ஏனைய விதிப்புக்கள், தரகுகள், வட்டி வீதங்கள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், பிரதானமான நியதிகள் மற்றும் நிபந்தனைகள், முறைப்பாடுகளை கையாளும் முறை கணக்குகள் மற்றும் கொடுக்கல்வாங்கல் தொடர்பான கட்டப்பாடுகள் போன்றவையாகும்.

- ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் சட்டம்: சாதனங்கள்/ பணிகள் பற்றிய நியதிகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான முழுமையான விளக்கத்தினைப் பெற்றுக் கொள்வது வாடிக்கையாளரின் உரிமையாகும். வாடிக்கையாளரின் அமைப்பினைப் பிரதானமாக கருத்திற்கொண்டும் சாதனத்தின் சிக்கல் தன்மை, அதனுடன் தொடர்புபட்ட இடர்வரவு, வாடிக்கையாளரின் நிதியியல் குறிக்கோள்கள், அறிவு, திறன் மற்றும் அனுபவம் என்பவற்றினைக் குறிக்கோளாகக் கொண்டு வாடிக்கையாளருக்கான அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.

- கோரிக்கையின் போது: கொடுக்கல்வாங்கல் தகவல்கள், வட்டி விதிப்பு, காலப்பகுதியில் விதிக்கப்பட்ட கட்டணம் மற்றும் வெளிநின்ற நிலுவை என்பவற்றை உள்ளடக்கியிருக்கும், சாதனக் கூற்றினை, கோருவதற்கு வாடிக்கையாளருக்கு தகுதியுள்ளது.

- பொதுவான வெளிப்படுத்துகைகள்: அனைத்துக் கம்பனிகளும் இலங்கை மத்திய வங்கியால் வழங்கப்பட்ட நிதித்தொழில்/ நிதியியல் குத்தகை தொடர்பான உரிமம், கணக்காய்வு செய்யப்பட்ட நிதியியல் கூற்றுக்களின் பிந்திய தொகுப்பு, கொடுகடன் தரமிடல், நிதியியல் ஆலாட்சி அதிகாரியின் தொடர்பு விபரம், வியாபார நேரங்கள் மற்றும் விதிமுறைகள் என்பன எல்லா வியாபாரத் தலங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.

ii. வாடிக்கையாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு

குறைந்தளவான கல்வியறிவினைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு சேவைபுரியும் இத்துறைக்கு வாடிக்கையாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வை ஊக்கப்படுத்துவது மிக முக்கியமாகின்றது. நிதியியல் சாதனங்கள்/ பணிகள் பற்றிய சந்தர்ப்பங்கள் மற்றும் இடர்நேர்வுகள் பற்றி சுமாராகப் புரிந்துகொள்ளக்கூடிய அறிவு, திறன் மற்றும் நம்பிக்கைத் தன்மையினை நடைமுறையிலுள்ள மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் உரிமம் பெற்ற நிதியியல் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாழ்ந்த குத்தகைக் கம்பனிகள் பொருத்தமான பொறிமுறைகளைப் பராமரிக்க வேண்டும். நிதியியல் கல்வி மற்றும் தகவல் ஏற்பாடு என்பன வாடிக்கையாளரின் திறன் மற்றும் நிதியியல் அறிவினை அதிகரிப்பதுடன் கூடிய குழுக்களை பிரதான பார்வையாளர்களாக மையப்படுத்தி அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதோடு அவர்களின் தேவைகள் மற்றும் நிதியியல் அறிவு என்பவற்றிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு கடன்பட்ட நிலை, பன்மடங்கு கடன்களின் பின்விளைவு, தாமதமாக திருப்பிச் செலுத்தல் போன்ற குறித்த எச்சரிக்கைத் தொடர்பான கல்வியினை வழங்க வேண்டும்.

iii. பொறுப்புமிக்க வியாபார நடத்தை

வாடிக்கையாளர்களைக் கையாளும் போது நிதியியல் சேவை வழங்குநர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட முகவர்கள் நியாயமாக நடந்துகொள்ளல், நேர்மை, தொழில் ரீதியான திறன், கவனிப்பு மற்றும் ஊக்கத்துடன் சேவையாற்றுவதை உறுதிசெய்வதே இப்பொறுப்புமிக்க வியாபார நடத்தையின் கொள்கையாகும். கொடுக்கல்வாங்கல்களின் தன்மையைப் பொறுத்தும் மற்றும்

வாடிக்கையாளரால் பிரதானமாக வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும் நிதி சேவை வழங்குநர்கள் வாடிக்கையாளர்களுக்கு பண்டங்கள், ஆலோசனை அல்லது பணிகளை வழங்குவதற்கு முன்னர் அவர்களின் தொடர்புபட்ட நிதியியல் திறன்கள் மற்றும் தேவைகளை மதிப்பிடுவதுடன் விசேடமாக சாதனங்கள்/ பணிகளுடன் இணைந்து காணப்படும் இடர்நேர்வுகளை நிதியியல் ரீதியாக தாங்கிக் கொள்ளக் கூடியவராக இருக்கின்றார்களா என்பதனையும் பரிசீலனையில் கொள்ளுதல் வேண்டும். அனைத்து நிதியியல் சேவை வழங்குநர்களும் வாடிக்கையாளர்களின் மிகையான கடன் சுமைகளைத் தடுப்பதற்கு சரியான மீள்கொடுப்பனவு இயலாற்றலை பகுப்பாய்வு செய்து கொடுகடன் நம்பகத்தன்மையினை உறுதிசெய்து கொள்வது அவசியமாகும்.

ஊழியர்கள் (குறிப்பாக வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்பவர்கள்) பொருத்தமான பயிற்சிகளையும் தகைமையையும் பெற்றிருத்தல் வேண்டும். இதன் பொருட்டு அலுவலர்களின் எளிமையான தேர்ச்சியை உயர்த்தும் இயலாற்றலை கட்டியெழுப்பதல் மற்றும் அவை தொடர்பான பண்டங்கள் மற்றும் பணிகள் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தல் என்பனவற்றிலான தொடர்ச்சியான நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல் முக்கியமாகும். பொறுப்புமிக்க வியாபார நடத்தைகளை ஊக்குவிப்பதற்காகவும் நியாயமற்ற இடர்நேர்வுகளை தடுப்பதற்காகவும் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான சேவையினை வழங்குவதற்கு நிதியியல் சேவை வழங்குநர் மற்றும் நியமிக்கப்பட்ட முகவர்களை ஊக்குவிக்கக்கூடிய ஊதியக் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஊழியர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட முகவர்கள், வாடிக்கையாளர்களைத் தொந்தரவு செய்தல், கடன் சேகரிப்பு முறைகளில் துஷ்பிரயோகங்களைப் பயன்படுத்தல் வாடிக்கையாளர்களின் தகவல்களை இன்னொருவருக்கு வெளிப்படுத்தல் மற்றும் சாதனங்கள்/ பணிகள் பற்றி பொய்யான அல்லது பிழையான வழிநடத்தக்கூடிய தகவல்களை வழங்குதல் மற்றும் உரிமம்பெற்ற நிதியியல் நிறுவனங்களின் சாதனங்கள்/ பணிகளை வாங்குமாறு அல்லது அவற்றுடன் தொடர்புகளைக் கொண்டிருக்குமாறு வாடிக்கையாளர்கள் மீது அல்லது பொதுமக்களின் மீது வேண்டத்தகாத செல்வாக்கினைத் திணித்தல் என்பன தவிர்க்கப்பட வேண்டும்.

iv. முறைப்பாடுகளைக் கையாளுதல் மற்றும் நிவாரணம்

நிதியியல் சேவை வழங்குநர், ஒழுங்குமுறைப்படுத்துநர் மற்றும் மற்றைய சுயாதீன நிறுவனங்களின் வினைத்திறனை முறைப்பாடுகளைக் கையாளுதல் மற்றும் நிவாரணப் பொறிமுறை நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பின் மையமாகக்கொண்டு காணப்படுகிறது. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அணுகக்கூடிய, மலிவான, சுயாதீனமான, நியாயமான, பொறுப்புடையபந்த, சரியான நேரத்திற்கான மற்றும் வினைத்திறனை முறைப்பாடுகளைக் கையாளுதல் மற்றும் நிவாரணப் பொறிமுறையினை போதுமானதளவாக அணுகக்கூடியதாயிருத்தல் வேண்டும். அவ்வாறான பொறிமுறைகள் காரணமற்ற செலவினத்தை திணித்தல் அல்லது வாடிக்கையாளர்களுக்கு சுமையாக அமையக்கூடாது. நிதியியல் சேவை வழங்குநரினால் முறைப்பாடுகள் வினைத்திறனை முறையில் தீர்க்கப்படாதவிடத்து முதலாவதாக உள்ளக முறைப்பாடுகள் கையாளும் பொறிமுறை மற்றும் சுயாதீனமான நிவாரணம் ஊடாக அதாவது

முறைப்படுத்துநர் அதிகாரிகள் அல்லது நிதியியல் அலுவலரிற்கு குறிப்பிடுவதினூடாக வாடிக்கையாளர்கள் உதவியினை நாடுவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.

v. சமத்துவமாகவும் நியாயமாகவும் நடத்தல்

நிதியியல் சேவை வழங்குநர் மற்றும் நியமிக்கப்பட்ட முகவர்கள் அவர்களின் வியாபார கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக வாடிக்கையாளர்களை சமத்துவமாகவும் நியாயமான விதத்திலும் நடத்துவதனை ஏற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறார்கள். இப்பணிப்புரையின் தேவைப்பாடாக நிதியியல் சேவை வழங்குநர்கள் சாதி, சமயம், மொழி, பால் போன்றவற்றினைக் கருத்திற்கொள்ளாது சமமாக, நேர்மையாக மற்றும் நியாயமாக அனைத்து வாடிக்கையாளர்களுடன் உறவினை எல்லாக் கட்டத்திலும் பேணுதல் வேண்டும். வயது முதிர்ந்த உடல் ஊனமுற்ற அல்லது குறைந்த நிதியியல் அறிவினைக் கொண்ட வாடிக்கையாளர் போன்றோர்கள் நியாயமான நிதியியல் பணிகளைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் அவர்களுக்கான வசதிகளைப்பெறும் விதத்தில் சிறப்புக் கவனிப்புக்களை பெறுவதற்கு உரித்துடையவர்கள்.

vi. வாடிக்கையாளர் தரவு மற்றும் தனிப்பட்ட விடயங்களைப் பாதுகாத்துக் கொள்ளல்.

அனைத்து உரிமம் பெற்ற நிதியியல் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவீடும் கம்பனிகளுக்கு ஏற்புடைய சட்ட ஒழுங்குவிதிகளுக்கமைவாக வாடிக்கையாளர் தரவுகள் மற்றும் தனிப்பட்ட விடயங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். நிதியியல் சேவை வழங்குநர்களின் பொறுப்பாக, வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தொடர்பான தனிப்பட்ட தரவுகளை கொடுகடன் தகவல் பணியகத்துடன் பகிர்ந்து கொள்வது தொடர்பில் அவர்களுக்கு அறிவித்தல் வேண்டுமென்பதுடன் அவர்கள் தொடர்பில் வைத்திருக்கப்படும் தரவுகளின் நோக்கம் மற்றும் நிபந்தனைகள், செயல்முறை மற்றும் பகிர்ந்தளிப்பு என்பன தொடர்பில் இரகசியத் தன்மை விதிகள் பின்பற்றுதல் என்பன காணப்படுகிறது.

6. முடிவுரை

அதிகரித்த சிக்கலான பண்டங்கள்/ பணிகள் விரைவான தொழில்நுட்ப மாற்றம் மற்றும் நிதிச் சந்தை அபிவிருத்தி மற்றும் கண்டுபிடிப்பு என்பவற்றால், குறைந்த வருமானம் பெறும் மற்றும் அனுபவமில்லாத வாடிக்கையாளர்கள் சந்தையில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கின்றார்கள். நிதியியல் பண்டங்கள்/ பணிகளின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலுடன் தொடர்புடைய வாடிக்கையாளர் இடர்நேர்வினைக் குறைப்பதற்கும் மற்றும் முன்னெச்சரிக்கையாக அடையாளங் கண்டுகொள்ள தவறுவதனால் நிதியியல் நிறுவனங்களின் நன்மதிப்பிற்கு தேவையற்ற இடர்நேர்வினை ஏற்படுத்துவதுடன் அந்நிறுவன வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டிணையும் இழக்கநேரிடும். நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பினை செயல்முறைப்படுத்துவதினூடாக, வாடிக்கையாளரின் உரிமை மற்றும் நலவிரித்துக்கள் பாதுகாக்கப்படுவதுடன் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையினை உறுதிப்படுத்துவதன் மூலம் இத்துறையின் உறுதிப்பாடு மற்றும் வலுவான நிலைமையினை உறுதி செய்யப்படுவது எதிர்பார்க்கப்படுகிறது.

பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளின் மேற்பார்வையினூடாகக் கண்டறியப்பட்ட இணங்குவிப்புத் தவறல்கள் மீது தண்டப்பணம் விதிக்கப்பட்டது. மேலும், மேற்பார்வைக் கரிசனைகள் தொடர்பில் தொடர்ச்சியாக இணங்காமல் செயற்பட்ட உரிமம் பெற்ற நிதிக் கம்பனியொன்றின் மீது கடன்வழங்கல் உச்ச எல்லை விதிக்கப்பட்டது. அழுத்தத்திற்குள்ளான நிதிக் கம்பனிகளின் மீட்பதற்காகப் பெருமளவிற்கு இணைப்புக்களினூடாகவும் உபாய முதலீட்டாளர்களினூடாக மீள்மூலதனப்படுதலினூடாகவும் முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்தகைய ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பொருட்டு புதிதாக நிறுவப்பட்ட தீர்மானம் மற்றும் நடைமுறைப்படுத்தல் திணைக்களத்தின் ஆதரவுடன் நிதியியல் முறைமைக்கான தீர்மானக் கட்டமைப்பொன்று அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது.

2017 மேயில் விடுக்கப்பட்ட சுற்றறிக்கையின்படி, தேசிய நலன் கருதி வெள்ளம், மோசமான வானிலைநிலைமைகள் மற்றும் அதனுடன் தொடர்பான சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்ட கடன்பாட்டாளர்களின் வியாபாரங்கள் மற்றும் வழமையான தொழிற்பாடுகளைப் புனரமைப்பதற்கு வசதியளிக்கும் விதத்தில் பின்பற்றப்பட்ட தேசிய கொள்கைகளின் நியதிகளில் அத்தகைய வாடிக்கையாளர்களுக்குச் சலுகைகளை வழங்குவதற்கு உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளும் அனுமதிக்கப்பட்டன.

அரசு பிணையங்களிலுள்ள முதனிலை வணிகர்கள்

முதனிலை வணிகர்கள் துறை இவ்வாண்டுப்பகுதியில் அதன் நடவடிக்கைகளில் படிப்படியான மிதமான தன்மையொன்றினைப் பதிவுசெய்தது. 7 உரிமம் பெற்ற வர்த்தக வங்கி முதனிலை வணிகர்கள் மற்றும் 8 தனியான முதனிலை வணிகர்களின்¹ மொத்தச் சொத்து, மொத்த முதலீட்டுச் சொத்துப்பட்டியல் மற்றும் மொத்த மூலதனம் என்பன கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்த வேளையில், இத்தொழில் துறையின் இலாபத்தன்மை சிறிதளவு வீழ்ச்சியைப் பதிவு செய்தது.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள்

முதனிலை வணிகர் துறையின் மொத்தச் சொத்துக்கள் 2016இன் ரூ.260.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2017இல் ரூ.337.2 பில்லியனுக்கு 29.7 சதவீதத்தினால் அதிகரித்தன.

1 இரண்டு முதனிலை வணிகர்களான பெர்பெட்ஜுவல் ரெசர்வ் லிமிடெட் மற்றும் பான் ஏசியா பாங்கிங் கோப்பரேஷன் பிஎல்சி - முதனிலை வணிகர் பிரிவு என்பன முதனிலை வணிகர் வியாபாரத்திணையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் தொழிலிலிருந்தும் ஆறு மாத காலப்பகுதிக்கு இடைநிறுத்தப்பட்டன (முறையே 2017 யூலை 06ஆம் நாளிலிருந்தும் 2017 ஓகத்து 15ஆம் நாளிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டதுடன் பெர்பெட்ஜுவல் ரெசர்வ் லிமிடெட்டின் இடைநிறுத்தம் 2018.01.05 இலிருந்து மேலும் ஆறு மாத காலப்பகுதிக்கு நீடிக்கப்பட்டது). என்றளவில் செக்குரிட்டெஸ் பிஎல்சி 2017.07.24 இலிருந்து அரசு பிணையங்கள் முதலாளத்தர ஏலங்களில் பங்கேற்கவில்லை.

அரசு பிணையங்களின் மொத்த முதலீட்டுச் சொத்துப்பட்டியல் இத்தொழில் துறையின் மொத்தச் சொத்துக்களில் 93.2 சதவீதத்திற்கு வகைகூறின. வர்த்தகப்படுத்தல், விற்பனைக்குக் கிடைக்கத்தக்கவை மற்றும் முதிர்ச்சிக்காகக் கிடைக்கத்தக்கவை என்பனவற்றை உள்ளடக்கிய அரசு பிணையங்களின் மொத்த முதலீட்டுச் சொத்துப்பட்டியல் 2017 இறுதியில் ரூ.314.2 பில்லியனாக விளங்கி 2016இனை விட 41.0 சதவீதம் கொண்ட அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. இம்மாற்றத்திற்கு அரசு பிணையங்களின் சொத்துப்பட்டியலில் வர்த்தகப்படுத்தல் சொத்துப்பட்டியலிலும் விற்பனைக்குக் கிடைக்கத்தக்கவற்றிலும் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்களே காரணமாகும். வர்த்தகப்படுத்தல் சொத்துப்பட்டியல் 2016 இறுதியின் ரூ.96.6 பில்லியனிலிருந்து 2017 இறுதியில் ரூ.127.6 பில்லியனுக்கும் விற்பனைக்குக் கிடைக்கத்தக்க சொத்துப்பட்டியல் 2016 இறுதியின் ரூ.19.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2017 இறுதியில் ரூ.78.7 பில்லியனுக்கும் அதிகரித்தன. முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்பட்ட சொத்துப்பட்டியல் 2016 இறுதியில் ரூ.106.8 பில்லியனிலிருந்து 2017 இறுதியில் ரூ.107.8 பில்லியனுக்கு சிறிதளவால் அதிகரித்தது.

முதனிலை வணிகத் துறையின் இடர்நேர்வுகள்

(அ) சந்தை இடர்நேர்வு: மொத்த முதலீட்டுச்

அட்டவணை 8.13

முதனிலை வணிகர்களின் செயலாற்றம்

விடயம்	2016 (அ)	2017 (ஆ)	ரூபா பில்லியன்	
			ஆண்டு வளர்ச்சி விற்பம் (%)	2016 (அ) 2017 (ஆ)
மொத்தச் சொத்துக்கள்	260.0	337.2	-2.3	29.7
மொத்தச் முதலீட்டுப்பட்டியல்	222.7	314.2	-3.9	41.0
வணிகப்படுத்துகின்ற பிணையங்கள்	96.6	127.6	-26.0	32.1
முதிர்ச்சி வரை வைத்திருக்கப்படுபவை	106.8	107.8	123.7	1.0
விற்பனைக்கு கிடைக்கக்கூடியவை	19.3	78.7	-63.9	308.2
நேர்மாற்று மீள்கொள்வனவு	21.5	17.5	-27.9	-18.8
பங்குரிமை மூலதனம் மற்றும் பொறுப்புக்கள்	260.0	337.2	-2.3	29.7
மொத்த மூலதனம்	45.4	53.3	43.3	17.5
மீள்கொள்வனவு	124.0	59.1	-24.4	-52.3
குழு தலைமைக் அலுவலக செயல்த வேண்டியவைகள் (ஆ)	85.3	200.6	68.7	135.2
வரிக்கு முன்னரான இலாபம்	15.2	15.1	70.8	-0.1
வரிக்கு பின்னரான இலாபம்	14.7	13.4	73.0	-8.9
சொத்துக்கள் மீதான வருவாய் (%)	5.8	5.1	1.7	-0.7
பங்குரிமை மூலதனம் மீதான வருவாய் (%) (இ)	52.1	12.9	3.7	-39.2
இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட மூலதனப் போதுமாத்தன்மை வீசிதம் (%) (இ)	61.5	55.9	33.5	-5.6
முடுக்கி நடவைகள் (இ)	2.6	2.3	-1.4	-0.3
வணிகப்படுத்தல்கள்	22,073.7	17,085.8	35.6	-22.6
முதலாளத்தர் சந்தை வணிகப்படுத்தல்கள்	1,508.2	1,660.0	-20.4	10.1
இண்டாந்தர் சந்தை வணிகப்படுத்தல்கள்	20,565.5	15,425.8	42.9	-25.0
உடனடி கொள்வனவுகள்	1,184.8	824.2	-12.9	-30.4
உடனடி விற்பனைகள்	1,687.5	1,178.5	-21.0	-30.2
மீள்கொள்வனவு, நேர்மாற்று மீள்கொள்வனவு	17,693.2	13,423.1	62.4	-24.1

(அ) தற்காலிகமானது மூலம்: இலங்கை மத்திய வங்கி
 (ஆ) வங்கி முதனிலை வணிகர்கள் மட்டும்
 (இ) தன்னிச்சை முதனிலை வணிகர்கள் மட்டும்
 குறிப்பு: என்றளவில் செக்கிறுற்றீஸ் (பில்சி) இனது நிதியியல் தரவுகள் நீங்கலாக

சொத்துப்பட்டியலுக்கான வர்த்தகப்படுத்தல் சொத்துப்பட்டியலின் விகிதம் 2016 இறுதியின் 43.4 சதவீதத்திலிருந்து 2017 இறுதியில் 40.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்து, இத்தொழில் துறையின் சாத்தியமான உயர்ந்த சந்தை இடர்நேர்வு வெளிப்படுத்துகையினைக் குறைவடையச் செய்தது.

(ஆ) திரவத்தன்மை இடர்நேர்வு: முதனிலை வணிகர் தொழில் துறையின் ஒட்டுமொத்த திரவத்தன்மை இடர்நேர்வு வெளிப்படுத்துகை வீழ்ச்சியடைந்தமைக்கு, 2017 இறுதியில் கைத்தொழில்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் முதிர்ச்சிச் சொத்துப்பட்டியலில் காணப்பட்ட ஓரிருவு எதிர்க்கணிய பொருத்தப்பாடினமையில் ஏற்பட்ட வீழ்ச்சியே காரணமாகும். ஓரிருவு எதிர்க்கணிய பொருத்தப்பாடினமை 2016 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.2,671 மில்லியன் அல்லது 15.7 சதவீதத்திலிருந்து 2017 இறுதியில் ஓரிருவுப் பொறுப்புக்களின் 1,077.4 மில்லியனுக்கு அல்லது 9.5 மில்லியனுக்குக் குறிப்பிடத்தக்களவில் வீழ்ச்சியடைந்தது. முதனிலை வணிகர்கள் வசமிருந்த இடர்நேர்வு அரசு பிணையங்களின் பெரும் தொகையான அரசு பிணையங்களினையும் அத்தகைய அரசு பிணையங்களை எதிர்பாராத திரவத்தன்மை இடைவெளிகளை நிரப்புவதற்கான நிதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான பிணையமாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருந்தமை என்பனவற்றைக் கருத்திற் கொள்கையில் 2015ஆம் ஆண்டு நான்காம் காலாண்டிலிருந்து திரவப் பிரச்சனைகளை எதிர்நோக்கிய ஒரு முதனிலை வணிகர் தவிர ஆண்டு முழுவதும் முதனிலை வணிகர்களின் திரவத்தன்மை இடர்நேர்வு தாழ்வாகவே காணப்பட்டது. பெரும்பாலான முதனிலை வணிகர்கள் ஏதேனும் திரவத்தன்மை இடைவெளி ஏற்படுமிடத்து அதற்கான எதிர்பாராத நிதியிடல் ஒழுங்கினை ஆயத்தநிலையில் வைத்திருக்கின்றன.

இலாபத்தன்மை மற்றும் மூலதனம்

முதனிலை வணிகர் தொழில் துறையின் வரிக்குப் பின்னான இலாபமாக 2016இன் ரூ.14.7 பில்லியனுக்கெதிராக 2017ஆம் ஆண்டில் ரூ.13.4 பில்லியனைப் பதிவுசெய்தது. தேறிய வட்டி வருமானம் 2016 காலப்பகுதியில் ரூ.8.8 பில்லியனிலிருந்து 2017ஆம் ஆண்டுப்பகுதியில் ரூ.14.1 பில்லியனுக்குக் கணிசமாக அதிகரித்த போதும் மூலதன இலாபங்கள் குறிப்பிடத்தக்களவில் 2016இன் ரூ.8.4 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.2.1 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தமையானது முதனிலை வணிகர் தொழில் துறையின் இலாபம் வீழ்ச்சியடையப் பெருமளவிற்குப் பங்களித்தது. எனினும், 2016இல் அளவு கடந்த மூலதன இலாபமானது ஒரு முதனிலை வணிகரினால் அரசு பிணையங்கள் விந்நனை செய்யப்பட்டதால் பெறப்பட்டதாகும். இதன் விளைவாக, இத்துறைக்கான சொத்துக்கள் மீதான வருவாயும் தனி முதனிலை வணிகர்களுக்கான பங்குரிமை மூலதனம் மீதான வருவாயும் 2016இன் 5.8 சதவீதத்திலிருந்தும் 52.1 சதவீதத்திலிருந்தும் 2017 இறுதியில் முறையே 5.1

சதவீதத்திற்கும் 12.9 சதவீதத்திற்கும் வீழ்ச்சியடைந்தன.

முதனிலை வணிகர்களின் பங்குரிமை மூலதனம் 17.5 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு குறைந்தபட்ச மைய மூலதனத் தேவைப்பாடுகள் ரூ.350 மில்லியனிலிருந்து ரூ.1,000 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டமையே பெருமளவிற்குக் காரணமாகும். 2017 இறுதியிலுள்ளவாறு, என்ரூஸ்ட் செக்குரிட்டீஸ் பிஎல்சி தவிர்ந்த அனைத்துத் தனியான முதனிலை வணிகர்களும் தமது மைய மூலதனத்தினைக் குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாடான ரூ.1,000 மில்லியனுக்கு மேலாகவே பேணின. தனியான முதனிலை வணிகரின் இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட மூலதனப் போதுமை விகிதம் 10 சதவீதம் கொண்ட குறைந்தபட்ச இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட மூலதனப் போதுமை விகிதத்திற்கு மேலாகக் காணப்பட்டதுடன் விகிதம் குறைந்தபட்ச மைய மூலதனம் அதிகரித்தமையினைத் தொடர்ந்து 2016 இறுதியில் அறிவிக்கப்பட்ட 61.5 சதவீதத்திலிருந்து 2017 இறுதியில் 55.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

சந்தைப் பங்கேற்பு

முதலாந்தரசு சந்தை நடவடிக்கைகள்: திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகள் தொடர்பில் முதலாந்தரசு சந்தை ஏலங்களில் முதனிலை வணிகர்களின் பங்கேற்பு கலப்பான செயலாற்றத்தினைக் காட்டியது. 2017இல் நடத்தப் பெற்ற மொத்தத் திறைசேரி உண்டியல் ஏலங்களில் முதனிலை வணிகர்களின் பங்கேற்பு கலப்புச் செயலாற்றமொன்றினைக் காட்டியது. 2017இல் நடத்தப்பட்ட மொத்தத் திறைசேரி உண்டியல் ஏலங்களிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட (52) மொத்த விலைக் குறிப்பீட்டில் வங்கி முதனிலை வணிகர்கள் தனியான முதனிலை வணிகர்கள் மற்றும் ஊழியர் சேம நிதியம் என்பனவற்றின் பங்கேற்பு முறையே 66.6 சதவீதமாகவும் 26.7 சதவீதமாகவும் 6.7 சதவீதமாகவும் காணப்பட்டன. எனினும், 2017இல் திறைசேரி முறிகளின் ஏலங்களின் பங்கேற்பில் தனியான முதனிலை வணிகர்கள் ஆதிக்கம் பெற்றவர்களாகக் காணப்படுவதுடன், 2017இல் நடத்தப்பட்ட 16 ஏலங்களுடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த முறிகளில் 37.6 சதவீதப் பங்கினைக் கொண்டிருந்த வேளையில் வங்கி முதனிலை வணிகர் மற்றும் ஊ.சே. நிதியத்தின் பங்கேற்பு முறையே 30.5 சதவீதத்திற்கும் 31.9 சதவீதத்திற்கும் வகைகூறின.

இரண்டாந்தரசு சந்தை நடவடிக்கைகள்: அரசு பிணையங்களில் இரண்டாந்தரசு சந்தைக் கொடுக்கல்வாங்கல்கள் 2016இல் அறிவிக்கப்பட்ட ரூ.22,073.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2017 காலப்பகுதியில் ரூ.17,085.8 பில்லியனுக்கு 22.6 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தன. இதில் மீள்கொள்வனவு கொடுக்கல்வாங்கல்கள் 2017இன் இரண்டாந்தரசு சந்தைக் கொடுக்கல்வாங்கல்களின் மொத்த அளவில் 87.0 சதவீதத்திற்கு வகைகூறின. 2017ஆம் ஆண்டுப்பகுதியில்

உடனடிக் கொள்வனவுகள் மற்றும் உடனடி விற்பனைகள் 2016ஆம் ஆண்டின் பெறுமதியுடன் ஒப்பிடுகையில் முறையே 30.4 சதவீதத்தினாலும் 30.2 சதவீதத்தினாலும் வீழ்ச்சியடைந்தன.

கூறுநம்பிக்கைகள்

2017 ஆண்டுப்பகுதியில் கூறுநம்பிக்கைகளின் எண்ணிக்கை புதிதாக தொடங்கப்பட்ட ஒரு நிதியம் மற்றும் 4 மூடப்பட்ட நிதியங்களுடன் 3 ஆகச் சுருங்கியது. 2016இன் 4 புதிய நிதியங்களின் உள்வருகையுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் உள்வருகை குறைவாகக் காணப்பட்டது. 2017இல் கூறுநம்பிக்கை முகாமைத்துவக் கம்பனிகள் 14 ஆக இருந்ததுடன் கூறுநம்பிக்கைகளின் மொத்த எண்ணிக்கை 2016இன் 77 இலிருந்து 74 ஆகக் குறைந்தது. இந்த 74 மொத்த கூறுநம்பிக்கைகளில் 71 மட்டுப்படுத்தப்படாத பங்குகளைக் கொண்ட நிதியங்களாகவும் 2 மட்டுப்படுத்தப்பட்ட பங்குகளைக் கொண்ட நிதியங்களாகவும் மற்றும் 1 டொலர் முறி நிதியமாகவும் தொழிற்பட்டன. மட்டுப்படுத்தப்படாத நிதியங்களுக்குள் அடங்குபவையாக 18 பணச் சந்தை நிதியங்கள், 13 நிறைகாப்புடைய நிதியங்கள், 14 வருமான நிதியங்கள், 8 பங்கு வளர்ச்சி நிதியங்கள், 8 சமநிலைப்படுத்தப்பட்ட நிதியங்கள், 5 ஷரியா நிதியங்கள், 4 சுட்டெண் நிதியங்கள் மற்றும் 1 ஆரம்ப பொதுமக்களுக்கான வழங்கல் நிதியம் என்பன காணப்படுகின்றன.

வியாபார வளர்ச்சி

2017இல் கூறுநம்பிக்கைத் துறையின் மொத்தச் சொத்துக்கள் 2016இன் ரூ.103.1 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.128.8 பில்லியனுக்கு 23.8 சதவீதத்தால் (ரூ.24.8 பில்லியன்) அதிகரித்துள்ளன. வழங்கப்பட்ட கூறுகளின் எண்ணிக்கை 2016இன் 7,141 இலிருந்து 2017இல் 7,638 இற்கு அதிகரித்தது. எனினும், கூறுநம்பிக்கை உடமையாளர்களின் மொத்த எண்ணிக்கை 2016இன் இறுதியின் 41,154 இலிருந்து 2017 இறுதியில் 41,037 இற்குக் குறைவடைந்துள்ளது. 2017 இறுதியில் ஒரு அலகிற்கான தேறிய சொத்துப் பெறுமதி 2016இன் ரூ.14.44 இற்கெதிராக ரூ.16.71 இற்குக் கணிசமானளவு வளர்ச்சியடைந்தது.


அட்டவணை 8.14
கூறு நம்பிக்கைகள் துறையின் செயலாற்றம்

விபரம்	2016	2017
கூறு நம்பிக்கைகளின் எண்ணிக்கை	78	79
கூறு உடமையாளர்களின் மொத்த எண்ணிக்கை	41,154	41,037
வழங்கலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை (பில்)	7,141	7,638
மொத்தச் சொத்துக்கள் (ரூ. பில்)	104.0	128.8
தேறிய சொத்து பெறுமதி (ரூ. பில்)	103.1	127.6
பங்குரிமை மூலதனத்திலான முதலீடுகள் (ரூ. பில்)	13.9	13.0
மொத்த தேறிய சொத்துக்களின் பங்கு (%)	13.5	10.2
அரசு பிணையங்களிலான முதலீடுகள் (ரூ.பில்)	49.6	22.5
மொத்தச் சொத்துக்களின் பங்கு (%)	48.1	17.7

(அ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது

மூலம்: இலங்கை கூறு நம்பிக்கைகளின் சங்கம்

வரைபடம் 8.14
தேறிய சொத்தின் பெறுமதி அடிப்படையில்
கூறு நம்பிக்கைத்துறையின் வகைப்படுத்தல்



முதலீடுகள்

2017இல் மொத்தச் சொத்துக்களில் அரசு பிணையங்கள் மற்றும் பங்குரிமை மூலதனங்களிலான முதலீடுகளின் பங்கு குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளது. அரசு பிணையங்களின் மீதான முதலீடு 2016இன் ரூ.49,632.4 மில்லியனிலிருந்து ரூ.22,543.3 மில்லியனுக்கு 54.5 சதவீதத்தால் குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளது. கூறுநம்பிக்கைகளின் பங்கு மூலதனம் மீதான முதலீடு 2016இன் ரூ.13,923.4 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2017இல் ரூ.13,011.6 மில்லியனுக்கு 6.5 சதவீதமான சிறிதளவு குறைவைக் காட்டியது.

காப்புறுதித் துறை

2017 ஆண்டுப்பகுதியில் காப்புறுதித் துறையின் செயலாற்றம் சொத்துத் தள நிதிக்களில் வளர்ச்சியடைந்த அதேவேளையில் இலாபம் குறைவடைந்தது. 2017இன் இறுதியில், இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவிடம் அனுமதிப்பத்திரம் பெற்று 27 காப்புறுதிக் கம்பனிகள் தொழிற்பட்டு வருகின்றன. இக்காப்புறுதிக் கம்பனிகளில் 2 நீண்ட காலக் காப்புறுதி வியாபாரம் மற்றும் பொதுக் காப்புறுதி வியாபாரம் ஆகிய இரண்டையும் மேற்கொள்கின்ற காப்புறுதிக் கம்பனிகளாகவும் 13 கம்பனிகள் பிரேத்தியேகமான பொதுக் காப்புறுதிக் கம்பனிகளாகவும் 12 கம்பனிகள் பிரேத்தியகமான நீண்ட காலக் காப்புறுதிக் கம்பனிகளாகவும் தொழிற்பட்டு வருகின்றன. 9 காப்புறுதிக் கம்பனிகள் கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டமை குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பொதுக் காப்புறுதி வியாபாரத்தினை முக்கியமாகக் கொண்டதும் அல்லது நீண்ட காலம் மற்றும் பொதுக் காப்புறுதி இரண்டையும் கொண்ட 61 கம்பனிகள் காப்புறுதித் தரகு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன.

காப்புறுதி நுழைவு, அதாவது மொ.உ. உற்பத்தியின் (தற்போதைய சந்தை விலை) சதவீதமாக மொத்தக் கட்டுப்பணம் 2017இல் 1.2 சதவீதமாகவிருந்தது. இது

அட்டவணை 8.15
காப்புறுதித்துறையின் செயலாற்றம்

விடயம்	ரூபா பில்லியன்	
	2016 (அ)	2017 (ஆ)
மொத்தச் சொத்துக்கள்	521.4	559.2
அரசு பிணையங்கள்	202.3	218.0
பங்குரிமை மூலதனம்	51.4	49.2
காசு மற்றும் வைப்புக்கள்	44.2	65.2
மொத்த வருமானம்	184.4	201.6
கட்டுப்பண வருமானம்	143.0	160.4
முதலீட்டு வருமானம்	41.5	41.1
வரிக்கு முன்னான இலாபம்	25.6	24.7
மூலதன போதுமாந்தன்மை விகிதம் (%) (இ) - ஆயுட்காப்புறுதி	307.0	336.0
- பொதுக் காப்புறுதி	180.6	175.7
பிடித்து வைத்தல் விகிதம் (%) - ஆயுட்காப்புறுதி	96.1	95.9
- பொதுக் காப்புறுதி	81.4	77.9
கேரல் வீதம் (%) - ஆயுட்காப்புறுதி	37.4	29.8
- பொதுக் காப்புறுதி	64.8	64.3
இணைந்த தொழிற்பாட்டு விகிதம் (%) - ஆயுட்காப்புறுதி	84.9	80.0
- பொதுக் காப்புறுதி	100.2	102.7
சொத்துக்கள் மீதான வருவாய் (%) - ஆயுட்காப்புறுதி	3.2	4.5
- பொதுக் காப்புறுதி	9.4	4.7
பங்குரிமை மூலதனம் மீதான வருவாய் (%) - ஆயுட்காப்புறுதி	19.7	28.6
- பொதுக்காப்புறுதி	18.1	9.9
ஒப்புறுதி விகிதம் (%) - பொதுக் காப்புறுதி	21.6	17.4


(அ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது
(இ) கடன் தீர்ந்றல் அளவு விகிதத்திற்கு பதிலாக 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஏனைய ஆசிய அயல்நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவு குறைவாகக் காணப்படுவது இலங்கையில் காப்புறுதி பிரபலமடைய வேண்டிய தேவைப்பாட்டை வலியுறுத்துகின்றது. 2017 இல் நீண்ட கால காப்புறுதிக்கான நுழைவு 0.5 சதவீதமாகவும் பொதுக் காப்புறுதிக்கான நுழைவு 0.7 சதவீதமாகவும் காணப்பட்டன. இருப்பினும், 2017இல் காப்புறுதி அடர்த்தி 2016இன் ஒரு ஆளிற்கான ரூ.6,743 இலிருந்து ஒரு ஆளிற்கு ரூ.7,482 இற்கு சிறிதளவால் அதிகரித்துள்ளது.

வியாபார வளர்ச்சி

பொதுக் காப்புறுதித் துறையின் சொத்துக்களின் வளர்ச்சி குறைவடைந்த போதும் முக்கியமாக நீண்ட கால காப்புறுதித் துறையின் சொத்துக்களின் வளர்ச்சி காரணமாக 2017 காலப்பகுதியில் காப்புறுதித் துறையின் மொத்தச் சொத்துக்கள் வளர்ச்சியடைந்தன. காப்புறுதித் துறையின் சொத்துக்களின் வளர்ச்சி வீதம் 2017இல் 7.2 சதவீதமாகக் காணப்பட்டது. இதன் விளைவாக, 2016 இறுதியின் ரூ.521.4 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2017 இறுதியில் சொத்துத்தளம் ரூ.559.2 பில்லியனாக விளங்கியது. இவ்விரிவாக்கம் நீண்ட கால காப்புறுதித் துறையின் வளர்ச்சியின் விளைவாக இருந்தது. இத்துணைத்துறை 14.0 சதவீதத்தால் அதிகரித்து 2016இன் ரூ.345.7 பில்லியனிலிருந்து ரூ.394.2 பில்லியனை அடைந்தது. நீண்ட காலக் காப்புறுதித் துறையின் மொத்தச் சொத்து நியதிகளினாலான பங்கில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு அவதானிக்கப்பட்டதுடன் 2016இன் 66.3 சதவீதத்திலிருந்து 2017இல் 70.5 சதவீதத்திற்கு உயர்ந்தது. இருந்தபோதிலும்

வரைபடம் 8.15
காப்புறுதித் துறையின் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணம்



ஒட்டுமொத்தமாக பொதுக் காப்புறுதி துணைத்துறையின் சொத்துத் தளம் 2016 இறுதியின் ரூ.175.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2017இல் ரூ.165.1 பில்லியனாகக் குறைவடைந்தது. இதற்கமையாக, மொத்தக் காப்புறுதித் துறையின் பங்காக இத்துறையின் பங்கு 2016இன் 33.7 இலிருந்து 2017இல் 29.6 இற்குக் குறைவடைந்தது.

காப்புறுதித் துறையின் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணம் பொது மற்றும் நீண்ட காலக் காப்புறுதித் துறைகளின் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணத்தின் அதிகரிப்புடன் அதிகரித்தது. ஒட்டுமொத்தக் காப்புறுதித் துறையின் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணம் 12.2 சதவீதத்தால் 2017இல் விரைவாக வளர்ச்சியடைந்தது. பொதுக் காப்புறுதித் துணைத் துறையானது மொத்தச் சொத்துக்களின் நியதிகளில் தனது பங்கினை நீண்ட காலக் காப்புறுதித் துணைத் துறைக்கு இழந்த போதும், 55.4 சதவீதப் பங்குடன் காப்புறுதித் துறையின் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணத்திற்கு முக்கிய பங்களிப்பாளராகத் தொடர்ந்தும் விளங்கியது. பொதுக் காப்புறுதித் துறையின் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணம் 2017இல் 11.9 சதவீதமாக அதிகரித்து ரூ.88.9 பில்லியனாகியது. 2017இல் மோட்டார் காப்புறுதிக்கான மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணம் 9.1 சதவீத அதிகரிப்பைக் காட்டியதுடன் இது பொதுக் காப்புறுதித் துறையின் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணத்தின் முக்கிய பங்களியாக இருந்தது. பொதுக் காப்புறுதித் துறையின் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணத்தின் 60.5 சதவீதத்திற்கு மோட்டார் காப்புறுதி பங்களித்துள்ளது. ஆண்டுப்பகுதியில் நீண்ட காலக் காப்புறுதித் துறையின் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணமும் சமமாக வளர்ச்சியடைந்திருப்பதுடன் ரூ.71.5 பில்லியன் பெறுமதியான 12.6 சதவீத வளர்ச்சியடைந்தது.

வருவாய்கள்

நீண்ட காலக் காப்புறுதித் துறையின் வருவாய்கள் முன்னேற்றமடைந்திருந்த போதிலும் பொதுக் காப்புறுதித் துறையின் வருவாய் குறைவடைந்தமையால் ஒட்டுமொத்தக் காப்புறுதித் துறையின் வருவாய்கள் குறைவடைந்தன. 2017இல்



மொத்த இலாபம் 2016இன் 67.5 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 3.6 சதவீதத்தால் குறைவடைந்தது. இக்கடுமையான மாற்றம் பொதுக் காப்புறுதித் துறையின் செயலாற்றக் குறைவினால் ஏற்பட்டது. இருந்தபோதிலும், ஒரு கம்பனியின் மேலதிகப் பரிமாற்றத்தின் விளைவாக நீண்ட காலக் காப்புறுதித் துறையின் முன்னேற்றம் அவதானிக்கப்பட்டது. காப்புறுதித் துறையின் உத்தரவாதமளிக்கப்பட்ட இலாபம் 2016இன் ரூ.13.5 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.11.4 பில்லியனுக்கு 15.9 சதவீதத்தால் குறைவடைந்தது.

2017இல் காப்புறுதித் துறைக்கான கோரல்கள் 2016இன் ரூ.63.6 பில்லியனிலிருந்து ரூ.62.6 பில்லியனுக்கு 1.7 சதவீதத்தால் குறைவடைந்தது. பொதுக் காப்புறுதித் துறையின் கோரல்கள் 2016இன் ரூ.41.0 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.42.1 பில்லியனுக்கு 2.7 சதவீதத்தால் அதிகரித்தது. இதற்கிடையில், நீண்ட காலக் காப்புறுதித் துறையின் கோரல்கள் 2016இன் ரூ.22.6 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.20.4 பில்லியனுக்கு 9.6 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

2017இல் மொத்த முதலீட்டு வருமானம் 2016இன் ரூ.41.5 பில்லியனிலிருந்து ரூ.41.1 பில்லியனுக்கு 1 சதவீதமான சிறிதளவு வீழ்ச்சியை எடுத்துக்காட்டியது. முதலீட்டு வருமானம் சிறிதளவால் வீழ்ச்சியடைந்து மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணத்தின் அதிகரித்ததன் காரணமாக காப்புறுதித் துறையின் மொத்த வருமானம் 2016இன் ரூ.184.5 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.201.5 பில்லியனுக்கு 9.2 சதவீதத்தால் அதிகரித்தது.

2017இல் பொதுக் காப்புறுதித் துறையின் பங்குரிமை மூலதனங்கள் மீதான வருவாய் 2016இன் 18.1 சதவீதத்திலிருந்து 9.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை நீண்ட காலக் காப்புறுதித் துறையின் பங்குரிமை மூலதனங்கள் மீதான வருவாய் 2016இன் 19.7 சதவீதத்திலிருந்து 28.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. சொத்துக்கள் மீதான வருவாயைப் பொறுத்தவரையில் பொதுக் காப்புறுதித் துறை 2016இன் 9.4 சதவீதத்திலிருந்து 2017இல் 4.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை நீண்ட காலக் காப்புறுதித் துறை 2016இன் 3.2 சதவீதத்தின் ஒப்பிடுகையில் 2017 இல் 4.5 சதவீதத்திற்குக் அதிகரித்தது.

மூலதனம் மற்றும் முதலீடு

ஆண்டுகாலப்பகுதியில் இரண்டு காப்புறுதிக் கம்பனிகள் நீங்கலாக அனைத்துக் காப்புறுதிக் கம்பனிகளும் இலங்கைக் காப்புறுதித் துறையின் ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்ட மூலதனப் போதுமாந்தன்மை தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்தன. மேலும், 2017இல் ஒரு கம்பனியின் பதிவு இடை நீக்கம் செய்யப்பட்டதுடன் மற்றைய ஒரு கம்பனிக்கு புதிய காப்புறுதி வியாபாரத்தை

ஏற்றுக்கொள்வது நிறுத்தப்பட்டது. பொதுக் காப்புறுதித் துறையின் மொத்தச் சொத்துக்களிற்கான மூலதன விகிதம் 2016இன் 49.1 சதவீதத்திலிருந்து 2017இல் 48.5 சதவீதத்திற்கு சிறிதளவால் குறைவடைந்த வேளையில் நீண்ட காலக் காப்புறுதித் துறையின் மொத்தச் சொத்துக்களிற்கான மூலதன விகிதம் 2016இன் 14.8 சதவீதத்திலிருந்து 2017இல் 16.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.

பொது மற்றும் நீண்ட காலக் காப்புறுதித் துறையின் முதலீடு முக்கியமாக அரச பிணையங்களில் குவிந்திருந்தது. 2017இல் நீண்ட காலக் காப்புறுதிச் சொத்துக்களில் 46.5 சதவீதம் அரச பிணையங்களில் முதலீடு செய்யப்பட்டிருந்ததுடன், இது 2016இன் 46.9 சதவீதத்திலும் பார்க்கச் சிறிதளவு குறைவடைந்திருந்தது. இதேபோன்று, பொதுக் காப்புறுதித் துறையின் சொத்துக்களில் அரச பிணையங்களின் மீதான முதலீடு 2016இன் 22.8 சதவீதத்திலிருந்து 2017இல் 21.02 சதவீதமாக குறைவடைந்தது. 2017இன் இறுதியில் காப்புறுதித் துறையின் முதலீட்டுத் தொகுப்புப் பிரிவுகளைக் கருத்திற் கொள்ளும் போது நீண்ட காலக் காப்புறுதியின் மொத்த முதலீட்டில் பங்குரிமை மூலதனத்தின் பங்கு 2016இன் 9.8 சதவீதத்திலிருந்து 8.2 சதவீதத்திற்குக் குறைந்த அதேவேளை பொதுக் காப்புறுதித் துறை 2016இன் 10.0 சதவீதத்திலிருந்து 10.23 சதவீதத்திற்கு அதிகரித்தது. 2017இல் பொதுக் காப்புறுதியின் மொத்த முதலீடுகளில் கம்பனிப் படுகடன் பிணையங்களிலுள்ள முதலீடுகள் 2016இன் 6.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 7.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. நீண்ட காலக் காப்புறுதியின் கம்பனிப் படுகடன் பிணையங்களிலுள்ள முதலீடுகள் 2016இன் 20.6 சதவீதத்திலிருந்து 2017இல் 18.5 சதவீதத்திற்கு குறைவடைந்தது.

மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் அபிவிருத்திகள்

இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு, பூட்கை வைத்திருப்பவர்களின் நலவுரித்துக்களைப் பாதுகாக்கும் அதேவேளையில் துறையின் புகழை அதிகரிப்பதனையும் தொழிலை ஊக்குவிப்பதனையும் நோக்கத்துடன் கொண்டு பல ஒழுங்குமுறைப்படுத்தல் வழிகாட்டுதல்களை வழங்கியதுடன் தற்போது இருக்கும் ஒழுங்குமுறை அமைப்பில் திருத்தத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. காப்புறுதித் தரகர்கள் காப்புறுதித் தரகர்கள் அல்லாத வேறு துணைப் பணிகளிற்கு சில வகை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவிடம் அனுமதி பெறவேண்டிய தேவைப்பாட்டிற்கிணங்க காப்புறுதித் தரகர்களால் வழங்கப்படும் துணைப் பணிகள் தொடர்பாக பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளன. வேறு ஏதாவது காப்புறுதித் தரகர் அல்லது துணை முகவர் அல்லது வெளிநாட்டு சுகாதாரக் காப்புறுதிச் சாதனம் சார்பாக விற்பனைக்காக சந்தைப்படுத்தல் மற்றும் விருப்பமையச் செய்வதிலிருந்து காப்புறுதித் தரகர்களைத் தடை செய்வதற்காக பணிப்புரையொன்று

வழங்கப்பட்டுள்ளது. மேலும், எல்லாக் காப்புறுதி நிறுவனங்களும் காப்புறுதிப் பட்டிய நிறுவனத்துடன் அல்லது சமமான தகைமைகளுடன் வேலை குறித்துரைக்கப்பட்ட குறைந்தபட்சம் ஒருவரையாவது இலங்கைக் காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவினால் வரைவிலக்கணப்படுத்தப்பட்ட பொறுப்பு மற்றும் வகிபாகத்திற்கிணைவாக வேலைக்கு அமர்த்துவதற்கு வேண்டப்பட்டுள்ளனர்.

ஓய்வகால நிதியங்கள்

ஓய்வகால நிதியங்கள் 3 பகிரங்கமாக முகாமைப்படுத்தப்படும் நிதியங்களைக் கொண்டுள்ளன. அவையாவன ஊழியர் சேம நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், அரசு பணிகள் சேம நிதியம் மற்றும் 149 தனிப்பட்ட முறையில் முகாமைப்படுத்தப்படும் அனுமதிக்கப்பட்ட சேம மற்றும் ஓய்வூதிய நிதியங்களாகும். 2017 இறுதியில் இத்துறையானது மொத்த நிதியியல் துறையின் சொத்துத் தளத்தில் 16.6 சதவீதத்திற்கு வகைகூறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இத்துறையின் சொத்தானது 2016இல் ரூ.2,537.2 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.2,836.5 பில்லியனுக்கு அதிகரித்தது. ஊழியர் சேம நிதியம் ஓய்வூதிய நிதியங்களின் சொத்துக்களில் 72.8 சதவீதத்திற்கு வகைகூறியது.

ஊழியர் சேம நிதியம்

1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஊழியர் சேம நிதியச் (ஊ.சே.நிதி) சட்டத்திற்கமைய ஊ.சே. நிதியத்தின் கட்டுக்காப்பு நாணயச் சபையிடம் ஒப்படைக்கப்பட்ட வேளையில் நிதியத்தின் பொது நிர்வாகம் தொழில் ஆணையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஊ.சே. நிதியச் சட்டத்தின் நியதிகளுக்கமைய, நாணயச் சபை அதன் கட்டமைப்பு அதிகாரம் கட்டுப்பாடு மற்றும் தொழிற்நாடுகளை நிறைவேற்றுவதற்கு மத்திய வங்கியின் ஊ.சே. நிதியத் திணைக்களம் உதவி வருகின்றது.

உறுப்பினர், உறுப்பினர் மீதிகள் மற்றும் மீளளிப்புக்கள்: நிதியத்தின் மொத்தப் பெறுமதி 2016ஆம் ஆண்டின் இறுதியிலுள்ளவாறான ரூ.1,841.5 பில்லியனிலிருந்து 2017ஆம் ஆண்டின் இறுதியில் ரூ.2,066.3 பில்லியனுக்கு ரூ.224.8 பில்லியனால் அதிகரித்து 12.2 சதவீத வளர்ச்சியைக் காட்டுகின்றது. இவ்வதிகரிப்பிற்கு உறுப்பினர்களின் தேறிய பங்களிப்புக்கள் (மீளளிப்புக் கொடுப்பனவுகளைக் கழித்த பங்களிப்புக்கள்) மற்றும் நிதியத்தின் காத்திரமான முன்மதியுடைய முகாமைத்துவத்தினூடாக உழைக்கப்பட்ட வருமானம் என்பவற்றின் இணைந்த தாக்கமே காரணமாகும். உறுப்பினர்களுக்கான வட்டி உட்பட மொத்தப் பொறுப்பு 2017 இறுதியில் ரூ.2,020.8 பில்லியனாக விளங்கி 2016இல் ரூ.1,810.6 பில்லியனிலிருந்து 11.6 சதவீதம் கொண்ட அதிகரிப்பினைப் பதிவு செய்தது. 2017ஆம் ஆண்டில் உறுப்பினர்களுக்கும் அவர்களது சட்ட ரீதியான வாரிசுகளுக்கும் செலுத்தப்பட்ட

மீளளிப்புக்களின் மொத்த தொகை ரூ.117.5 பில்லியனாகக் காணப்பட்ட போதிலும் 2017ஆம் ஆண்டுக்கான மொத்தப் பங்களிப்புக்கள் 12.8 சதவீதத்தினால் ரூ.133.4 பில்லியனுக்கு அதிகரித்தன. இது 2016ஆம் ஆண்டை விட 8.4 சதவீதம் கொண்ட அதிகரிப்பைக் காட்டியது. இதற்கேற்ப தேறிய பங்களிப்பானது முன்னைய ஆண்டுடன் ரூ.9.9 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.15.9 பில்லியனாகக் காணப்பட்டது. தேறிய வருமானம் முன்னைய ஆண்டின் ரூ.175.9 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.202.9 பில்லியனுக்கு 15.3 சதவீதத்தினால் அதிகரித்தது.

முதலீட்டுச் சொத்துப்பட்டியல்: நிதியத்தின் மொத்த முதலீட்டுச் சொத்துப்பட்டியலானது (ஏட்டுப் பெறுமதியில்) 2016இல் ரூ.1,772.2 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.1,992.4 பில்லியனுக்கு 12.4 சதவீதத்தினால் விரிவடைந்துள்ளது. நிதியத்தின் முதலீட்டுக் கொள்கையானது நிதியத்தை பாதுகாக்கும் வகையிலும் மீளளிப்பு மற்றும் நிதியத்தின் போதியளவு திரவத்தன்மையினைப் பேணும் வகையிலும் அதன் உறுப்பினர்களுக்கு நீண்ட கால நேர்க்கணிய உண்மை வட்டி வீதத்தினை வழங்குவதனை நோக்கியதாகவும் காணப்படுகின்றது. அதற்கிணங்க, 2017இன் இறுதியில் முதலீட்டு நிதியத்தின் பட்டியலானது 91.3 சதவீதமான அரசு பிணையங்களையும் 4.2 சதவீதமான பங்குகளையும் 2.1 சதவீதமான தொகுதிக் கடன்களையும் நம்பிக்கைச் சான்றிதழ்களையும் மிகுதியான 2.4 சதவீதமான நிலையான வைப்புக்களை உள்ளடக்கியதாகும் காணப்படுகின்றது.

முதலீட்டு வருமானம்: நிதியத்தின் மொத்த முதலீட்டு வருமானமானது கடந்த ஆண்டினைக் காட்டிலும் 15.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து 2017இல் ரூ.222.6 பில்லியனாகக் காணப்பட்டது. வட்டி வருமானமானது தொடர்ந்தும் நிதியத்தின் பிரதான வருமான மூலமாகக் காணப்பட்டது. மேலும், இது 2016இல் ரூ.165.5 பில்லியனிலிருந்து 13.8 சதவீதத்தினால் 2017இல் ரூ.188.3 பில்லியனுக்கு விரிவடைந்துள்ளது. நிதியியல் சாதனங்களின் முதிர்ச்சிக்காக இடம்பெற்ற கடன் பதிவுப்பிப்பு வருவாய்களும் 2016ஆம் ஆண்டின் ரூ.28.2 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.31.3 பில்லியனுக்கு 11.0 சதவீதமாக அதிகரித்தது. எவ்வாறாயினும் பங்கிலாப வருமானமானது 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது ரூ.4.3 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.3.0 பில்லியனுக்கு 30.2 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது. இலாபம் அல்லது நட்டத்துக்கூடான சந்தைப் பெறுமதியில் நிதியியல் சாதனங்கள் மீதான தேறிய இலாபம் 2016இல் ரூ.0.8 பில்லியன் இழப்பிலிருந்து 2017இல் ரூ.1.5 பில்லியனுக்கு 287.5 சதவீதத்தினால் அதிகரித்தது. 2017இல் பங்குடமை முதலீட்டு பெறுமதிக் குறைப்பானது ரூ.1.5 பில்லியனுக்கு ரூ.71.2 சதவீதத்தினால் குறைவடைந்தது.

நிதியத்தின் ஒட்டுமொத்த வருமானம்: நிதியமானது 2017இல் முழு மொத்த வருமானமாக ரூ.223.2 பில்லியனைப் பதிவுசெய்துள்ளது. அது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில்

அட்டவணை 8.16
ஊழியர் சேம நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் செயலாற்றம்

விடயம்	ஊழியர் சேமலாப நிதி		ஊழியர் நம்பிக்கை நிதி	
	2016 (அ)	2017 (ஆ)	2016 (அ)	2017 (ஆ)
மொத்தச் சொத்துக்கள் (ரூ. பில்)	1,841.5	2,066.3	248.9	279.0
மொத்த அங்கத்தவர் மீதி (ரூ. பில்)	1,810.6	2,020.8	245.6	274.2
அங்கத்தவர் கணக்குகளின் எண்ணிக்கை (மில்)	17.3	17.3	12.5	12.6
இயங்கு நிலையிலுள்ள அங்கத்தவர் கணக்குகளின் எண்ணிக்கை (மில்)	2.6	2.6	2.5	2.6
பங்களிப்புச் செய்யும் தொழில்துறைகளின் எண்ணிக்கை	73,479	75,756	77,842	81,515
மொத்த பங்களிப்புகள் (ரூ. பில்)	118.3	133.4	20.3	22.8
மொத்த மீளளிப்புகள் (ரூ. பில்)	108.4	117.5	13.9	17.2
மொத்த முதலீடுகளின் சொத்துப்பட்டியல் (ரூ.பில்)	1,772.2	1,992.4	234.7	262.5
இதில்: அரசு பிணையங்கள் (%)	93.1	91.3	85.2	78.2
மொத்த வருமானம் (ரூ. பில்)	193.1	223.2	24.6	29.0
பகிர்ந்தளிப்பிற்காக உள்ள இலாபம் (ரூ. பில்)	176.1	203.1	17.0	20.3
முதலீடுகளிலிருந்தான வருவாய் (%)	11.4	11.8	9.1	11.0
அங்கத்தவர் மீதிகளுக்கு வழங்கப்பட்ட வட்டி வீதம் (%)	10.5	10.5	9.0	9.0

(அ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது

மூலங்கள்: இலங்கை மத்திய வங்கி
ஊழியர் நம்பிக்கை நிதிச் சபை

15.6 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. ஊ.சே நிதியமானது மொத்த வருமான விகிதத்திற்கான தொழிற்பாட்டுச் செலவினை ஏறத்தாழ 2016இல் 0.77 சதவீதமாகவும் மற்றும் 2017இல் 0.60 சதவீதமாகவும் பேணிய வேளையில் அது உறுப்பினர் நிலுவைகளுக்கு 2017இல் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாகவும் 10.5 சதவீத வட்டி வீதத்தினை அறிவிக்கக்கூடிய இயலுமையில் காணப்பட்டது.

ஊழியர் நம்பிக்கை நிதியம்

ஊழியர் நம்பிக்கை நிதியமானது ஓய்வூதிய நிதித் துறையின் மொத்தச் சொத்துக்களின் 9.8 சதவீதத்திற்கு வகைகூறுவதுடன் மொத்தச் சொத்துக்கள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை நியதிகளில் வளர்ச்சியைப் பதிவுசெய்த அதேவேளையில் தேறிய பங்களிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. 2017இல் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஏறத்தாழ 12.6 பில்லியன் கணக்குகளைக் கொண்டிருந்ததுடன் அவற்றுள் ஏறத்தாழ 2.6 பில்லியன் செயற்படும் கணக்குகளாகக் காணப்படுகின்றன. 81,515 தொழில்துறைகள் இந்நிதியத்திற்குப் பங்களிப்புச் செய்துள்ளனர். 2017 இறுதியில் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மொத்த வெளிநின்ற உறுப்பினர் நிலுவைகள் 11.6 சதவீதத்தால் அதிகரித்து ரூ.274.2 பில்லியனாகக் காணப்பட்டது. ஆண்டுப்பகுதியில் நிதியத்தின் மொத்தப் பங்களிப்புகள் 12.0 சதவீதத்தால் ரூ.22.8 பில்லியனுக்கு அதிகரித்த அதேவேளையில் மொத்த உறுப்பினர் நன்மை செலுத்துகைகள் 24.3 சதவீதத்தால் ரூ.17.2 பில்லியனுக்கு அதிகரித்து நிதியத்தின் தேறிய உட்பாய்ச்சல்கள் 14.3 சதவீதத்தால் குறிப்பிடத்தக்க வகையில் குறைவடைவதற்கு காரணமாகியிருந்தது. 2017இன் இறுதியில் நிதியத்தின் மொத்தச் சொத்துக்கள் 12.1 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்து ரூ.279.0 பில்லியனாகியது. 2017இன் இறுதியில் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் முதலீடு 11.8 சதவீதத்தால் அதிகரித்து ரூ.262.5 பில்லியனாகியது.

ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் முதலீடுகள் ஊழியர் சேம நிதியத்தின் முதலீட்டைப் போன்று பெரும்பான்மையான தனது முதலீடுகளை அரசு பிணையங்களில் முதலீட்டுள்ளது. இருந்தபோதிலும், அரசு பிணையங்களில் முதலீடு 2016இன் 91.2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2017இல் 78.2 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது. நிதிய உட்பாய்ச்சல்களை மீள்முதலீடு செய்வதற்கு அரசு பிணையங்களிற்கு மாற்று வழியாக நிலையான வைப்புக் கணக்கிலிடுவதற்கு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. ஆண்டுப்பகுதியில் மொத்த முதலீடுகளில் பங்குரிமை மூலதனம் மற்றும் கம்பனி நிலையான வருமானப் பிணையங்கள் என்பனவற்றிலான முதலீடுகள் முறையே 2.7 சதவீதத்திற்கும் 1.4 சதவீதத்திற்கும் வகைகூறியதுடன் நிதியம் தனது முதலீட்டு வருமான வீதத்தை 9.6 சதவீதமாகப் பாதுகாத்து முகாமைப்படுத்தியது.

ஏனைய ஓய்வுகால நிதியங்கள்

ஆண்டுப்பகுதியில் இலங்கை ஓய்வுகாலத் துறையில் அரசு பணிகள் ஓய்வூதிய நிதியம் 15.4 சதவீதமாக விளங்கியதுடன் தேறிய பங்களிப்புகள் மற்றும் அங்கத்தவர்களின் எண்ணிக்கை நியதிகளில் வளர்ச்சி குறைவடைந்துள்ள அதேவேளையில் சொத்துக்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட ஓய்வூதியம் அல்லாத அரசு துறை ஊழியர்களுக்கு நன்மைகளை வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட இந்நிதியத்தின் மொத்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை சிறிய குறைவைப் பதிவுசெய்துள்ளது. இருந்தபோதிலும், 2017இன் இறுதியில் 239,184 நிதியத்தின் செயற்படு அங்கத்தவர்களாக இருந்தனர். தேறிய நேர்க்கணியப் பங்களிப்பானது 2016இன் ரூ.909.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2017 காலப்பகுதியில் ரூ.843.8 பில்லியனாகக் காணப்பட்டது. நிதியத்தின் மொத்தச் சொத்துத் தளம் 16.2 சதவீதத்தால் வளர்ச்சியடைந்து ரூ.55.4 பில்லியனாகியது. மேலும், நிதியத்தின் முதலீடு 2016இன் இறுதியின் ரூ.46.2 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2017இல் ரூ.52.9 பில்லியனுக்கு உயர்வடைந்துள்ளது. முதலீடுகளில் பெருமளவு அரசு பிணையங்களில் குவிந்துள்ளதுடன் மொத்த முதலீட்டில் இது 94.5 சதவீதத்திற்கு வகைகூறியது. 2017இற்கான உறுப்பினர் நிலுவைகள் மீதான வருவாயின் பயனுறு வீதம் 13.0 சதவீதமாகும்.

ஓய்வூதிய நிதியங்கள் மற்றும் ஒப்புதலளிக்கப்பட்ட ஓய்வூதிய நிதியங்கள் ஓய்வூதியத் துறையின் 1.9 சதவீதத்திற்கு வகைகூறியதுடன் முதலீடு, மொத்தச் சொத்துக்கள் மற்றும் அங்கத்தவர்களின் எண்ணிக்கை என்பவற்றின் நியதிகளில் விரிவடைந்தது. எனினும், 2016இன் 152 ஒப்புதலளிக்கப்பட்ட ஓய்வூதிய நிதியங்களுடன் ஒப்பிடுகையில் 2017இன் இறுதியில் இது 149 ஆகக் குறைவடைந்தது. இந்த தனிப்பட்ட ஓய்வுகால நிதியங்கள் 169,301 தனிநபர்களை அங்கத்தவர்களாக உள்ளடக்கியுள்ளது. ஒப்புதலளிக்கப்பட்ட ஓய்வுகால நிதியங்கள் மற்றும் பொதுப் பணிகள் ஓய்வூதிய நிதியத்தின் மொத்தச் சொத்துக்கள் 2017இன் இறுதியில் ரூ.437.3 பில்லியனாகுமென

எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுப்பகுதியில் சொத்துத் தளமானது ரூ.398.6 பில்லியனிலிருந்து 9.7 சதவீதமாக வளர்ந்தது. 2017இல் இந்நிதியங்களின் முதலீட்டுச் சொத்துப்பட்டியல் ரூ.267.1 பில்லியனாகி 9.5 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்தது.

8.4 நிதியியல் சந்தைகளின் செயலாற்றம்

பணச்சந்தை

ஓகத்து ஆரம்பம் வரை துணைநிலை வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநிலை கடன் வழங்கல் வசதி வீதம் போன்றன மூலம் வலுவடைந்து துணைநிலை வீத வீச்சின் மேல் எல்லை வரம்பை நோக்கி சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் நகர்ந்தது. அதன்பின்னர் இது கீழ்நோக்கி கொண்டுவரப்பட்டதுடன் செத்தெம்பர் நடுப்பகுதியிலிருந்து ஆண்டின் இறுதிவரை துணைநிலை வீத வீச்சின் நடு அளவிலான மட்டத்தில் பேணப்பட்டது. 2016 திசெம்பர் இறுதியளவில் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதமானது 8.42 சதவீதத்திலிருந்து பணச்சந்தையின் மிகையான திரவத் தன்மையின் வீழ்ச்சியுடன் துணைநிலை வீத வீச்சின் மேல் எல்லை வரம்பை நோக்கி அதிகரித்து 2017 பெப்புருவரியின் நடுப்பகுதியளவில் பற்றாக்குறை மட்டங்களை அடைந்தது. அதன் நானையக் கொள்கை நிலைப்பாட்டினை தொடர்ந்தும் இறுக்கமாகப் பேணும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியானது 2017 மார்ச்சில் அதன் கொள்கை வட்டி வீதங்களை 25 அடிப்படைப் புள்ளிகளால் உயர்த்தியதன் விளைவாக துணைநிலை வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநிலை கடன் வழங்கல் வசதி வீதம் என்பன முறையே 7.25 சதவீதத்தினாலும் 8.75 சதவீதத்தினாலும் அதிகரித்தன. இதன் காரணமாக சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் மேலும் அதிகரித்தது. 2017 ஓகத்தின் தொடக்கம் வரை துணைநிலை வீத வீச்சின் மேல் வரம்பிற்கு நெருக்கமான வீதங்களில் பேணப்பட்டது. 2017 யூலை நடுப்பகுதியிலிருந்து பணச் சந்தை, மிகையான திரவத்தன்மை மட்டங்களை தொடர்ந்தும் கொண்டிருந்த அதேவேளை, மத்திய வங்கியினால் நடாத்தப்படும் நாளாந்த ஓரிரவு மீள் கொள்வனவு ஏலங்களில் நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு வீதம் ஆண்டின் பிந்திய காலப்பகுதியில் துணைநிலை வீத வீச்சின் அளவிற்குத் தீர்ப்பளவு செய்வதற்கு படிப்படியாக


அட்டவணை 8.17

பணச் சந்தை கொடுக்கல் வாங்கல்கள்

சந்தை	அளவு (ரூபா பில்.)		நிறையேற்றப்பட்ட சராசரி வட்டி வீதம் (குறைந்தது - உச்சம்) - %	
	2016	2017	2016	2017
அழைப்புப் பணம்	3,493.4	3,900.4	6.43-8.44	7.95 - 8.75
வங்கிகளுக்கிடையிலான மீள்கொள்வனவு	6,572.5	4,205.6	6.29-9.15	7.50 - 9.14
மத்திய வங்கி மீள்கொள்வனவு	251.9	3,327.7	6.29-7.50	7.25 - 7.75
மத்திய வங்கி நேர்மாற்று மீள்கொள்வனவு	3,937.7	1,049.6	6.59-8.50	8.47 - 8.75
துணைநிலை வைப்பு வசதி	5,572.7	3,954.9	-	-
துணைநிலை கடன்வழங்கல் வசதி	3,208.3	2,129.5	-	-

மூலம்: இலங்கை மத்திய வங்கி

வரைபடம் 8.16
துணைநிலை வீத வீச்சு, திறந்த சந்தைத்தொழிற்பாட்டு ஏலங்களின் விளைவு வீதங்கள், சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதம், சராசரி நிறையேற்றப்பட்ட மீள் கொள்வனவு வீதம் மற்றும் சந்தைத்திரவத்தன்மையின் உள்ளீர்ப்பு




மூலம்: இலங்கை மத்திய வங்கி

கீழ் நோக்கி கொண்டுவரப்பட்டதுடன் 2017இன் திசெம்பர் இறுதியில் இது 7.25 சதவீதமாகவிரந்தது. இப்போக்கினைத் தொடர்ந்து, சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதமும் 2017 செத்தெம்பர் நடுப்பகுதியில் அண்ணளவாக 8.00 சதவீதமாக வீழ்ச்சியடைந்ததுடன் அதனைத் தொடர்ந்து அண்ணளவாக 8.15 சதவீதமாக உறுதியடைவதற்கு சிறிதளவு அதிகரித்தது. 2017 திசெம்பர் இறுதியில் இவ்வீதம் மாறாதிருந்தது. அழைப்புப் பண வீதங்களின் அசைவுகளைத் தொடர்ந்து, ஓகத்து ஆரம்பம் வரை துணைநிலை வீத வீச்சின் மேல் எல்லைக்கு நெருக்கமாக நகர்ந்திருந்த சராசரி நிறையேற்றப்பட்ட மீள்கொள்வனவு வீதம் அதன் பின்னர் வீழ்ச்சியடைந்ததுடன், 2017 திசெம்பர் இறுதியில் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதத்தினை விட துரித வீழ்ச்சியொன்றினைப் பதிவுசெய்து 8.52 சதவீதத்தில் காணப்பட்டது.

உள்நாட்டுப் பணச் சந்தையில் மிகையான ரூபா திரவத்தன்மை 2017இன் ஆரம்பத்தில் சடுதியாக அதிகரித்தது. சந்தைத் திரவத்தன்மை, பெப்புருவரியின் ஆரம்பப்பகுதியில்

அட்டவணை 8.17

2017இல் பணச்சந்தை திரவத்தன்மையை வழிநடத்தும் மத்திய வங்கியின் ஐந்தொகையிலுள்ள மாற்றங்கள்



மூலம்: இலங்கை மத்திய வங்கி



பற்றாக்குறை மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை, அதன் பின்னர் யூலையின் நடுப்பகுதி வரை பற்றாக்குறை மற்றும் மிகை மட்டங்களுக்கிடையில் தளம்பலடைந்தது. உள்நாட்டுப் பணச்சந்தையானது யூலையின் நடுப்பகுதியிலிருந்து தொடர்ந்தும் மிகையான ரூபா திரவத்தன்மையினைக் கொண்டிருந்தது. 2016இன் இறுதியில் ரூ.39.2 பில்லியனிலிருந்து 2017இன் தொடக்கத்தில் ரூ.100 பில்லியனுக்கு மேலான மிகையொன்றிலிருந்தான பணச்சந்தை திரவத்தன்மையின் சடுதியான அதிகரிப்புக்கு முதலாந்தரச் சந்தையில் மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல்களின் கொள்வனவைத் தொடர்ந்து அரசாங்கத்தின் மீதான மத்திய வங்கியின் கோரல்களிலும் அதேபோன்று அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக முற்பணங்களிலும் ஏற்பட்ட அதிகரிப்பொன்று பிரதான காரணமாகவிருந்தது. எவ்வாறாயினும், அதன் பின்னர் பணச் சந்தையில் திரவத்தன்மை வீழ்ச்சியடைந்து, மத்திய வங்கி பிடித்து வைத்திருந்த திறைசேரி முறிகள் முதிர்வடைவதற்கு இடமளித்தமை மற்றும் அதன் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் ஊடாக திறைசேரி உண்டியல்களின் மத்திய வங்கியின் உடனடி விற்பனைகள் என்பவற்றின் பிரதான விளைவாக பெர்வரி நடுப்பகுதியிலிருந்து யூலை நடுப்பகுதி வரை காலத்திற்குக் காலம் சந்தைத் திரவத்தன்மையில் சந்தைப் பற்றாக்குறையொன்றினை அனுபவித்தது. பருவகால நாணய எடுப்பனவுகளும் ஏப்பிறல் மாதத்தின் போது ரூபாவின் திரவத்தன்மையினை குறைத்தது. எவ்வாறாயினும், உள்நாட்டு வெளிநாட்டு நாணயச் சந்தையில் மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவின் விளைவாக ஆண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் இந்நிலை நேர்மாற்றமடைந்தது. யூலை நடுப்பகுதியளவில் பணச் சந்தை தொடர்ந்தும் மிகையான திரவத்தன்மையினைக் கொண்டிருந்த அதேவேளை, 2017 இறுதியளவில், பணச்சந்தையில் மிகையானத் திரவத்தன்மை ரூபா 18.3 பில்லியனை அடைந்தது.

இவ்வாண்டுப்பகுதியில் இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல் உடமைகள் கணிசமாக வீழ்ச்சியடைந்ததற்கு திறைசேரி உண்டியல்களின் முதிர்ச்சியும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளினூடான திறைசேரி உண்டியல்களின் உடனடி விற்பனைகளும் காரணங்களாக அமைந்தன. மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல் உடமைகள் 2017 தொடக்கத்தில் இருந்த ரூ.331.4 பில்லியன் கொண்ட தொகையுடன் ஒப்பிடுகையில் 2017இன் இறுதியளவில் ரூ.9.9 பில்லியன் தொகையாகவிருந்தது. மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல் உடமைகளில் செய்யப்பட்ட குறைப்பு, சந்தையின் திரவத் தன்மையினை வெளியேற்ற போதுமானதாக இல்லாமையினால் சந்தையில் காணப்பட்ட மிகையான திரவத்தன்மையினை ஈர்ப்பதற்கு மாற்றுக் கருவியொன்றினைப் பயன்படுத்துவது அவசியமாகிறது. இதற்கமைய, மீள்கொள்வனவு ஏலங்களின் கீழ் கொடுக்கல்வாங்கல்களுக்காக பிணைய உறுதிகளை வழங்குவதற்கு நிறுவனசார்

முதலீட்டாளரொருவரிடமிருந்து மத்திய வங்கி திறைசேரி முறிகளை கடன் பெறுகின்ற முறி கடன்பாடுகள் நிகழ்ச்சித்திட்டம் 2017 நவம்பரில் மீளெழுச்சியுற்றது.

அரசாங்க பிணையங்கள் தொடர்புபடுகின்ற கொடுக்கல்வாங்கல்களுக்கு ஏற்புடைய உத்தேச வரி விதிப்பின் காரணமாக அழைப்பு மற்றும் மீள்கொள்வனவு வீதங்களில் தோற்றுவிக்கப்பட்ட முரண்பாடுகள், 2017இல் பணச்சந்தையின் வட்டி வீதக் அமைப்பினைத் தொடர்ந்தும் பாதித்தது. எவ்வாறாயினும், புதிய உள்நாட்டு இறைவரித் திணைக்களச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், அரசாங்க பிணையங்கள் தொடர்புபடுகின்ற இரண்டாந் தரச் சந்தை கொடுக்கல்வாங்கல் தொடர்பில் வட்டி வருமானம் மீது செலுத்தத்தக்க உத்தேச வரி வரவு, 2018 ஏப்பிறலிலிருந்து இனிமேலும் ஏற்புடையதாகாது என்பதனால் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கிறது.

பணச் சந்தையில் விலை கண்டறியப்படுவதனைத் தூண்டும் சந்தைப் பங்கேற்பாளர்கள் தகவல்களின் அடிப்படையின் மூலம் அறிவிக்கப்பட்ட தீர்மானம் மேற்கொள்ளலினை ஊக்குவிப்பதற்கும் அதேபோன்று, திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் சந்தை சமிக்ஞைகளை மேம்படுத்தும் பொருட்டும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் தொடர்பில் கூடுதலான தகவல்களை சந்தைக்குக் கிடைக்கச் செய்வதற்காக 2017 ஓகத்திலிருந்து வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. குறுகிய கால வட்டி வீதங்களுக்காக விரும்பப்பட்ட வழியினை தெரியப்படுத்துவதற்காக திறந்த சந்தைத் தொழிற்பாட்டு ஏலங்களின் வெட்டுப்புள்ளி வீதங்களை மத்திய வங்கி வெளியிட ஆரம்பித்தது. மேலும், ஓரிரு திரவத்தன்மை மதிப்பீடும் நாளாந்த அடிப்படையில் காலையில் சந்தைக்குக் கிடைக்கச் செய்யப்பட்டது.

உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிக் சந்தை

சந்தைத் திரவத்தன்மை: 2017 காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கியானது செலாவணி மாற்று வீதத்தில் பாரிய நெகிழ்வுத் தன்மைகளை அனுமதித்தது. அதற்கமைய, இலங்கை ரூபா ஐ.அ.டொலருக்கு எதிராக 2016 திசம்பர் இறுதியின் ரூ.149.80 இலிருந்து 2017 திசம்பர் இறுதியில் ரூ.152.85 ஆக 2.0 சதவீதத்தினால் பெறுமானத் தேய்வடைந்தது. 2017 மார்ச்சில் ஐக்கிய அமெரிக்க நியூயோர்க் - பெடரல் ரிசேர்வ் வங்கியின் வட்டி வீத உயர்வொன்றின் எதிர்பார்க்கைகளின் காரணமாக அரசாங்க பிணையங்கள் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளின் முடிவுறுத்தலானது 2017இன் ஆரம்பத்தில் இலங்கை ரூபா பெறுமானம் தேய்வடைவதற்கான அழுத்தத்தினை ஏற்படுத்தியது. 2017இன் முதற் காலாண்டில் படுகடன் தீர்த்தல் கொடுப்பனவுகள் மற்றும் அதிகரிக்கப்பட்ட இறக்குமதிக்கான கேள்வி போன்றன காரணமாக அழுத்தம் மேலும் தீவிரமடைந்தது. ஏற்றுமதி செயற்படுத்துகையின் மூலம் பெறுகைகள் மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் மூன்றாம்

மற்றும் நான்காம் பெறுகைகளுடாக தோற்றுவிக்கப்பட்ட சாதகமான மனோபாவம் போன்றவற்றுடன் செலாவணி மாற்று வீதம் மீதான அழுத்தம் 2017இன் இறுதிப்பகுதியில் நோக்கி படிப்படியாக எளிதாக்கப்பட்டது. ஐ.அ.டொலருக்கெதிராக இலங்கை ரூபாயின் ஒட்டுமொத்த பெறுமானத் தேய்விற்கிணங்க தந்தி மாற்றல்களுக்கான வர்த்தக வங்கிகளின் சராசரி ஐ.அ.டொ. கொள்வனவு மற்றும் விற்பனை மாற்று வீதங்கள் 2017இன் இறுதியில் உள்ளவாறு முறையே ரூ.151.31 மற்றும் ரூ.155.15ஆகப் பதிவாகியிருந்த அதேவேளை, 2016இன் இறுதியில் உள்ளவாறான ஒப்பீட்டுத் தொகைகள் முறையே ரூ.147.84 மற்றும் ரூ.151.66 ஆகவிருந்தன.

செலாவணி மாற்று வீதம் மற்றும் அவற்றின் தளம்பல் தன்மையுடன் தொடர்பான விதத்தில் பிரதான நாணயங்களுக்கெதிராக இலங்கை ரூபாவின் வெளிநாட்டுப் பெறுமதியின் நடத்தை: ஆண்டின் போது, இலங்கை ரூபா ஏனைய பிரதான நாணயங்களுக்கெதிராக பெறுமானத் தேய்வடைந்தது. தமது சொத்துக் கொள்வனவைக் குறைக்கின்ற ஐரோப்பிய மத்திய வங்கியின் சாத்தியக் கூறுகள் மற்றும் இங்கிலாந்து வங்கியின் வட்டி வீத உயர்வு என்பன குறித்த காலப்பகுதியில் இலங்கை ரூபா யூரோ விற்கு எதிராக 13.49 சதவீதத்தினாலும் ஸ்ரேலிங் பலனுக்கெதிராக 10.46 சதவீதத்தினாலும் பெறுமானத் தேய்வடைவதற்கு அழுத்தத்தை ஏற்படுத்தின. புவிசார் அரசியல் உறுதியின்மை மற்றும் டொலருக்கெதிராக இலங்கை ரூபாவின் பொதுவான பெறுமானத் தேய்வு என்பன காரணமாக 2017ஆம் ஆண்டின் போது இலங்கை ரூபா யப்பான் யென்னுக்கெதிராக 5.08 சதவீதத்தினாலும் இந்திய ரூபாவிற்கு எதிராக 7.54 சதவீதத்தினாலும் பெறுமானத் தேய்வடைவதற்கு வழிவகுத்தது.

2017 காலப்பகுதியில் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் வர்த்தக அளவுகள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11.4 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்க அதிகரிப்பொன்றை பதிவுசெய்தன. உள்நாட்டு வங்கிகளுக்கிடையிலான சந்தையில் வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல்வாங்கல் அளவுகள் 2016இல் ஐ.அ.டொலர் 14,769.5 மில்லியனிலிருந்து 2017இல் ஐ.அ.டொலர் 16,451.1 மில்லியனாக அதிகரித்தன. இதனுடன் இணங்கிச்செல்லும் விதத்தில் வங்கிகளுக்கிடையேயான வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் நாளாந்த சராசரி அளவுகளும் 2016இல் பதிவாகியிருந்த ஐ.அ.டொலர் 61.0 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2017இல் ஐ.அ.டொலர் 68.0 மில்லியனுக்கு அதிகரித்தன.

உள்நாட்டு வங்கிகளுக்கிடையேயான வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையிலிருந்து இலங்கை மத்திய வங்கி வெளிநாட்டுச் செலாவணியினை தொடர்ந்தும் உள்ளீர்த்ததன் மூலம், கடன்பாடல்லாத வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்குகளின் அளவு அதிகரித்த அதேவேளை, பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தேறிய பன்னாட்டு ஒதுக்கின் இலக்கினை திசெம்பர்

இறுதியில் நிறைவுசெய்தது. 2017இன் போது இலங்கை மத்திய வங்கியானது சந்தையில் இருந்து ஐ.அ.டொலர் 2,214.1 மில்லியன் உள்ளீர்த்து சந்தைக்கு ஐ.அ.டொலர் 549.8 மில்லியனை வழங்கல் செய்தமையின் மூலம் ஐ.அ.டொலர் 1,664.4 மில்லியன் கொண்ட தேறிய கொள்வனவொன்றைத் தோற்றுவித்தது. இதன் மூலம் மத்திய வங்கியின் கடன்பாடற்ற வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்குகள் அதிகரிப்பதற்கு பங்களிப்புச் செய்தது.

அரசு பிணையங்கள் சந்தை

அரசு பிணையங்களுக்கான விளைவு வீதங்களில் செய்யப்பட்ட மேல் நோக்கிய சீராக்கங்கள், 2017 மாச்சு கொள்கை வீதங்களில் செய்யப்பட்ட 25 அடிப்படைப் புள்ளிகள் கொண்ட அதிகரிப்புடன் இசைந்து செல்லும் விதத்தில் 2017 ஏப்பிரல் வரை தொடர்ந்தது. எனினும், அதிகரித்த போக்கு 2017இன் முதலரைப்பகுதியின் பிற்பகுதியில் மிதமடைந்தது. 2017 மேயிலிருந்து திறைசேரி உண்டியல் விளைவு வீதங்கள் பொதுவாக கீழ் நோக்கிச் சீராக்கப்பட்டன. குறிப்பாக, ஆண்டின் பின்னரைப்பகுதியில் உறுதியானதும் தாழ்ந்ததுமான வட்டி வீதச் சூழலைப் பேணுகின்ற வடிவத்தில் பின்பற்றப்பட்ட படுகடன் முகாமைத்துவ உபாயங்கள், பன்னாட்டு மூலதனச் சந்தையை அணுகுவது தொடர்பான எதிர்பார்ப்புக்களினால் உருவாக்கப்பட்ட சாதகமான சந்தை உத்வேகம், வெற்றிகரமாக தாங்கிநுப்புக்களைக் கட்டியெழுப்புகின்ற நடவடிக்கை முறைகள் மற்றும் மேம்பட்ட ஊகத்தன்மை மற்றும் 2017 காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட திறைசேரி முறி ஏலங்களின் முறைமை என்பனவற்றினால் ஆதரவளிக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு குறைந்தபட்ச செலவில் நிதியிடுவதற்கான செயல்முறையின் விளைத்திறனை அதிகரித்து வெளிப்படுத்தும்மையினைப் பேணுவதனை பிரதான நோக்காகக் கொண்டு திறைசேரி முறிகளுக்கான முழுமையான ஏல அடிப்படையிலான வழங்கல் முறைமைக்குப் பதிலாக இந்த புதிய முறைமை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 2017 மேயில் ஐ.அ.டொலர் 1,500 மில்லியனுக்கு நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் வழங்கப்பட்டதுடன் 2017இன் பின்னரைப் பகுதியிலிருந்து ஆரம்பமான திறைசேரி முறி ஏலங்களினூடாக தாங்கிநுப்பு நிதியம் கட்டியெழுப்பப்பட்டது. இவ்வுபாயங்கள் உள்நாட்டுச் சந்தையில் வட்டி வீதங்கள் மீதான அழுத்தத்தினைத் தளர்த்துவதற்கு உதவின. மேலும், இவ்வாண்டுப்பகுதியில் நாட்டிற்கான தரமிடல் தோற்றப்பாட்டில்

அட்டவணை 8.18

திறைசேரி முறிகளின் முதன்மைச் சந்தை வழங்கல்கள்

ஆண்டு	வழங்கப்பட்ட தொகை (ரூ.பில்)		
	ஏலம்	முன்வைக்கப்பட்டது	மொத்தம்
2015	712	158	870
2016	654	9	663
2017	536	13	549

மூலம்: இலங்கை மத்திய வங்கி

அட்டவணை 8.19

திறைசேரி உண்டியல்களின் முதன்மைச் சந்தை நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு வீதங்கள்

ஆண்டு	ஓராண்டுக்கான சதவீதம்			
	முதிர்ச்சி			திரண்ட ஆண்டுச் சராசரி
	91-நாட்கள்	182-நாட்கள்	364-நாட்கள்	
2013	7.54	7.85	8.29	8.20
2014	6.58	6.57	6.73	6.68
2015	6.32	6.50	6.60	6.46
2016	8.26	9.23	10.20	9.38
2017	9.01	9.80	10.07	9.77

மூலம்: இலங்கை மத்திய வங்கி

செய்யப்பட்ட சாதகமான சீராக்கங்களும் தூண்டுதலளிக்கும் முதலீட்டுத் தோற்றப்பாடும் இவ்வாண்டுப்பகுதியில் வெளிநாட்டு உட்பாய்ச்சல்களை அதிகரிப்பதற்குச் சாதகமாகப் பங்களித்ததுடன் 2016 இறுதியுடன் ஒப்பிடுகையில் 2017 இறுதியில் திறைசேரி உண்டியல்களிலும் திறைசேரி முறிகளிலும் உயர்ந்த வெளிநாட்டு உடமைகள் காணப்பட்டன. இதன் விளைவாக 364 நாள் திறைசேரி உண்டியல்களின் அடிப்படை அளவு விளைவு வீதம் 2016 இறுதியுடன் ஒப்பிடுகையில் 2017 இறுதியில் 127 அடிப்படைப் புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்தன. 2017 திசம்பர் இறுதியிலுள்ளவாறு 91 நாட்கள், 182 நாட்கள் மற்றும் 364 நாட்கள் முதிர்ச்சிக்கான திறைசேரி உண்டியல்களுக்கான விளைவு வீதங்கள் முறையே 7.69 சதவீதமாகவும் 8.30 சதவீதமாகவும் 8.90 சதவீதமாகவும் காணப்பட்டன. குறுங்கால வட்டி வீதங்களில் காணப்பட்ட வீழ்ச்சி 2017இன் பின்னரைப்பகுதியில் திறைசேரி உண்டியல் வீதங்களில் காணப்பட்ட வீழ்ச்சியினால் பிரதிபலிக்கப்பட்டது.

திறைசேரி முறிகள் மற்றும் திறைசேரி உண்டியல்களில் காணப்படும் வெளிநாட்டு முதலீடுகளின் மொத்தத் தேறிய உட்பாய்ச்சல் ஐ.அ.டொலர் 440.6 மில்லியனாக விளங்கி 2017ஆம் ஆண்டுப்பகுதியில் திறைசேரி உண்டியல்களில் காணப்பட்ட ஐ.அ.டொலர் 80.5 மில்லியனையும் திறைசேரி முறிகளில் காணப்பட்ட ஐ.அ.டொலர் 360.1 மில்லியனையும்

அட்டவணை 8.20

அரசு பிணையங்களின் விளைவு வீதங்கள்

விடயம்	ஓராண்டுக்கான சதவீதம்			
	முதலாந்தரச் சந்தை		இரண்டாந்தரச் சந்தை	
	2016	2017	2016	2017
திறைசேரி உண்டியல்கள்				
91 நாட்கள்	6.45 - 9.04	7.69 - 9.73	6.43 - 9.04	7.65 - 9.70
182 நாட்கள்	6.83 - 9.94	8.30 - 10.79	6.72 - 9.91	8.30 - 10.68
364 நாட்கள்	7.30 - 10.75	8.90 - 11.11	7.18 - 10.72	8.89 - 11.03
திறைசேரி முறிகள்				
2 ஆண்டுகள்	10.00 - 11.83	9.83 - 12.30	7.52 - 11.63	9.33 - 11.98
3 ஆண்டுகள்	11.51 - 11.75	-	8.76 - 11.97	9.59 - 12.44
4 ஆண்டுகள்	10.61 - 12.78	11.13 - 11.94	9.31 - 12.38	9.81 - 12.69
5 ஆண்டுகள்	11.42 - 13.00	10.09 - 12.89	9.49 - 12.56	9.96 - 12.73
6 ஆண்டுகள்	11.98 - 12.03	11.21 - 11.49	9.69 - 12.67	10.01 - 12.84
10 ஆண்டுகள்	11.05 - 13.93	9.90 - 12.21	10.01 - 13.07	10.14 - 12.94
15 ஆண்டுகள்	11.46 - 14.23	-	10.35 - 13.24	10.32 - 13.07
30 ஆண்டுகள்	-	-	11.05 - 13.58	10.62 - 13.33

மூலம்: இலங்கை மத்திய வங்கி

கொண்ட தேறிய உட்பாய்ச்சல்களை உள்ளடக்கியிருந்தது. 2017 இறுதியிலுள்ளவாறு திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகளின் வெளிநின்று வெளிநாட்டு உண்டியல்கள் 2016 இறுதியின் ரூ.260.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.322.6 பில்லியனாக விளங்கி, ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 24.1 சதவீதம் கொண்ட கணிசமானதொரு அதிகரிப்பினைப் பதிவுசெய்தன.

சந்தை நிலைமைகளில் காணப்பட்ட அநுகூலங்களின் நன்மையினைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் முதிர்ச்சியடைகின்ற தொகையான ஐ.அ.டொலர் 1,878.0 மில்லியனுக்கெதிராக 2017ஆம் ஆண்டுப்பகுதியில் இலங்கை அபிவிருத்தி முறிகளை வழங்கியதன் மூலம் ஐ.அ.டொலர் 2,231.4 மில்லியனைத் திரட்டியது. இது உள்நாட்டு ரூபாச் சந்தை நிதியிடலின் மீதான அழுத்தத்தினைத் தளர்த்தியதுடன் உள்நாட்டு வட்டி வீதங்களை ஒழுங்காகப் பேணுவதனை இயலுமைப்படுத்தியது.

2017 காலப்பகுதியில், ஒட்டுமொத்த உள்நாட்டுப் பொதுப்படுகடன் சொத்துப்பட்டியலின் முதிர்ச்சிக்கான சராசரிக் காலம் குறைவடைந்து 2016 இறுதியின் 5.98 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2017 இறுதியில் 5.78 ஆண்டுகளைப் பதிவுசெய்தது. 2017 இறுதியில் வெளிநின்று திசைசேரி முறிகளின் சொத்துப்பட்டியலது சராசரி முதிர்ச்சிக் காலம் 2016 இறுதியின் 7.07 ஆண்டுகளிலிருந்து 6.72 ஆண்டுகளுக்கு வீழ்ச்சியடைந்தது. சராசரி முதிர்ச்சிக் காலத்தின் கீழ் நோக்கிய சீராக்கத்திற்கு ஒப்பீட்டு ரீதியில் உயர்ந்த வட்டி வீதங்களும் 2017இன் தொடக்கப்பகுதியில் நிலவிய நிதியிடலின் கணிசமான உயர்ந்த அளவும் ஓரளவு காரணமாகும்.

கம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை

2017இல் வர்த்தகப் பத்திரத்திற்கான சந்தை முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுறுசுறுப்பு குறைந்ததாகக் காணப்பட்டது. 2017 காலப்பகுதியில், ரூ.6.5 பில்லியன் பெறுமதியுடைய வர்த்தகப் பத்திரங்கள் வங்கிகளின் உதவியுடன் வழங்கப்பட்டுள்ளன. இது 2016இன் ரூ.7.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் சற்றுக்குறைவாகவுள்ளது. வர்த்தகப் பத்திரங்கள் தொடர்பான வட்டி வீதங்கள் 2016இல் 8.7 - 14.80 சதவீத வீச்சில் காணப்பட்ட வேளையில் 2017இல் 13.75 - 16.5 சதவீத வீச்சில் காணப்பட்டது. ஆண்டுப்பகுதியில் குறுகிய கால முதிர்ச்சியுடைய வர்த்தகப் பத்திரங்களே வழங்கப்பட்டுள்ளன. 3 மாதங்கள் வரையிலான முதிர்ச்சியைக் கொண்ட வர்த்தகப் பத்திரங்கள் மொத்த ஆண்டு காலப்பகுதி வழங்கல்களில் 95.9 சதவீதத்திற்கு வகைகூறிய அதேவேளையில் 6 மாதங்கள் மிகுதியான 4.1 சதவீதத்திற்கு வகைகூறியது. 2017 இறுதியில் வர்த்தகப் பத்திரத்தின் மொத்த வெளிநின்று தொகை 2016இன் ரூ.2.2 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.1.7 பில்லியனாக இருந்தது.


கம்பனி முறிகள் சந்தையின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை முதலீட்டாளர்கள் மற்றும் வழங்குநர்களின் குறைவுத்தன்மையைப் பிரதிபலிக்கின்றது. கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையின்படி 2016இன் 14 கம்பனிகளால் வழங்கப்பட்ட 17 ஆரம்பப் பொது வழங்கல்களுடன் ஒப்பிடுகையில் 2017 ஆண்டுப்பகுதியில் 6 கம்பனிகளால் 5 ஆரம்பப் பொது வழங்கல்களும் ஒரு கம்பனித் தொகுதிக் கடன் பத்திரமொன்றின் அறிமுகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமையாக, 2017 காலப்பகுதியில் கம்பனி முறிகளின் மொத்தப் பெறுமதியானது ரூ.22.8 பில்லியனாகி முன்னைய ஆண்டின் ரூ.78.0 பில்லியனிலிருந்து 70.8 சதவீதமான குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைப் பதிவு செய்தது. 2017இல் வழங்கப்பட்ட தொகுதிக் கடன் பத்திரங்கள் நிலையான மற்றும் மாறும் வீதங்களைக் கொண்டிருந்தது. இந்தப் பிணையங்களுக்குப் பொருந்தத்தக்க நிலையான வட்டி வீதங்கள் 2016இன் 9.6 - 13.7 சதவீத வீச்சுடன் ஒப்பிடுகையில் 2017இல் 11.95 - 15.00 சதவீத வீச்சில் காணப்பட்டது. 2017இல் பட்டியலிடப்பட்ட கம்பனிப் படுகடனின் வழங்கலில் மிக உயர்ந்த தொகையான ரூ.8.0 பில்லியன் இலங்கை வங்கியினாலும் அதனைத் தொடர்ந்து ரூ.7.0 பில்லியன் பெறுமதியான பட்டியலிடப்பட்ட கம்பனிப் படுகடன் சம்பத் வங்கி பிஎல்சி இனாலும் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை

2017இல் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையின் சுட்டெண்களான அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் மற்றும் ஸ்ரான்ட் அன்ட் புவர் இலங்கை 20 சுட்டெண்கள் உயர்வடைந்துள்ளன. 2017 இறுதியில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் முன்னைய ஆண்டின் 9.7 சதவீதக் குறைவுடன் ஒப்பிடுகையில் 2.3 சதவீதத்தால் வளர்ச்சியடைந்து ஆரோக்கியமானதாக இருந்தது. இதற்கிடையில், ஸ்டான்ட் அன்ட் புவர் குறிகாட்டி 2016இன் 3.6 சதவீதக் குறைவுடன் ஒப்பிடுகையில் 2017இன் இறுதியில் 5.0 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இருந்த போதிலும், ஆசிய பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையின் விலைச் சுட்டெண்கள் குறைவான வளர்ச்சியுடையதாகவுள்ளது. தரநிலை விலகல் முறையால் அளக்கப்பட்ட அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண்ணின் ஏற்ற இறக்கம் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் வேளையில் முன்னைய ஆண்டின் ஒப்பான பெறுமதிகளுடன் ஒப்பிடுகையில் ஸ்டான்ட் அன்ட் புவர் குறிகாட்டியின் ஏற்ற இறக்கம் சிறிதளவில் உயர்ந்துள்ளது.

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017இல் துணைத் துறைகளின் விலைச் சுட்டெண் சிறந்த செயற்றிறனைக் காட்டியது. முக்கியமான துணைத் துறைகளான வங்கிகள், நிதி மற்றும் காப்புறுதி, குடிபானம், உணவு மற்றும் புகையிலை மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட உடமைகள் துறைகள் முறையே

வரைபடம் 8.18
அனைத்து பங்கு விலைச்சுட்டெண், எஸ் அன்ட் பி எஸ் எல் 20 சுட்டெண் மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் நாளாந்தப்பரவல்



5.1 சதவீதம், 8.8 சதவீதம் மற்றும் 8.0 சதவீதங்களால் அதிகரித்த அதேவேளையில் சுற்றுலாவிடுதிகள் மற்றும் பயணங்கள் மற்றும் உற்பத்தித் துறைகள் முறையே 6.8 சதவீதம் மற்றும் 9.1 சதவீதங்களால் குறைவடைந்தன. சிறிய துறைகளுக்கும் மத்தியில் தோட்டத்துறை குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பான 51.7 சதவீதத்தைக் காட்டியது. மேலும், மூலதனமயமாக்கலின் நியதிகளில் முதல் ஐந்து பாரிய மற்றும் முதல் பத்து பாரிய கம்பனிகள் முறையே 27.4 சதவீதத்திற்கும் 42.1 சதவீதத்திற்கும் வகைகூறின.


அட்டவணை 8.21
பங்குச்சந்தையின் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிகாட்டிகள்

வீடயம்	2016	2017
அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் (1985=100) (அ)	6,228.3	6,369.3
ஆண்டுக்கு ஆண்டு மாற்றம் (%)	-9.7	2.3
எஸ் அன்ட் பி எஸ் எல் 20 சுட்டெண் (17.12.2014 = 1000) (அ)	3,496.4	3,671.7
ஆண்டுக்கு ஆண்டு மாற்றம் (%)	-3.6	5.0
சந்தை மூலதனவாக்கம் (ரூ.பில்) (அ)	2,745.4	2,899.3
மொ.உ.உயின் சதவீதமாக (%)	23.2	24.5
சந்தை விலை வருவாய் விகிதம் (அ)	12.4	10.6
சந்தை மூலதனவாக்கத்திற்கான மொத்தப் புரவல் (%)	6.2	7.6
சராசரி நாளாந்தப் புரவல் (ரூ. மில்)	737.2	915.3
வர்த்தகம் செய்யப்பட்ட பங்குகளின் பெறுமதி (ரூ. பில்)	176.9	220.6
வர்த்தகம் செய்யப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை (மில்)	7,195.8	8,468.3
பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் எண்ணிக்கை	295	296
அறிமுகம் செய்யப்பட்டவை (ஆ)	1	1
பொது மக்களுக்கான ஆரம்ப பங்கு வழங்கல்களின் எண்ணிக்கை/விற்பனைக்கான வழங்கல்கள் (ஆ)	3	2
உரிமைப்பங்கு வழங்கல்களின் எண்ணிக்கை	6	15
உரிமைப்பங்கு வழங்கல்கள் ஊடாகவும் ஆரம்ப பொது வழங்கல்		
ஊடாகவும் திரட்டப்பட்ட தொகை (ரூ.பில்)	4.4	51.6

(அ) ஆண்டு முடிவில்
(ஆ) பட்டியலிடுவதினை பெற்றுக் கொள்ளுவதற்கு 3 முறைகள் உள்ளன.
அதாவது பொதுமக்களுக்கான வழங்கலினைத் தேவைப்படுத்தாத ஒரு அறிமுகம், ஏற்கனவே உள்ள பங்குகளை பொதுமக்களுக்கு வழங்குகின்ற விற்பனைக்கான வழங்கல் மற்றும் புதிய பங்குகளை பொதுமக்களுக்கு வழங்குகின்ற உதவு தொகைக்கான வழங்கல்கள் என்பன அவையாகும்.

மூலம்: கொழும்பு பங்குப் பரிவர்த்தனை

வரைபடம் 8.19
பங்கு மூலதனச்சந்தையில் வெளிநாட்டு பங்கேற்பு



2017 இறுதியில், கொழும்பு பங்குப் பரிவர்த்தனை ஐ.அ. டொலர் 18,959.5 பில்லியன் சந்தை மூலதனமயமாக்கலையும் 296 பட்டியலிடப்பட்ட கம்பனிகளையும் மட்டும் கொண்டிருப்பதுடன் சக ஆசிய பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அளவின் நியதியில் சிறிதாகக் காணப்படுகிறது. எனினும், 2017இல் சந்தை மூலதனமயமாக்கல் 2016இன் 6.6 சதவீத (அல்லது ரூ.193 பில்லியன்) குறைவுடன் ஒப்பிடுகையில் 5.6 சதவீத (அல்லது ரூ.154 பில்லியன்) வளர்ச்சியடைந்தது. சந்தை விலை வருவாயீட்டு விகிதம் 2016 திசம்பர் இறுதியின் 12.4 உடன் ஒப்பிடுகையில் 2017இல் 10.6 ஆன குறைவான பெறுமதியைக் காட்டியது. ஆண்டுப்பகுதியில் இவ்விகிதம் 2017 ஏப்பிரலில் தனது உயர்ந்த பெறுமதியான 12.9 ஐ அடைந்ததுடன் 2017 ஓகத்தில் 10.4 ஆன குறைவான பெறுமதிக்குக் குறைவடைந்தது. ஆண்டுப்பகுதியில் ஒரு விற்பனைக்கு முன்வைக்கப்பட்டவை பதிவுசெய்யப்பட்ட வேளையில் 2017இல் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் ரூ.14.1 பில்லியன் ஆரம்பப் பொது வழங்கல் ஒன்றின் மூலம் திரட்டப்பட்டது. மேலும், ரூ.51.5 பில்லியன் 19 உரிமை வழங்கல்கள் மூலம் திரட்டப்பட்டது.

இரண்டாந்தர்ச் சந்தையில், கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் தேறிய அடிப்படையில் வெளிநாட்டு முதலீடுகள் 2016இன் ரூ.383.5 மில்லியனிலிருந்து 2017இல் ரூ.17.7 பில்லியனுக்குக் குறிப்பிட்டளவில் உயர்வடைந்தது. அடிப்படையாக வலுவான பங்குகள் குறைந்த விலையில் கிடைக்கக்கூடியதாக இருந்தமை இதற்குப் பகுதியளவு காரணமாகவிருந்தது. மொத்த வெளிநாட்டுக் கொள்வனவுகளில் 97.7 சதவீதத்திற்கு வெளிநாட்டுக் கம்பனிகள் ஆதிக்கம் செலுத்திய வேளையில் வெளிநாட்டு தனிநபர்கள் 2.3 சதவீதத்திற்கு மட்டும் வகைகூறினர். மொத்தப் புரள்வில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு 2016இன் 42.0 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2017இல் 46.9 சதவீதத்திற்கு வகைகூறி சற்று மேம்பட்டது.

2017 ஆண்டுப்பகுதியில் பங்குமூலதனச் சந்தையின் உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்து சந்தையின் நம்பிக்கைத்தன்மையைக் கூட்டுவதற்கு இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் குறிப்பிட்ட எண்ணிக்கையான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் முன்மொழியப்பட்டுள்ளன. 2017 மாச்சில் இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு குறைந்தளவு மூலதனப் போதுமாந்தன்மை தேவைப்பட்டடை பங்குத்தரகர்களிற்கு அறிமுகப்படுத்தியதுடன் மற்றைய பங்கேற்பாளர்களிற்கும் விரிவாக்குவதற்கு உத்தேசித்திருக்கிறது. மத்திய இணைத்தரப்பு தீர்ப்பளவு மற்றும் வழங்கல் எதிர் கொடுப்பளவு போன்றவை இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் சந்தை உட்கட்டமைப்பிற்காக அறிமுகப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்ட முக்கிய வழிமுறைகளில் சிலவாகும். இதற்கு மேலாக எந்தவொரு கம்பனியும் வேறு நாட்டில் பட்டியலிடப்பட்டிருந்தாலும் இரண்டாம் பட்டியலிடுதலிற்காக கொழும்பு பங்குப் பரிவர்த்தனைக்கு வருவதற்கு வசதியளிப்பதற்கான பல் நாணயச் சபை நடவடிக்கைகளை இறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை ஈடுபட்டுள்ளது. மேலும், குறும் விற்பனை அறிமுகம், கொழும்பு பங்குப் பரிவர்த்தனைச் சந்தையின் பரஸ்பரமற்ற மயமாக்கல் மற்றும் பன்னாட்டு நியமங்களுக்கேற்ப ஒழுங்குமுறைக் கட்டமைப்பை அதிகரித்தல் என்பன எதிர்பார்க்கப்படும் வளர்ச்சிகளாகும்.

8.5 நிதி அபிவிருத்தியும் நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வழிகளும்

அபிவிருத்தி நிதி மற்றும் நிதி வசதிகளைப் பெறுதல்

சமச்சீரானதும் அனைத்தையும் உள்ளடக்கியதுமான பொருளாதார வளர்ச்சியை எய்துவதற்கும் பயனுறு விதத்தில் வறுமையை ஒழிப்பதற்கும் தேவைப்படும் முனைப்பான காரணிகளாக அபிவிருத்தி நிதி மற்றும் நிதி வசதிகளைப் பெறுதல் என்பன அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையைப் பொறுத்தவரையில், இலங்கை மத்திய வங்கி உள்ளடங்கலாக பல அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள், நாடு முழுவதற்குமாக நிதியியல் பெறுதலை ஊக்குவிப்பதற்காக பல்வேறு கடன் வழங்கல் நிகழ்ச்சிக்கட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றன. இந்நிகழ்ச்சிக்கட்டங்கள் சலுகை ரீதியான நிதி வழங்கலை மாத்திரமின்றி சமூகத்தின் வசதி குறைந்த துறைகளுக்கு கடன் குறைநிரப்பு வசதி வழங்கலிலும் கவனத்தினைச் செலுத்தின.

2017ஆம் ஆண்டுப்பகுதியில், பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தினூடாக 15 மீள்நிதியிடல் மற்றும் உதவுதொகைத் திட்டங்களை மத்திய வங்கி நடைமுறைப்படுத்தியதுடன் ரூ.19,251.0 மில்லியன் பெறுமதியான சலுகை ரீதியிலான கொடுகடன் வசதிகளை நாடளாவிய ரீதியில் 126,742

பயனாளிகளிற்கு வழங்கியது. இத்தகைய திட்டங்களுக்கு இலங்கை மத்திய வங்கி, இலங்கை அரசாங்கம், கொடை முகவரகங்கள் மற்றும் பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்கள் என்பவற்றின் மூலம் நிதி வழங்கப்பட்டது.

மேலும், தொழிற்பாடுகளை மீளத்தொடங்குவதற்காக அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளை ஆதரிப்பதனுடைய தேசிய பொறுப்பாண்மைக்கு தோள்கொடுக்க இலங்கை மத்திய வங்கியானது “அத்வேல” கடன் திட்டம் மற்றும் தேசிய வேளாண்மை - வர்த்தக அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழுள்ள அனர்த்தத்திற்கு பின்னரான பொருளாதார நடவடிக்கை அளவிடல் கடன் என்றவாறாக பெயரிடப்பட்டுள்ள இரு மீள்நிதியிடல் கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. இந்தத் திட்டங்களிற்காக இலங்கை அரசாங்கத்தாலும் வேளாண்மை அபிவிருத்திக்கான பன்னாட்டு நிதியத்தினாலும் நிதி வழங்கப்பட்டது. நாட்டின் புதிய மற்றும் தற்போதுள்ள தொழில் முயற்சியாண்மையாளர்களது நிதியியல், தொழில்நுட்பவியல், சந்தைப்படுத்தல் மற்றும் தொழில்முயற்சியாண்மை தேவைகளை குறிப்பிடுவதற்கு அரச தலைமையிலான ஆதரவு பொறிமுறையின் தோற்றத்தின் முக்கியத்துவத்தை அடையாளப்படுத்தலினால் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ஒருங்கிணைப்புடன் “சுவசக்தி - பத்து லட்சம் வேலைகளை நோக்கி” எனும் பெயரிலான புதிய கடன் திட்டமானது 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கடன் திட்டமானது பிரதானமாக இளைஞர் மற்றும் இளம் பட்டதாரிகள், மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி மக்களிற்குச் பணியாற்றுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுப்பகுதியில் பத்து லட்சம் வேலைகளை உருவாக்கும் அரசாங்கத்தின் பரந்த கொள்கை நோக்கத்திற்கு பங்களிப்புச் செய்வதே “சுவசக்தி” கடன் திட்டத்தின் அதிபுச்ச நோக்கமாகவிருக்கிறது.

2017இல் பன்னாட்டு அபிவிருத்தி அமைப்பினால் நிதி வழங்கப்பெற்றிருந்த, இலங்கையின் வேளாண்மைத் துறை நவீனமயப்படுத்தல் செயற்றிட்டத்தின் பிரதான ஆர்வலராக இலங்கை மத்திய வங்கி செயற்பட்டது. வேளாண்மைத் துறை நவீனமயப்படுத்தல் செயற்றிட்டமானது ஆரம்ப கைத்தொழில் அமைச்சு மற்றும் வேளாண்மை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மேம்படுத்தப்பட்ட வேளாண்மை உற்பத்தித்திறன், வினைத்திறனை அதிகரித்தல், சந்தை பெறுதலை மேம்படுத்தல் என்பவற்றை ஆதரித்தல் மற்றும் வேளாண்மை உற்பத்தி செயன்முறையின் அனைத்து ஆர்வலர்களாலும் பெறுமதி கூட்டலை அதிகரித்தல் எனும் குறிக்கோள்களுடன் இரண்டு நடைமுறைப்படுத்தும் முகவரகங்களும் வேளாண்மைத் துறை நவீனமயப்படுத்தல் செயற்றிட்டம் செயற்படுத்துகின்றன. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சில் நிறுவப்பட்ட மத்திய செயற்றிட்ட ஒருங்கிணைப்புக் குழுவானது வேளாண்மைத் துறை நவீனமயப்படுத்தல் செயற்றிட்டம் ஒட்டுமொத்தக் கொள்கை மேற்பார்வை, வழிகாட்டல் மற்றும் செயற்றிட்ட கண்காணிப்பு

என்பவற்றை வழங்குமென எதிர்பார்க்கிறது. வேளாண்மைத்துறை நவீனமயப்படுத்தல் செயற்றிட்டத்தின் கீழாக, இலங்கை மத்திய வங்கியானது பகுதியளவிலான கொடுகடன் உத்தரவாத திட்டத்தை 2017இல் நிறுவினது. இத்திட்டமானது வேளாண்மைத்துறை நவீனமயப்படுத்தல் செயற்றிட்டத்தின் அபிவிருத்தி குறிக்கோளிற்கு உதவும் அதேவேளை நிதியியல் இடைத்தரக்களது தற்போதைய மற்றும் மாறும் தேவைகளை அடையாளப்படுத்தக்கூடியதான ஒரு புத்தாக்க இடர்நேர்வு பகிர்வுக் கருவியாக செயற்படக்கூடியது என எதிர்பார்க்கப்பட்டது. பகுதியளவு கொடுகடன் உத்தரவாதத் திட்டமானது வேளாண்மையாளர்களுக்கு நிதியை வழங்கும் செயன்முறையில் பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களது பிணையுறுதித் தேவைப்பாடுகள் தொடர்பான பிரச்சனைகளையும் கட்டுப்படுத்தும்.

நாட்டின் நிதி வெளியேற்றத்திற்கு எதிரான தொடரும் அதனது போராட்டத்தில் இலங்கை மத்திய வங்கி பல்வேறு காரணங்களிற்காக முறைசார்ந்த நிதியியல் துறைகளை அணுகமுடியாதுள்ளவர்கள் மீதான விசேட கவனத்துடன் 2017ஆம் ஆண்டுப்பகுதியில் 150 நிதியியல் அறிவூட்டல், தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்திருந்தது. இத் திட்டங்கள் பொதுமக்களிடையே நிதியியல் வெளியேற்றத்தினுடைய பின்னடைவுகள் மற்றும் முன்னைய முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்களுடன் பயன்பெறு இணைப்பு என்பவற்றின் மீது பிரதானமாக விழிப்புணர்வை உருவாக்குவதற்கு வடிவமைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சித் திட்டங்கள் சிறந்த வங்கித்தொழில் நிதியியல் பழக்கவழக்கம் மற்றும் புதிய நிதியியல் கருவிகள் மற்றும் முறைசார்ந்த நிறுவனங்களிலான கிடைக்கக்கூடிய பணிகள் என்பவற்றின் அறிவினை பகிர்ந்துகொள்ளும் ஆரம்பமாகவும் செயற்பட்டன. இவ்வாண்டின் போது, இலங்கை மத்திய வங்கியானது, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்குவதில், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகத்தினை வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கு இயலுமானதாகவிருந்தது.

அபிவிருத்தி நிதி மற்றும் நிதி வசதிகளை பெறுதலினை அதிகரிப்பதில் இலங்கை அரசாங்கத்தினது தொடர்ச்சியான முயற்சிகளைக் காட்டும் வகையில், நிதி மற்றும் பொதுமக்கள் ஊடக அமைச்சானது நாட்டில் 50,000 புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கத்துடன், 2017 மார்ச்சில் பின்வரும் 08 சலுகை ரீதியிலான வட்டி உதவுதொகைத் திட்டங்களை ஆரம்பித்தது.

1. “ரன் அஸ்வென்ன்” கடன் திட்டம்
2. “கொவி நவோதா” கடன் திட்டம்
3. “திரி சவிய” கடன் திட்டம்
4. “ஐய இசுர” கடன் திட்டம்
5. “ரிவி பல சவி” கடன் திட்டம்

6. “சொதுறு பியச” கடன் திட்டம்
7. “ரிசு சக்தி” கடன் திட்டம்
8. “மத்ய அருண” கடன் திட்டம்

இந்த வட்டி உதவுதொகைத் திட்டங்கள் இலங்கை அரசாங்கத்தின் “தொழில்முயற்சி இலங்கை” நிகழ்ச்சித்திட்டத்துடன் இசைந்து செல்லும் விதத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டன. இது இலங்கை அரசாங்கத்தின் நடுத்தரகால குறிக்கோள்களை எய்தும் உற்பத்திப் பொருளாதாரத்தில் அனைத்து இலங்கையர்களையும் ஆர்வலர்களாக்குவதனையும் ஐ.அ.டொலர் 5,000 வரையான தலைக்குரிய வருமானத்தினைப் பெறுவதனையும் பத்து இலட்சம் புதிய தொழில்நிலை வாய்ப்புக்களை உருவாக்குவதனையும், ஏற்றுமதிக்களை இரட்டிப்பாக்குவதனையும் 2020ஆம் ஆண்டளவில் 5 சதவீதமான உறுதியான பொருளாதார வளர்ச்சியை எய்துவதனையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

“ரன் அஸ்வென்” திட்டத்தின் பிரதான குறிக்கோளானது வர்த்தகமயப்படுத்தப்பட்ட வேளாண்மையை வசதிப்படுத்துவதனுடாக வேளாண்மை உற்பத்தித் திறனை உயர்த்துவதாகும். “கொவி நவோதா” கடன் திட்டமானது விளைச்சலை அதிகரித்து உற்பத்தி செலவினத்தை குறைப்பதற்கு அவர்களை இயலுமானவர்களாக்கி சிறிய அளவிலான வேளாண்மையாளர்களை நிதியியல் ரீதியாக வலுப்படுத்தலை நோக்காக கொண்டதாகும். மறுபுறத்தில், “திரி சவிய” திட்டமானது தரமான கோழிஇறைச்சி உற்பத்திகளது விநியோகத்தினை உயர்த்தும் நோக்கத்துடன் ஆழ் குளிர்நீர்களைப் பெற்றுக் கொள்வதற்காக சுயதொழில் புரியும் தனியாளர்களிற்கு சலுகை ரீதியிலான கடன் வசதிகளை வழங்குகிறது.

“திரிய சக்தி” திட்டமானது, நாட்டில் மேலும் வினைத்திறமான பாடசாலை போக்குவரத்துப் பணியைத் தாழ்ப்பதனால் பாடசாலை மாணவர்களிற்கு பாதுகாப்பான பாடசாலை போக்குவரத்து பணியை வழங்குவதற்கு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். அதேவேளை “ஐய இசுர” திட்டமானது வேளாண்மை, மீன்பிடி, கால்நடை, மலர் வளர்ப்பு, தோட்டத்துறை, துணைப் பொறியியல், அச்சுத்துறை, சுற்றுலா, கைத்தறி, ஆடை உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்திக் கைத்தொழில் துறைகள் உள்ளடங்கலாக பல்வேறுபட்ட ஏனைய துறைகளிலான சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு கடன் வழங்குவதற்கு நடைமுறைப்படுத்தப்பட்டதாகும்.

“மேலும், “ரிவி பல சவி” திட்டமானது, வீட்டு உரிமையாளர்களை குறைந்த செலவில் அவர்களது சொந்த பாவனைக்கான மின்வலுவை உற்பத்தி செய்ய இயலுமானவர்களாக்கும் அதேவேளை அவர்களது மிகை உற்பத்தியினை தேசிய மின்வலு தொகுதிக்கு

விநியோகிக்கவும் இயலுமானவர்களாக்க நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். “ரிவி பல சவி” திட்டமானது வீட்டு உரிமையாளர்களை பயனடையச் செய்யும் அதேவேளை, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட “சொதுறு பியச” திட்டமானது ஏற்கனவே தங்களது வீடுகளை கட்டத்தொடங்கி, அதனை பூரணப்படுத்துவதற்கு, நிதியியல் உதவி தேவைப்படும் தனியாளர்களை இயலுமானதாக்கும். “மத்ய அருண” கடன் திட்டமானது தங்களது கடமைகளை எந்தவொரு தடங்கலுமின்றி முன்னெடுக்க தங்களது ஊடக உபகரணங்களை மேம்படுத்துவதற்காக பதிவுசெய்யப்பட்ட பத்திரிகை மற்றும் ஊடக நபர்களை வசதிப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டதாகும்.

பொதுவான கடன் திட்டம் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்ற உதவிக் கடன் திட்டம் என்ற பெயரிலான இரண்டு பிரதான கடன் திட்டங்களை உள்ளடக்கிய சிறிய மற்றும் நுண் கைத்தொழில் தலைவர் மற்றும் தொழில்முயற்சியாளர் மேம்படுத்தல் செயற்றிட்ட கட்டம் III - சுழலும் நிதியமூடாக நாட்டிலுள்ள புதிய மற்றும் தற்போதுள்ள தொழில் முயற்சியாண்மையாளர்களிற்கு பணியாற்றுவதனை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சம் தொடர்ந்தது. இத்திட்டங்கள் நுண்பாக அல்லது சிறியளவு தயாரிப்பு அல்லது கைத்தொழில் தொழில் முயற்சிகளிற்காக சலுகை ரீதியிலான நிதியிடல்களை வழங்குகின்றன.

2017ஆம் ஆண்டுப்பகுதியில், மீள்நிதியிடல் மற்றும் வட்டி உதவித்தொகை கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்திய மேற்கூறிய நிறுவனங்களிற்கு புறம்பாக, நாட்டில் அபிவிருத்தி நிதியினை உயர்த்துதல் மற்றும் நிதி வசதிகளைப் பெறுதல் என்பனவற்றினை நோக்கமாகக் கொண்டு ஏனைய பல அரசாள் மற்றும் அரசாள்பற்ற நிறுவனங்களும் கூட தொழிற்பாடுகளை முன்னெடுத்தன. இம்முயற்சிகள் அவற்றின் அளவினைக் கருத்திற்கொள்ளாது, இலங்கையில் நிதி வசதிகளை பெறுவதனை அதிகரிப்பதனை நோக்கிய உடைந்த துண்டு துண்டுகளான அணுகுமுறையினைக் காட்டின. எனவே, இது தொடர்பில் தேசிய மட்டத்திலமைந்த முழுமையான அணுகுமுறைக்கான தேவையினை அடையாளம் காண்பதற்காக இலங்கை மத்திய வங்கி 2017இல் அனைத்தையுள்ளடக்கிய தேசிய நிதியியல் உள்ளீட்டு உபாயத்தினை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்தது. அதற்கிணங்க, 2018 சனவரியில், தேசிய நிதியியல் உள்ளீட்டு உபாய அபிவிருத்தி செய்வதற்கு தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக, உலக வங்கிக் குழுமத்தில் ஒரு உறுப்பினரான பன்னாட்டு நிதியியல் கூட்டுத்தாபனத்துடன் ஒத்துழைப்பு/ ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டது. தேசிய நிதியியல் உள்ளீட்டு உபாயத்தினைக் கொண்டிருந்தமையானது நாட்டின் நிதியியல் உள்ளீட்டினை மேம்படுத்துவதற்காக ஒரு திசையில் செயற்படும் விதத்தில் அனைத்து ஆர்வலர்களையும் பயன்படுத்துவதற்காக நியம அணுகுமுறையை நோக்கி முன்னேறுவது முக்கியமானதொன்றாக அடையாளப்படுத்தப்படக்

கூடியதாகவிருந்தது. தேசிய நிதியியல் உள்ளீட்டு உபாயமானது எதிர்காலத்தில் நிதியியல் உள்ளீட்டில் உயர்மட்டத்தை அடைவதற்கான தேசிய முயற்சிகளை ஆழப்படுத்தவும் விரைவுபடுத்தவும் உதவும்.

தேசிய நிதியியல் உள்ளீட்டு உபாயத்தினை நடைமுறைப்படுத்தலின் மூலம் எதிர்பார்க்கப்படும் பொருளாதார தாக்கம் பன்மைத்துவமானது. குறுங்காலத்தில், இது சில்லறைக் கொடுப்பனவு உட்கட்டமைப்பினை விரிவுபடுத்தி நிதியியல் கிடைப்பனவினை இலகுவடுத்தி இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சாதனங்களைப் பெருமளவிற்கு பயன்படுத்தவும் நிதியியல் பணிகளை பன்முகப்படுத்தும் கருவிகளை பயன்படுத்தவும் ஊக்குவிக்கிறது. நிதியியல் பணிகளின் அனைத்து நுகர்வோரும் போதியளவில் கல்வியறிவூட்டப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, தகவல்வடிவில், மற்றும் நியாயமாக நடத்தப்பட்டு, அவர்களது முரண்பாடுகள் சிக்கனமான முறையில் வினைத்திறமான முறைமையில் தீர்க்கப்பட்டிருந்தலை உறுதிசெய்யும். தாங்கக்கூடியதான நிதியியல் பணிகளினுடைய வழங்குவதற்கான சூழலை இயலுமைப்படுத்துகின்ற அதேவேளை நடுத்தர காலத்திலிருந்து நீண்ட காலத்தில், நாட்டின் ஒவ்வொரு முதிர்ந்த மற்றும் தொழில் முயற்சிகளையும் அனுமதிக்கும் ஒரு அனைத்தையுமுள்ளடக்கிய உள்ளீட்டு நிதியியல் முறைமையை அடைவதற்கு எதிர்பார்க்கிறது. இந்த உள்ளீட்டு நிதியியல் முறைமையானது, பங்கேற்பாளர்கள் தீங்கோ அல்லது இடையூறோ இன்றி போதுமானளவு, தரமான மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகளை முழுமையான வீச்சில் பயன்படுத்துவதனை இயல்புசெய்கிறது.

8.6 நிதியியல் உட்கட்டமைப்பு

கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் முறைமை

கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு உட்கட்டமைப்பு தனிப்பட்டவர்களினதும் நிறுவனங்களினதும் கொடுப்பனவுத் தேவைகளை நிறைவேற்றிய அதேவேளையில், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்குக் காத்திரமான வசதிப்படுத்தல்களை வழங்கும் பொருட்டு வினைத்திறன், வசதிகள் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றை அதிகரிப்பதன் மீது கவனம் செலுத்தி வருகின்றது. காச குறைந்த சமூகமொன்றினை நோக்கி நகர்கின்ற தொலைநோக்கினால் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மத்திய வங்கி, இலத்திரனியல் கொடுப்பனவு பொறிமுறையினை ஊக்குவிக்கும் கொள்கைகளை முன்னெடுத்த வேளையில் அத்தகைய பொறிமுறையின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துகின்றது. தேசிய கொடுப்பனவு முறைமையின் ஒழுங்குமுறைப்படுத்துநர் என்ற ரீதியில் மத்திய வங்கி, கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளுடன் சேர்ந்து காணப்படும் இடர்நேர்வுகளைக் காத்திரமான

அட்டவணை 8.22
கொடுப்பனவு முறைமையினூடான
கொடுக்கல்வாங்கல்கள்

கொடுப்பனவு முறைமை	2016 (அ)		2017 (ஆ)	
	அளவு ('000)	பெறுமதி (ரூ. பில்.)	அளவு ('000)	பெறுமதி (ரூ. பில்.)
பாரிய பெறுமதி கொடுப்பனவு முறைமைகள்				
அதேநேர மொத்த தீர்ப்பனவு முறைமை	366	93,378	377	92,303
சில்லறைப் பெறுமதி கொடுப்பனவு முறைமைகள்				
பிரதான காசோலை கொடுத்து தீர்த்தல் முறைமை	51,996	9,601	51,963	10,482
இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறைமை	26,647	1,458	30,018	1,725
கொடுகடன் அட்டைகள்	31,858	182	36,964	199
வரவு அட்டைகள்	38,083	108	46,964	135
இணைய வங்கி	18,164	1,589	23,066	2,101
தொலைபேசி வங்கி	3,444	16	3,809	32
தபால் கருவிகள்	1,244	7	1,308	7
மொத்தம்	171,802	106,338	194,494	106,983
ஐ.ஆ.பென் காசோலை கொடுத்து தீர்த்தல் முறைமை	59	39	56	74

(அ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

விதத்தில் தணிப்பதன் மூலம் நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டினையும் ஆற்றல்வாய்ந்த தன்மையினையும் உறுதிப்படுத்துகின்ற குறிக்கோளுடன் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தியது.

பாரிய பெறுமதியினைக் கொண்ட கொடுப்பனவு முறைமைகளும் சில்லறைக் கொடுப்பனவு முறைமைகளும் 2017இல் சமூகமான முறையில் தொழிற்பட்ட அதிகரித்துச் செல்லும் கொடுப்பனவு கொடுக்கல்வாங்கல் அளவுகளுக்கு வசதியளித்தன. லங்கா செட்டில் முறைமையின் இரண்டு துணை முறைமைகளான அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமை மற்றும் லங்கா செக்யூர் முறைமை என்பன அத்தகைய கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்வதற்கான இலத்திரனியல் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு உட்கட்டமைப்பினை வழங்கியதன் மூலம் முறையே உயர் பெறுமதி கொண்டதும் நேர முக்கியத்துவம் வாய்ந்ததுமான நிதிய மாற்றல்களுக்கும் அரசு பிணையங்களின் கொடுக்கல்வாங்கல்களுக்கும் தொடர்ந்தும் வசதியளித்தன. மீளாய்விற்குரிய காலப்பகுதியில், அதேநேரக் கொடுப்பனவு முறைமையினூடாக ரூ.92,303 பில்லியன் பெறுமதி கொண்ட 377,312 கொடுக்கல்வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டன. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையின் கொடுக்கல்வாங்கல்களின் அளவு 3.1 சதவீத அதிகரிப்பைப் பதிவுசெய்த வேளையில் அதேநேர மொத்தத் தீர்ப்பனவுக் கொடுக்கல்வாங்கல்களின் மொத்தப் பெறுமதி 2017இல் 1.2 சதவீதத்தினால் சிறிதளவில் வீழ்ச்சியடைந்தது. 2017இன் மொத்தக் கொடுக்கல்வாங்கல் பெறுமதி நியதிகளில் அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமை காசல்லா கொடுப்பனவுகளுக்கான பாரிய பங்களிப்பாளராகத் தொடர்ந்தும் விளங்கியதுடன் அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமை நாட்டின் காசல்லா கொடுப்பனவு முறைமையின் மொத்தப் பெறுமதியில் கொடுக்கல்வாங்கல்களின் மொத்தப் பெறுமதியில் 86.3 சதவீதத்திற்கும் வகைகூறியது. அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையின் தொழிற்பாட்டாளர் என்ற



முறையில் மத்திய வங்கி அதேநேர மொத்தத் தீர்ப்பளவுப் பங்கேற்பாளர்களின் திரவத்தன்மைத் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்ய உதவுவதற்காக முறைமையின் பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களுக்கு வட்டியற்ற ஒரு நாளுக்குள்ளேயான திரவ வசதியை அரசு பிணையங்களின் பிணையறுதிகளுக்கெதிராகத் தொடர்ந்தும் வழங்கியதுடன் அதன் மூலம் அதேநேர மொத்தத் தீர்ப்பளவு முறைமையின் திரவத்தன்மை இடர்நேர்வினையும் குறைத்தது. 2017இல் பங்கேற்கின்ற நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்ட ஒரு நாளுக்குள்ளேயான திரவ வசதியின் நாளாந்த சராசரிப் பெறுமதி ரூ.47.4 பில்லியன் எனப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

2017 இறுதியில் லங்கா செக்யூர் வசமுள்ள பத்திரங்களற்ற பிணையங்களின் மொத்தப் பெறுமதி ரூ.4,912.2 பில்லியனாக (முகப்புப் பெறுமதி) விளங்கி, ரூ.724.7 பில்லியன் திறைசேரி உண்டியல்களையும் ரூ.4,187.5 பில்லியன் கொண்ட திறைசேரி முறிகளையும் உள்ளடக்கிக் காணப்பட்டது.

லங்கா கிரியர் (பிறைவேற்ற) லிமிடெட்டினால் தொழிற்படுத்தப்படும் நாட்டின் காசோலை தீர்ப்பளவு முறைமை ஆய்விற்குரிய ஆண்டுப்பகுதியில் சுமுகமாக தொழிற்படுத்தப்பட்டதுடன் காசோலை தீர்க்கமான முறைமையினூடாக தீர்ப்பளவு செய்யப்பட்ட காசோலையின் மொத்தப் பெறுமதி 2017இல் நாட்டின் காசல்லாக் கொடுப்பனவுகளின் மொத்தப் பெறுமதியில் 24.3 சதவீதத்திற்கு வகைகூறியது. 2016 உடன் ஒப்பிடுகையில், காசோலைத் தீர்ப்பளவு முறைமையினூடாக தீர்ப்பளவு செய்யப்பட்ட காசோலைகளின் மொத்த எண்ணிக்கை 0.1 சதவீதமான எதிர்மறையான வளர்ச்சியை பதிவுசெய்த அதேவேளையில் தீர்ப்பளவு செய்யப்பட்ட காசோலைகளின் ஒட்டுமொத்தப் பெறுமதி 2017இல் 9.2 சதவீதத்தால் வளர்ச்சியடைந்தது.

மீளாய்விற்குரிய ஆண்டில், வங்கிகளுக்கிடையிலான சில்லறைக் கொடுப்பனவுகளை வசதிப்படுத்தும் இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறைமை, முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் முறைமையினூடாகச் செயற்படுத்தப்பட்ட அளவு மற்றும் கொடுப்பனவு பெறுமதி நியதிகளில் அதிகரித்து தொழிற்பாடுகளிலான அதன் வளர்ச்சிப் போக்கைத் தொடர்ந்தது. இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறைமையினூடாக மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவுகளின் மொத்த அளவும் பெறுமதியும் முறையே 12.7 சதவீதத்தினால் 30 பில்லியனுக்கும் 18.4 சதவீதத்தினால் ரூ.1,725 பில்லியனுக்கும் அதிகரித்தன. 2017 செத்தெம்பரில், வியாபார நாளொன்றில் இலங்கை வங்கிகளுக்கிடையேயான கொடுப்பனவு முறைமையின் தீர்ப்பளவு சுழற்சி வட்டத்தின் எண்ணிக்கை, இலங்கை வங்கிகளுக்கிடையேயான கொடுப்பனவு முறைமையின் கொடுக்கல்வாங்கல்களின் விரைவான செயல்முறையினையும் தீர்ப்பளவினையும் இயலுமைப்படுத்தும் பொருட்டு இரண்டிலிருந்து மூன்றிற்கு அதிகரிக்கப்பட்டது.

வர்த்தகப் பெயரான “லங்காபே” இன் கீழ் தொழிற்படும் பொதுவான அட்டை மற்றும் கொடுப்பனவு ஆழி அதன் தொழிற்பாடுகளை மேலும் விரிவாக்கி, இதுவரை ஆரம்பித்து வைத்த மூன்று துணை ஆழிகளான பொதுவான தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழி, பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆழி மற்றும் பகிரப்பட்ட தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழிகளுடன் 2017இல் அதன் தொழிற்பாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினைப் பதிவுசெய்தது. பொதுவான தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழி உறுப்பினர் நிதியியல் நிறுவனங்களின் தன்னியக்கக் கூற்றுப் பொறிகளிடையே உள்ளக இணைப்புக்களை வழங்குகின்றமையின் மூலம் பொதுவான தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழி வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள ஏதேனும் தன்னியக்கக் கூற்றுப் பொறியிலிருந்து காசினை மீள்பெறவும் மீதிகளின் விசாரணைகளையும் மேற்கொள்வதற்கும் அத்தகைய நிதியியல் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை இயலச்செய்கிறது. 2017இல், பொதுவான தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழியின் தன்னியக்கக் கூற்றுப் பொறி கொடுக்கல்வாங்கல்களின் அளவும் பெறுமதியும் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் முறையே 44.4 சதவீதத்தினால் ரூ.32.5 பில்லியனுக்கும் 52.6 சதவீதத்தினால் ரூ.264.1 பில்லியனுக்கும் அதிகரித்தன. ஆய்விற்குரிய காலப்பகுதியின் இறுதியில் நிதியியல் நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கையும் பொதுவான தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழி வலையமைப்புடன் இணைக்கப்பட்ட தன்னியக்கக் கூற்றுப் பொறிகள் 27 ஆகவும் காணப்பட்ட வேளையில் தமது சொந்தத் தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழிகளைத் தொழிற்படுத்துகின்ற அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளும் பொதுவான தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழியுடனான ஒருங்கிணைப்பினை நிறைவுசெய்துள்ளன. மத்திய வங்கி உறுப்பினர்கள் யூரோவே மாஸ்டர் அட்டை மற்றும் விசா இணைக் குறிக்கின்ற ஈஎம்வி தொழில்நுட்பத்தினை பின்பற்றுவதற்கு ஊக்குவித்ததுடன் 2018 சனவரி 01இனை தன்னியக்கக் கூற்றுக் பொறி ஆழியில் ஈஎம்வி இணைப் புகுத்துவதற்கான பொறுப்புக்களை மாற்றும் திகதியாகத் தீர்மானித்தது. ஈஎம்வி என்பது ‘சிப்’ அட்டைத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்திக் கொடுக்கல்வாங்கல்களை உறுதிப்படுத்தியதன் மூலம் அட்டைக் கொடுப்பனவுகளின் பாதுகாப்பினை உயர்த்துவதற்கான நியமமொன்றாக விளங்குகின்றது. பொறுப்பு மாற்றல் திகதியன்று ஈஎம்வி இணை இயலுமைப்படுத்த முடியாத பொதுவான தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழி உறுப்பினர் நிறுவனங்கள் பெரும்பாலும் மோசடிகளைப் பொறுப்பேற்க வேண்டியனவாக இருக்கும். ஏனெனில் ஈஎம்வி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி உறுப்பு நிறுவனங்களுக்கு இப்பொறுப்புக்கள் மாற்றப்படுகின்றன. தமது சொந்த அட்டை முகாமைத்துவ முறைமையினையும் தன்னியக்கக் கூற்றுப் பொறி கொடுக்கல்வாங்கல்களுக்கான வழிப்படுத்துகைகளுக்கான தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழியினையும் தொழிற்படுத்தும் இயலாற்றலினைக் கொண்டிராத நிதியியல் நிறுவனங்களுக்கு அட்டை முகாமைத்துவத்தையும்

தன்னியக்கக் கூற்றுப் பொறி கொடுக்கல்வாங்கல்களை வழிப்படுத்துகின்ற பணிகளையும் வழங்குவதற்கென 2015இல் தொடங்கப்பட்ட பதிர்ப்பட்ட தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆழி மீளாப்பிற்சூரிய காலப்பகுதியிலும் அதன் தொழிற்பாடுகளைத் தொடர்ந்தும் சமூகமாக மேற்கொண்டது.

பொதுவான அட்டை மற்றும் கொடுப்பனவு ஆழியின் இரண்டாவது கட்டமான பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆழியானது, அதேநேர அடிப்படையில் உறுப்பினர் நிறுவனங்களிடையே சில்லறை நிதிய மாற்றல்களை வசதிப்படுத்துவதற்காக 2015இல் ஆரம்பிக்கப்பட்டது. ஆய்விற்குரிய காலப்பகுதியில் பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆழியில் பதிவுசெய்யப்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் அளவு மற்றும் பெறுமதி ஆகிய இரண்டு நியதிகளிலும் பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆழியின் கொடுக்கல்வாங்கல்களில் ஏற்பட்ட வளர்ச்சியின் மூலம் பிரதிபலிக்கப்பட்டன. முன்னைய ஆண்டுள் ஒப்பிடுகையில் பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆழியின் கொடுக்கல்வாங்கல் அளவு 253.6 சதவீதத்தினால் 3.2 மில்லியனுக்குக் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்த வேளையில் 2017இல் பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆழியின் கொடுக்கல்வாங்கல்களின் பெறுமதி 294.5 சதவீதத்தினால் ரூ.273.7 பில்லியனுக்கு அதிகரித்தது. மேலும், நாட்டில் நிதியியல் மாற்றல் தேவைப்பாடுகளுக்குச் சிறந்த வசதிகளை வழங்கும் பொருட்டு பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆழியில் பல்வேறு அபிவிருத்திகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய வங்கி ஒப்புதலை வழங்கியுள்ளது. இதன்படி அரசு நிறுவனங்களுக்கு கணனிவழி அதேநேரக் கொடுப்பனவினை மேற்கொள்வதற்கான வசதியினை வழங்குவதற்காகப் பொதுவான இலத்திரனியல் நிதியமாற்றல் ஆழியுடன் இணைக்கப்பட்ட லங்காபே கணனிவழி கொடுப்பனவுத் தளத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு லங்கா கிளியர் பிறைவேற் லிமிடெட்டிற்கு அதிகாரமளிக்கப்பட்டது. இலங்கைச் சுங்கத்திற்கு அதேநேரக் கொடுப்பனவுகளுக்கு வசதியளிக்கும் விதத்தில் ஆரம்பத்தில் லங்காபே கணனிவழி கொடுப்பனவுத் தளம் 2017 யூலையில் ஆரம்பிக்கப்பட்டதுடன் தளமானது எதிர்காலத்தில் மற்றைய அரசு நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். லங்காபே கணனிவழி கொடுப்பனவுத் தளம் அரசு அரசிறை சேகரிப்பு நடவடிக்கை முறைகளை ஒழுங்குமுறைப்படுத்தவும் அதேபோன்று அரசு நிறுவனங்களுக்கு கொடுப்பனவுகளை மேற்கொள்வதில் தனிப்பட்டவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வசதியான நன்மைகளையும் வழங்குவதற்குப் பங்களிக்கும். மேலும், லங்காபே கணனிவழிக் கொடுப்பனவுத்தளம் வேறு ஏதேனும் நிறுவனங்களுக்கு கொடுப்பனவுகளை வசதிப்படுத்துவதற்கான இயலாற்றலைக் கொண்டிருப்பதுடன் அத்தகைய நிறுவனங்கள் லங்காபே கணனிவழி கொடுப்பனவுத் தளத்தின் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளவும் இயலுமைப்படுத்தும். 2017 இறுதியிலுள்ளவாறு, லங்காபே

கணனிவழி கொடுப்பனவுத் தளம் தொழிற்பட்ட ஒரு சில மாதங்களுக்குள் ஏழு உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளும் இத்தளத்தில் இணைந்து கொண்டதுடன் லங்காபே கணனிவழி கொடுப்பனவுத் தளத்தினூடாக ரூ.514 மில்லியன் மொத்தப் பெறுமதி கொண்ட 1,276 கொடுக்கல்வாங்கல்கள் இடம்பெற்றன. இலங்கைச் சுங்கத்திற்கு செய்யப்பட்ட தீர்வைக் கொடுப்பனவுகளின் கொடுக்கல்வாங்கலொன்றிற்கான சராசரிப் பெறுமதியினைப் பரிசீலனையில் கொண்டு 2015ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சுற்றறிக்கை, பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆழி கொடுக்கல்வாங்கல்களுக்காக விதிக்கப்பட்டு உயர்ந்தபட்ச கொடுக்கல்வாங்கல் பெறுமதி வரையறை விதிக்கப்பட்டமையின் காரணமாக ஏற்படும் லங்கா பே கணனிவழி கொடுப்பனவுத் தளத்தின் தொழிற்பாடுகளுக்குத் தடங்கல்கள் ஏற்படுவதனைத் தடுக்கும் பொருட்டு லங்காபே கணனிவழிக் கொடுப்பனவுத் தளத்திற்கென ஒதுக்கப்பட்ட குறித்துரைக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல் குறியீட்டினூடாக மேற்கொள்ளப்படுகின்ற கொடுக்கல்வாங்கல்களுக்கான கொடுக்கல்வாங்கலொன்றின் பெறுமதியின் உயர்ந்தபட்ச வரையறையினை அதிகரிக்கும் விதத்தில் 2017ஆம் ஆண்டின் 08ஆம் இலக்க கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு சுற்றறிக்கையினை வழங்கியதன் மூலம் நீக்கப்படுகிறது. மேலும், மத்திய வங்கி பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆழி கொடுக்கல்வாங்கல்களுக்கான கொடுப்பனவு செலாவணிப் பெயருக்காக கோட்பாட்டினை அறிமுகப்படுத்துவதற்கு ஒப்புதலை வழங்கியுள்ளவிடத்து, செலுத்துபவர் நிதிய மாற்றல்களுக்காக கணக்கு இலக்கத்திற்குப் பதிலாக செல்லிடத் தொலைபேசி இலக்கம் மற்றும் புணையெரைப் பயன்படுத்த முடியும். கொடுப்பனவு மாற்ற பெயர் கோட்பாடு வாடிக்கையாளரின் வசதிகளை மேலும் உயர்த்தும் என எதிர்பார்ப்பதுடன் கணக்கு இலக்கங்கள் பிழையாகப் பதியப்படுவதன் காரணமாக பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆழி கொடுக்கல்வாங்கல்கள் நிராகரிக்கப்படும் தன்மை குறைவடைவதும் முக்கியமானதொன்றாகும்.

உள்நாட்டுக் கொடுப்பனவு அட்டை கொடுக்கல்வாங்கல்கள் மீது அட்டை உடமையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் ஏற்படும் செலவுகளைக் குறைக்கும் நோக்குடன் மத்திய வங்கி லங்கா கிளியர் பிறைவேற் லிமிடெட்டிற்கு தேசிய அட்டை திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு ஒப்புதலை வழங்கியுள்ளது. தேசிய அட்டைத் திட்டமானது, தேசிய அட்டைத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அட்டைகளுக்காக உலகளாவிய ரீதியில் அங்கீகாரமொன்றினை வழங்குகின்ற பன்னாட்டு அட்டைத் திட்டமொன்றுடனான பங்கேற்புடன் தேசிய அட்டைத் திட்டம் மேற்கொள்ளப்படும். லங்கா கிளியர் பிறைவேற் லிமிடெட் 2018இல் தேசிய அட்டைத் திட்டத்தின் கீழ் அட்டைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், பொதுவான அட்டை மற்றும் கொடுப்பனவு ஆழியின் நான்காவது கட்டமாக, லங்கா கிளியர்

பிறைவேற்ற விமீடெட், தேசிய கொடுப்பனவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அட்டைகளைப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்ட விற்பனை மையக் கொடுக்கல்வாங்கல்களுக்கான தீர்ப்பனவு வசதிகளை வழங்குவதற்காக தேசிய அட்டைத் திட்டத்துடன் இசைந்து செல்லும் விதத்தில் பொதுவான விற்பனை நிலைய ஆழியை நடைமுறைப்படுத்தும்.

மத்திய வங்கி நாட்டின் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமையின் ஒழுங்குமுறைப்படுத்தலர் என்ற ரீதியில் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பினையும் தேசிய கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமையின் இடர்நேர்வுகளைக் குறைக்கும் பொருட்டு மேற்பார்வை நடைமுறைகளையும் தொடர்ந்தும் வலுப்படுத்தியது. 2013ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க கொடுப்பனவு அட்டைகள் மற்றும் செல்லிடக் கொடுப்பனவு முறைமைகள் ஒழுங்குவிதிகளின் நியதிகளில் 2017இல் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளுக்கும் வாடிக்கையாளர் கணக்கினை அடிப்படையாகக் கொண்ட செல்லிடத் தொலைபேசி முறைமைகளைத் தொழிற்படுத்தவும் கொடுகடன் அட்டை வழங்குநராகத் தொழிற்படவும் ஒப்புதல்களை வழங்கியது. மேலும், கொடுப்பனவு முறைமையின் அபிவிருத்தியைப் பரிசீலனையில் கொண்டு மத்திய வங்கி கொடுகடன் அட்டைத் தொழிற்பாடுகளின் வழிகாட்டல்களைத் திருத்துவதற்கும் பணிகள் வழங்குவோர் மற்றும் கொடுப்பனவு தொடர்பான செல்லிட விண்ணப்பங்களுடான இலத்திரனியல் வர்த்தகக் கொடுக்கல்வாங்கல்களை அடிப்படையாகக் கொண்டு கொடுப்பனவு அட்டையினைக் கையேற்பது மீதான ஒழுங்குவிதிகளை வழங்கியதன் மூலம் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பினை விரிவுபடுத்துவதற்கும் எண்ணியிருக்கிறது. மறுபுறத்தில், மத்திய வங்கி, கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமையின் ஊக்கியின் வகிபாகமாகச் செயலாற்றுகையில் தேசிய கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமையில் இலக்கப்படுத்தல் தன்மையினை நோக்கி நகர்வதற்கு ஆதரவளிப்பதற்காக கொள்கை உருவாக்க வழிமுறைகளைத் தொடர்ந்தது. கொடுப்பனவு தோற்றப்பாட்டில் காணப்படும் அபிவிருத்திகளைப் பரிசீலனையில் கொள்கையில் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமை மீதான ஆலோசனைக் குழுவான தேசிய கொடுப்பனவுச் சபை நிதியியல் தொழில்நுட்ப துறையில் (பிண்டெக்) ஏற்பட்ட அபிவிருத்திகளையும் மெய்நகர் நாணய தொழில்நுட்பத்தினையும் ஆராய்வதற்காக இரண்டு குழுக்களை நியமித்திருக்கிறது.

வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தினை அறிமுகப்படுத்துவதன் மூலம் வெளிநாட்டுச் செலாவணித் தொழிற்பாடுகளிற்காக புதியதொரு சட்டம் மற்றும் கொள்கை கட்டமைப்பு 2017 நவெம்பர் 20ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் அமுல்படுத்தப்பட்டது. புதிய சட்டத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்திற்கு பதிலாக வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களம் நிறுவப்பட்டது.

ஒழுங்குவிதிகள் மற்றும் கட்டுப்பாடுகளினை தளர்த்துவதன் மூலம் மூலதனப் பாய்ச்சல்களினை மேலும் தாராளமயப்படுத்தல் மற்றும் வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்பான நடைமுறைகளினை இலகுவாக்கும் நோக்குடன் புதிய ஒழுங்குவிதிகள் அமுல்படுத்தப்பட்டன. வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல் வாங்கல்களினை மேற்கொள்வதில் புதிய வெளிநாட்டுச் செலாவணிக் கட்டமைப்பானது அதிக வசதிப்பாடுடையதாகவிருக்கும். ஆகையால், ஆர்வலர்கள் மற்றும் தகுதிவாய்ந்த முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புக்களினை இவ்வொழுங்குவிதிகள் நிறைவேற்றுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல்

நாட்டில் பணம் தூயதாக்குதலினையும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலினையும் தடுப்பதன் தொடர்புடைய சட்டக் கட்டமைப்பும் வழிமுறைகளும் நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டுக்கு இன்றியமையாததாகும். இலங்கையில் நிதியியல் உளவறிதல் பிரிவு 2006இன் 6ஆம் இலக்க நிதியில் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் நியதிச்சட்ட ஏற்பாடுகளின் நியதிகளுக்கமைவாக 2017இன் போது அதன் தொழிற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்தது. பணம் தூயதாக்கல், பயங்கரவாதத்திற்கு நிதியிடலுடன் தொடர்புபட்ட தவறுகளைத் தடுத்தல், கண்டுபிடித்தல், விசாரணை செய்தல் மற்றும் வழக்குத் தொடுத்தல் என்பவற்றை வசதிப்படுத்துவதற்காக சந்தேகத்திற்குரிய நிதியியல் கொடுக்கல்வாங்கல் தொடர்பான தரவுகளைச் சேகரித்தல் மற்றும் பணம் தூயதாக்கல், பயங்கரவாதத்திற்கு நிதியிடலினை தடுத்து நிறுத்துவதற்குரிய உன்னிப்பான வழிமுறைகளை பொறுப்பேற்பதற்கு நிதி நிறுவனங்களுக்கும் மற்றும் நிதியல்லா நிறுவனங்களுக்கும் விதிகளை வழங்குதல் என்பன கொண்டு நடாத்தப்பட்ட பிரதான தொழிற்பாடுகளாகவிருந்தன.

தகவல்களைப் பெற்றுக் கொள்ளுதல் பகுப்பாய்தல் மற்றும் பரப்புதல்

அறிக்கையிடும் நிறுவனங்களான அதாவது உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள், உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள்,

2017ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டம்

அரசாங்க கொள்கைகளுடன் இணங்கும் விதத்தில் 1953ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தினை நீக்கி 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க

பங்குத் தரகு நிறுவனங்கள், காப்புறுதிக் கம்பனிகள், மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட பணம் மற்றும் கம்பனிகளின் நிதியில் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் 6ஆம் பிரிவின்கமைவாக வெளிநாட்டு நாணயத்தில் ரூ.1.0 மில்லியன் மற்றும் அதற்குச் சமமான குறித்த வரையறுக்கப்பட்ட குறைந்த மட்டத்தினை அறிக்கையிடுவதற்கு உட்பட்டு காசுக் கொடுக்கல்வாங்கல்களையும் இலத்திரனியல் பணவனுப்பல்களையும் - (உள்முக மற்றும் வெளிமுக) தொடர்ந்தும் அறிக்கையிட்டன. குறித்த காலப்பகுதியின் போது அறிக்கையிடும் நிறுவனங்கள் முறையே 4.5 மில்லியன் காசுக் கொடுக்கல்வாங்கல்களையும் 4.3 மில்லியன் இலத்திரனியல் பணவனுப்பல்களையும் அறிக்கையிட்டன.

மேலும், ஏதேனும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையினை மேற்கொள்வதுடன் தொடர்புடக்கூடிய ஏதேனும் கொடுக்கல்வாங்கல் அல்லது கொடுக்கல்வாங்கல் முயற்சி மீதான சந்தேகத்திற்குரிய கொடுக்கல்வாங்கல் அறிக்கைகள் நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் 7ஆம் பிரிவின் நியதிகளுக்கமைவாக மேலே குறிப்பிடப்பட்ட அறிக்கையிடும் நிறுவனங்கள் மூலம் நிதியியல் உளவறிதல் பிரிவில் கோவைப்படுத்தப்பட்டன. குறித்த காலப்பகுதியின் போது அறிக்கையிடும் நிறுவனங்கள் சட்ட அமுலாக்க முகவராண்மைகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து 925 சந்தேகத்திற்குரிய கொடுக்கல்வாங்கல் அறிக்கைகள் நிதியியல் உளவறிதல் பிரிவிற்கு கிடைக்கப்பெற்றதுடன் பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடுகளின் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மொத்தமாக 418 சந்தேகத்திற்குரிய கொடுக்கல்வாங்கல் அறிக்கைகள் சட்ட நடைமுறைப்படுத்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல் அதிகாரிகளுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.

இணங்குவித்தல் கண்காணித்தல்

நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டம் மற்றும் அதன் கீழ் வழங்கப்பட்ட விதிகளுடன் நிதியியல் நிறுவனங்கள் இணங்கியொழுதுவதை கண்காணிப்பதற்காக இக்காலப்பகுதியின் போது இருபத்தொரு இடர்நேர்வு அடிப்படையிலான தலத்திலான பரீட்சிப்புக்கள் நடாத்தப்பட்டன.

புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடல்

பணம் தூயதாக்கல் பயங்கரவாதத்திற்கு நிதியிடலில் ஈடுபட்டுள்ள சந்தேகத்திற்குரிய ஆட்கள் பற்றிய விசாரணையை வசதிப்படுத்தல் மற்றும் வழக்குத் தொடுத்தலில் நிதியியல் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு தாய்லாந்து இராச்சியத்தின் பணம் தூயதாக்கலுக்கெதிரான அலுவலகம், யூட்டான் இராச்சியத்தின் நிதியியல் உளவறிதல் பிரிவு, சீனா பணம் தூயதாக்கலுக்கெதிரான கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு, கட்டார் நிதியியல் தகவல் பிரிவு நிலையம் மற்றும் ரினிடாட் மற்றும் டொபேகோவின் நிதியியல் உளவறிதல் பிரிவு

ஆகியவற்றுடன் இக்காலப்பகுதியின் போது ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடப்பட்டமை வெளிநாட்டு இணைத்தரப்பினர்களுடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மொத்த எண்ணிக்கை 37ஆக அதிகரித்தது. நிதியியல் உளவறிதல் பிரிவு, பகுப்பாய்வுத் தொழிற்பாடுகளை வசதிப்படுத்துவதற்காக ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றுடன் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திடப்பட்டமை உள்நாட்டு முகவராண்மைகளுடன் கைச்சாத்திடப்பட்ட மொத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கையினை ஐந்தாக அதிகரித்தது.

நிதியியல் நடவடிக்கைச் செயலணியின் பட்டியற்படுத்தலும் இணங்குவித்தலினை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட வழிமுறைகளும்

பணம் தூயதாக்கலுக்கு எதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான உலகளாவிய கொள்கை வகுக்கின்ற நிதியியல் நடவடிக்கைச் செயலணியானது நாடுகளின் பணம் தூயதாக்கலுக்கு எதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் வழிமுறைகளின் சட்ட ரீதியான மற்றும் நிறுவன ரீதியான கட்டமைப்பையும் காத்திரமான நடைமுறைப்படுத்தலிணையும் பிராந்திய கண்காணிப்பு நிறுவனங்களுடாக கிரமமாக மதிப்பீடுகின்றது. 2014/15 காலத்தின்போது இலங்கை ஆசிய பசுபிக் குழுவின் மூலம் அதன் 2ஆம் பரஸ்பர மதிப்பீட்டுக்குட்படுத்தப்பட்டது. 2015 யூலையில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை மீதான இரண்டாவது பரஸ்பர மதிப்பீட்டு அறிக்கையானது, பரஸ்பர மதிப்பீட்டின் போது இணங்காணப்பட்ட பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை பல நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென விதந்துரைத்துள்ளது. 2017 ஒத்தேபரில் ஆஜன்ரீனாவின் புவனஸ் அயர்ஸில் இடம்பெற்ற அதன் முழுநிறைவான சமவாயத்தில் நிதியியல் நடவடிக்கைச் செயலணியானது நிதியியல் நடவடிக்கைச் செயலணியின் இணங்குவித்தல் ஆவணத்தில் உபாய பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் குறைபாடுகளுடன் கூடிய ஆட்சிப் பிரதேசமாக இலங்கையினை அட்டவணைப்படுத்தியது. இவ்வாணம் பொதுவாக “சாம்பல் பட்டியல்” என அறியப்படுகிறது. அட்டவணைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இணங்காணப்பட்ட உபாயக் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு நேரக்கட்டமைப்பினைக் கொண்ட நடவடிக்கைத் திட்டமொன்று இலங்கைக்கு வழங்கப்பட்டதுடன் ஏனைய தொடர்புடைய ஆர்வலர்களுடன் இணைந்து இலங்கை மத்திய வங்கி இணங்குவித்தலிணையும் நாட்டுத் தரப்படுத்தலிணையும் மேம்படுத்துவதற்கு இலங்கைக்கு வழங்கப்பட்ட நேரக்கட்டமைப்பினுள் சொல்லப்பட்ட நடவடிக்கைத் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவுசெய்வது தொடர்பில் அவசியமான நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துள்ளது.

சட்டவாக்க அபிவிருத்திகள்

அதிவிசேட வர்த்தமானி 2015/56இன் மூலம் 2017.04.21 அன்று வெளியிடப்பட்ட 2017இன் சந்தேகத்திற்குரிய கொடுக்கல்வாங்கல்களை (படிவம்) ஒழுங்குவிதிகள், அனைத்து நிறுவனங்களுக்கும் ஏற்புடையதாகும்.

கொடுகடன் தகவல்கள்

கொடுகடன் தகவல் பணியகமானது தனது அங்கத்துவ நிறுவனங்களிற்கு கடனாளிகளின் கடன்படு தகவல் அறிக்கைகளை வழங்குகிறது. 2017ஆம் ஆண்டுப்பகுதியில் இப்பணியகமானது 9,096,132 கொடுகடன் அறிக்கைகளை வழங்கியுள்ளது. இது 2016ஆம் ஆண்டுப்பகுதியில் வழங்கிய 7,948,967 அறிக்கைகளுடன் ஒப்பிடுகையில் 14.4 சதவீத வளர்ச்சியைக் காட்டியமையானது பொருளாதாரத்தில் கொடுகடன் நடவடிக்கைகளின் விரிவாக்கத்தைக் காட்சிப்படுத்துகிறது. இப்பணியகமானது 2017 இறுதியில் 85 கொடுகடன் நிறுவனங்களை தான் அறிக்கையிடும் அங்கத்தவர்களாகக் கொண்டுள்ளது.

கொடுகடன் தகவல் பணியகம் தனது பணிகளை விரிவாக்கவும் ஆளுகையை விருத்தி செய்யவும் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. நிறுவனங்கள் மற்றும் தனிநபர் மீதான கொடுகடன் புள்ளியிடலை வழங்கும் முகமாக கொடுகடன் தகவல் பணியகமானது கிட்டிய காலத்தில் புதிய பணியக முறைமையினை அறிமுகப்படுத்தவுள்ளதுடன் இதனூடாக நிதி நிறுவனங்கள் அல்லாத காப்புறுதி, தொலைத்தொடர்பு மற்றும் பயன்பாட்டு நிறுவனங்களது தரவுகளைப் பெறவும் வழங்கவும் கொடுகடன் தகவல் பணியகத்தினால் முடியும். புதிய முறைமையில் காணப்படுகின்ற வசதிகளானது, கடன்வழங்கல் துறையின் கொடுகடன் சந்தையை விரிவாக்கவும் இறுதியாக நாட்டின் செயற்பாட்டிலுள்ள வியாபாரக் குறிகாட்டி மற்றும் அதன் உறுதித்தன்மையை அதிகரிக்கவும் எதிர்பார்க்கிறது. கொடுகடன் தகவல் பணியகமானது நிதி நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிற்கு கடன் சந்தையில் தமது பங்கு தொடர்பாகவும் இடர்நேர்வு முகாமைத்துவத்தில் தமது காத்திரமான பங்கு தொடர்பாகவும் தெளிவுபட்டி வருகிறது.

அட்டவணை 8.23

இலங்கை மத்திய வங்கியால் வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக்கம்பனிகள் மற்றும் விசேட குத்தகைக்குவிடும் கம்பனிகள் மீது எடுக்கப்பட்ட அண்மைக்கால முக்கிய முன்மதியுடைய அளவீடுகள்

திகதி	முன்மதியுடைய அளவீடுகள்
2014 மாச்சு 31	உரிமம்பெற்ற நிதிக்கம்பனிகளால் தவணை வைப்புக்கள், உரிமை மாற்றப்படமுடியாத சேமிப்புச் சான்றிதழ்கள் மற்றும் படுகடன் கருவிகளிற்கு கொடுக்கப்படும் வட்டி வீதங்கள் மீதான உயர்ந்தபட்ச வரையறைகள் திருத்தப்பட்டன.
2014 மாச்சு 31	பாசல் II இன் மூலதன போதுமை கட்டமைப்புத் தேவைப்பாட்டின் கீழ் தொழிற்பாட்டு இடர்நேர்விற்கான மூலதன விதிப்பை கணிப்பிடுவதற்கான நியமப்படுத்தப்பட்ட அணுகுமுறை மீதான வழிகாட்டல்கள் உரிமம்பெற்ற வங்கிகளிற்கு வழங்கப்பட்டன.
2014 யூன் 05	அசையாச் சொத்துக்களின் மதிப்பீடுகளுக்கான மதிப்பீடாளர்களின் பொருத்தப்பாடுகை பிரமாணங்கள் உள்ளடங்கலான ஒழுங்கமைப்புக் கட்டமைப்பு உரிமம்பெற்ற வங்கிகளிற்கு வழங்கப்பட்டது.
2014 யூன் 17	நகை அடகு முற்பணங்களுக்கான கொடுகடன் உத்தரவாதத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
2014 யூன் 26	அதிகப்பட்ச கடன் வசதிகள் தொடர்பான பணிப்புரைகள் திருத்தப்பட்டன. 2015 யூலை 01 இலிருந்து தகவல் பாதுகாப்பு முகாமைத்துவம் தொடர்பில் அடிப்படை பாதுகாப்பு நியமங்களினை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் உரிமம்பெற்ற வங்கிகளிற்கு வழங்கப்பட்டன.
2014 திசெம்பர் 23	2016 சனவரி 01 இலிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் உரிமம்பெற்ற வந்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாங்கி வங்கிகள் முறையே ரூ.10 பில்லியன் மற்றும் ரூ.5 பில்லியன் மைய மூலதனத்தைப் பேண வேண்டும் என்ற இரண்டு சுற்றறிக்கைகள் விடுக்கப்பட்டன.
2015 சனவரி 01	இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் கீழ் ஒரு நிறுவனத்தின் ஒரு வைப்பாளருக்கான வைப்புக் காப்புறுதி உள்ளடக்கமானது ரூ.200,000 இலிருந்து ரூ.300,000 இற்கு அதிகரிக்கப்பட்டது.
2015 மாச்சு 31	2015 ஏப்பிரல் 01 இலிருந்து பாசல் III திரவத்தன்மை நியமங்களின் கீழ் திரவத்தன்மைக் காப்புறுதி விகிதத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு வழிகாட்டல்கள் உரிமம்பெற்ற வங்கிகளிற்கு வழங்கப்பட்டன.
2015 செப்டெம்பர் 14	2015 செப்டெம்பர் 15 இலிருந்து நடைமுறைக்குவரும் வகையில், உந்து ஊர்திகளின் கொள்வனவு செய்தல் அல்லது பாவனை நோக்கத்திற்காக வழங்கப்பட்ட முற்பணங்கள் மற்றும் கடன்கள் மீதான அதிகூடிய கடன் பெறுமதியில் 70 சதவீத விகிதத்திற்கு பேணுவதற்கு உரிமம்பெற்ற வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக்கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக் கம்பனிகளுக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்டன.
2015 ஒத்தோபர் 29	அதிகூடிய கடன் பெறுமதியில் 70 சதவீதத்திற்கு ஏற்புடைய 2015 திசெம்பர் 01 இலிருந்து நிர்ணயமாக நடைமுறைக்குவரும் என்பதனை அறிவிப்பதற்கு உரிமம்பெற்ற வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக்கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக் கம்பனிகள் போன்றவற்றிற்கு பணிப்புரைகள் வழங்கப்பட்டன.
2015 ஒத்தோபர் 30	உந்து ஊர்திகள் இறக்குமதிக்கான வணிக வங்கிகளில் திறக்கப்பட்ட நாணயக் கடிதத்திற்கெதிராக 100 சதவீதம் குறைந்தபட்ச காசு எல்லைத் தேவையாடு 2015 திசெம்பர் 01 வரைக்கும் அமுல்படுத்தப்பட்டது.
2016 சனவரி 18	உரிமம்பெற்ற நிதிக்கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாங்கி குத்தகைக் கம்பனிகளின் புதிய கிளைகள் மற்றும் தன்னியக்கக்கூற்றுப் பொறிகளை ஆரம்பித்தல், கிளைகள் மற்றும் பணிநிலையங்களை மூடிவிடுதல் மற்றும் வேறு இடங்களில் அமைத்தல் என்பன தொடர்பில் ஏற்கனவே உள்ள கொள்கைகளையும் நடைமுறைகளையும் வலுப்படுத்தல் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான பணிப்புரைகள் வழங்கப்பட்டன.

திகதி	முன்மதியுடைய அளவீடுகள்
2016 ஒத்தோபர் 28	உரிமமளிக்கப்பட்ட நிதிக் கம்பனிகளால் வழங்கப்படக்கூடிய வைப்புக்கள் மற்றும் படுகடன் சாதனங்கள் மீதான உயர் வட்டிவீதங்கள் தொடர்பான பணிப்புரை திருத்தியமைக்கப்பட்டது.
2016 திசெம்பர் 29	உரிமம்பெற்ற வங்கிகள் மொத்த இடநேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்கள் தொடர்பான குறைந்தளவு மூலதன விகிதங்கள் மற்றும் தாங்கியிருப்புகளைப் பேணுவதான பாசல் III தேவைப்பாட்டிற்காக 2017 யூலை 01 இலிருந்து ஆரம்பிக்கும் முகமாக பணிப்புரைகள் வெளியிடப்பட்டன.
2017 சனவரி 13	2017 சனவரி 16 இலிருந்து ஊர்திகளின் கொள்வனவு மற்றும் பயன்பாட்டு நோக்கத்திற்காக உரிமம்பெற்ற வங்கிகளினால் வழங்கப்பட்ட கொடுகடன் வசதிகளிற்கான கடன் பெறுமதி விகிதத்தை அறிவிக்கும் முகமாக பணிப்புரைகள் உரிமம்பெற்ற வங்கிகளிற்கு வெளியிடப்பட்டன.
2017 பெப்பருவரி 23	உரிமம்பெற்ற நிதிக்கம்பனிகளிற்கான குறைந்தளவு மைய மூலதனத்தினை 2021 ஆரம்பமளவில் ரூ.2.5 பில்லியனுக்கு படிப்படியான அடிப்படையில் அதிகரிப்பதற்கான பணிப்புரை வெளியிடப்பட்டது.
2017 மாச்சு 22	1998 செத்தெம்பர் 07ஆம் நாள் விடுவிக்கப்பட்ட அடகு பிடித்தல் நிபந்தனைகளைத் திருத்துகின்ற விதத்தில் வர்த்தக வங்கிகளிற்கு நிர்ணயமொன்று விடுக்கப்பட்டது.
2017 ஒத்தோபர் 26	உரிமம்பெற்ற வங்கிகளிற்கான குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாட்டு அதிகரிப்பு மீதான பணிப்புரைகள் விடுவிக்கப்பட்டன.
2017 நவெம்பர் 29	2018 சனவரி 01 இலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் உரிமம்பெற்ற வங்கிகளிற்கு நிதியியல் பெறுதிகள் தொடர்பான புதிய கொள்கைகள் மீதான வங்கித்தொழில் சட்டப் பணிப்புரைகள் வழங்கப்பட்டன.
2017 திசெம்பர் 12	2018 சனவரி 01 இலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் உரிமம்பெற்ற வங்கிகளிற்கு வெளிநாட்டு நாணயக் கடன் பெறுகை தொடர்பாக வங்கியியல் சட்டப் பணிப்புரைகள் வழங்கப்பட்டன.
2018 சனவரி 16	உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளிற்கு வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பு தொடர்பாக நிதியியல் வியாபாரச் சட்டம் 2018இன் இல 01 இற்கமைவாக பணிப்புரை வழங்கப்பட்டது.
2018 பெப்பருவரி 08	2018 சனவரி 01இலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் முதற்பதிவின் பின்னர் ஒரு வருடத்திற்கும் குறைவாக இலங்கையில் பயன்படுத்தப்பட்ட பதிவு செய்யப்பட்ட ஊர்திகள், மின்சார, கலப்பு மற்றும் ஏனைய பதிவு செய்யப்படாத ஊர்திகள் தொடர்பிலான கொடுகடன் வசதிகளுக்குப் பொருந்தத்தக்க கடனுக்கான அதி கூடிய கடன் பெறுமதி விகிதம் 70% தொடக்கம் 90% வீச்சில் குறித்துரைத்து அனைத்து உரிமம் பெற்ற வங்கிகள், அனைத்து உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்கு விடும் கம்பனிகளுக்கும் ஆக பணிப்புரைகள் விடுக்கப்பட்டன.
2018 மாச்சு 13	2018 ஒத்தோபர் 01ஆம் திகதியில் அனைத்து உரிமம்பெற்ற நிதிக்கம்பனிகளும் கடன் மதிப்பீடு பெறப்படுதல் தொடர்பாக வழிமுறைகள் வழங்கப்பட்டன.

